

அம்மைத் தழும்பு, அம்மை வார்த்தனா லுடம்பிலேற்படும் வடு, mark or scar left by the small - pox — Pock mark; pit hole.

அம்மை போட்டுதல், அம்மை வார்த்தல், an attack of small pox, chicken-pox or measles.

அம்மைப் பால், அம்மை குத்துவதற்காக வுபயோகிக்கும் பால், the fluid used in vaccination -- Vaccine lymph or Vaccine virus; 2. அம்மையின் பால், small pox vaccine.

அம்மை முத்து, அம்மைக் கொப்புளம், pustule in small pox.

அம்மையார், கூந்தல், சவரிக் கொடி. இதுவே கொடியார் கூந்தல் அல்லது மெலியார் கூந்தல், Sita's thread (அம்மையார், matron and கூந்தல், woman's hair) It is so called from its inter twining habit. Virginian silk — Periploca asclepidac alias Cuscuta reflexa. It is medicinally a diuretic.

அம்மை வடு, see அம்மைத் தழும்பு.

அம்மை வார்த்த சொள்ளை, அம்மையினா லேற்பட்ட சொட்டு, the pit left by the small pox pustule — Pock mark or pock pit.

அம்மை வார்த்தல், see அம்மை போட்டுதல்.

அம்மை விளையாட்டு, அம்மையால் வருந்தல், attack of or suffering from, small box.

அம்மை வேணி, வெண் தகரை, sulphur flowered senna Cassia glauca.

அயகத் தினை, செந்தினை, red millet.

அயகம், சிறு குறிஞ்சா, an edible and medicinal creeper; the small Indian ipccacuanha Gymnemia silvestre alias G. parviflorum; 2. வசம்பு, sweet flag Acorus calamus.

அயகரம், மலைப் பாம்பு, mountain snake Boa constrictor.

அயக் கடிசு, உருக்கு, steel.

அயக் கதயம், இரும்புலக்கை, an iron pounder for pulverising drugs and other minerals like the rice pounder.

அயக் கதை, இரும்புலக்கை, iron pestle for pounding drugs.

அயக் கதையம், see அயக்கதை.

அயக்கந்தகம், இரும்பு சேர்ந்த கந்தகம், sulphide or sulphate of iron.

அயக்கம், நோயால் பீடிக்கப்படாமை, the state of being rid of disease i.e. healthy; 2. நோயின்மை, freedom from disease.

அயக்கரணடி, இரும்புக் கரண்டி, an iron spoon.

அயக்கல், கிட்டம், the scum of iron
Drosis.

அயக் களங்கு, இரும்புத் துரு, iron
rust Oxide of iron; 2.
இரும்புருக்கிய மணி, oxidised iron
used in medicine, 3. இரும்புக்
களங்கு, (in alchemy) preparation
consisting of zinc, iron and gold which
when given in due proportion to
molten silver is said to turn the
latter into gold. This is done by
a secret process known only to
Siddhars.

அயக் களிமண், இரும்பு சேர்ந்த
களிமண், (Iron + Clay + mud)
clay iron stone — a mixture of
carbonate of iron and caly found
in nodules, especially in coal mines.

அயக் காந்த கற்பம் இரும்பையும்,
காந்தத்தையும் சேர்த்துத் தயாரித்த
பற்பம் அல்லது செந்தூரம். இதைக்
காய கற்பத்துக் குபயோகிப்பதா
விதற்குப் பெயர் வாய்ந்தது. a
preparation of oxide or red oxide
of iron and magnet sought for by
the alchemist sand Yogis for prolonging
life.

அயக் காந்த செந்தூரம், அகஸ்தியர்
செந்தூர 300-ல் சொல்லியுள்ள
முறைப்படி ஊசிக் காந்தம்
சேர்த்துத் தயாரித்த செந்தூரம், a
magnetic red oxide of iron prepared
from load - stone, on lines laid
down by Agastiyar in his work called
Chendura munnooru.

அயக் காந்தம், ஊசிக் காந்தம்;
magnetic iron; loadstone; 2. வெண்
தேவதாரி, deccany white Decodar
— Erythroxyton monogynum.

அயக் காந்த வச்சிரம், ஓர் காயகற்ப
மருந்து, a chemical compound
prepared and used for strengthening
the body.

அயக் காம்பு, சட்டுவம், a utensil
like a dish with a long handle used
in the kitchen; 2. இரும்புத் துடுப்பு,
a long stick or iron bar flattened
at one end, and used for stirring
up preparations in the kitchen.

அயக் கிட்டம், அயமுருக்கும் போது
விழுந்த அசடு, partified matter in
the process of reduction of the metal
(iron) fused iron — Iron slag.

அயக்கிரா, காளம்மா, Cuddapah
almond, Hermit tree — Spondias
mangifera; 2. காட்டுமா, forest mango
— Buchanania latifolia, See
காட்டுமா.

அயக்கிருட்டி,
அயக்கிருதி, காந்தக் கல், load stone.

அயக் கிருதி, இரும்பு அல்லது
காந்தத்தைக் கைக் கொண்டு
தயாரித்த மருந்து, a medicinal
preparation of iron or magnet.

அயக்கீடம், இரும்புக் கறை, stain left
by iron rust.

அயக்கு, அரைக் காற்படி, $\frac{3}{8}$ of a
measure; 2. காலே வீசம் சேர், 5/16
of a seer.

அயக் குடோரி, வந்த முறையில்
உருக்கு முகத்தில் கொடுப்பதற்காக
இரும்பிலிருந்து தயாரித்த ஓர்
மருந்துக் கூட்டு, (In alchemy) a
chemical compound prepared from
iron for using it in the process of
melting metals of purposes of
transmutation.

அயக் குப்பி, இரும்பு மிடா, iron
pot of boiler.

அயக் கூட்டு, இரும்பின் கலப்பு, a
compound or mixture of iron; iron
alloy.

அயசில வேதை, கோளக பாஷாணம்,
a kind of native arsenic.

அயசிலிட செம்பி, நீரலரி which see;
2. கல்தாமரை, a kind of lotus
without juice, mountain lotus —
Nastartium.

NOTE: This is one of 23 rare plants
called 'Mahamuligai' used by siddhars
in Alchemy. It is so called from
its wonderful virtue of converting iron
into consolidated copper by a special
process described in Siddhars' works.

அயசீசம், அயம், iron.

அயசு, உருக்கு steel; 2. இரும்பு,
iron.

அயசு கிருத்தி, இரும்பி னின்றி
தயாரித்த வோர் ஆயுள் வேத
மருந்து, a medicinal preparation of
iron in Ayurveda. See அயக்கிருதி.

அயசுக்குள் குருவாய் நின்றோன்,
காந்த பாஷாணம், a kind of mineral
poison prepared from magnet.

அயசு படில், வெள்ளீய மணல், sand
mixed with tin.

அயச் சட்டி, இரும்புப் பாத்திரம், an
iron pot or vessel.

அயச் சத்து, வெங்காரத்தை
மெழுகாக்கி அத்துடன் சுத்தி செய்த
அயப் பொடியைச் சேர்த்துப்
போகர் 7000-ல் சொல்லிய
முறைப்படிப் புடமிட்டுத் தயாரித்த
வோர் இரும்புச் சத்து, an oxide
of iron obtained by calcining the
mixture of boric paste and cleansed
iron as per process laid down in
the treatise known as Bogar (7000).

அயச் சத்து, இரும்பின் சத்து, iron
extract.

அயச் சரக்கு, இரும்பினின்றி
தயாரித்த மருந்து முதலியவை,
medicine or other preparations of
iron.

அயச் சாரம், இரும்புக் கிட்டம், the
scoria of the molten iron; 2.
அன்னபேதியினின்றி தயாரித்த ஓர்
மருந்துப் பாணம். இது இரத்த
சுத்திக்காகக் கொடுக்கப்படுவது,
wine of iron — Vinum Ferri. It

is prepared from iron sulphate and used as a mild chalybeate tonic.

அயச் சிந்தாரம், இரும்புச் செந்தாரம், எந்நாளும் பாலியனாக விருக்கச் செய்யு மருந்து, Hydrated red oxide of iron. It is a medicine prescribed by VAidyans for maintaining youthood.

அயச் சிமிழ், இரும்புச் சிமிழ், a small round iron box intended for keeping medicine, chiefly collyrium.

அயச் சிலை, இரும்புக் கல், a stone having iron in its composition; iron ore — Hematite. It is one of the minerals described in the Tamil medical science.

அயச் கன்னம், இரும்புச் சேர்த்துப் புட்டமிட்ட ஓர் வகைச் கன்னம், a calcined compound of iron with the properties of calcium carbonate.

அயச் சூரணம், இரும்பு சேர்ந்த ஓர் மருந்துச் சூரணம், a medicinal powder in which iron forms the chief ingredient.

அயச் செந்தாரம், see அயச் சிந்தாரம்.

அயச் செந்தாரி, நரி முருக்கு, (jackal + Ery thrine) an inferior kind of Erythrina; 2. கிளி முருக்கு, which see.

அயச் செம்பு, see அயச் சிமிழ்.

அயச் செம்பி, ஆட்டுச் செவி மருந்து, which see; 2. செவ்விறகு, red wood;

3. செங்கத்தாரி, false peacock foot tree — Niebhuria linearis.

அயச் செம்பிச்சி, வேம்பாடம் பட்டை, the bark of a creeper — Ventilago madras patana.

அயச் செம்பு, போகர் 7000-ல் சொல்லியபடி தலைமயிர், அரப்பொடி இவைகளை நல்லெண்ணையில் பிரட்டி எடுத்து, அத்துடன் கந்தகம், வெண்காரம், துருசு முதலிய சரக்குகளைச் சேர்த்துக் காப்ச்சிய பிறகு சுத்தமாக இறங்கும் செம்பு, purified copper obtained by melting in a crucible a mixture of iron filings, and ashes of burnt hair with powdered borax, sulphur, green vitriol etc, soaked in gingelly oil.

அயச் செம்புயர்த்தி, கானல்மா, see அயக்கிரா.

அயச் சோடம், மஞ்சபத்திரி, which see.

அயதி, திருநாமப் பாலை, oval leaved China root — Smilax macrophylla.

அயத் தகடு, இரும்புத் தகடு, an iron plate.

அயத் தாம்புரி, வன்னி, suma tree — Prosopis spicigera. e.f. Acacia ferruginea.

அயத்தாற் கிண்டல், இரும்புக் கரண்டியால் கிளரல், to stir with an iron ladle.

அயத்தி, இரும்புத் தொட்டி பாஷாணம், a kind of arsenic poison.

அயத்திரவம், இரும்பு சேர்ந்த நீர், any water or liquid containing iron — Chalybeate.

அயத் திரா, செந்துருக்கம், a plant from which a red dye is extracted; Bastard saffron — Carthamus tinctorius.

அயத் திராவகம், இரும்புத் திராவகம், steel drops — Ferric acid.

அயத்தி லிட ஈயமானோன், காந்தம் magnet which is capable of converting iron into tin.

Note: This is done by a peculiar process according to the alchemical science of the Siddhars.

அயத்திலிட செம்பி, காட்டுமா, see under அயக்கிரா, 2. கற்றாமரை (கல் + தாமரை) which see; 3. நீராளி, a plant.

NOTE: This plant is supposed to be used for converting iron into copper by a special process laid down in Siddhar's medical science.

அயத்திற்குத் தாய், கெந்தகம், sulphur which is supposed to be the mother of iron.

அயத்தின் காரம், இரும்புக் கிட்டம், the scum of iron; 2. இரும்புச் சத்து, the essence of iron.

அயத்தின் ராவடம், இரும்பு ராவிய பொடி அல்லது இரும்புத் தூள், iron filings or iron dust.

அயத் தீ, இரும்புத் தொட்டி, பாஷாணம், a kind of native arsenic. See அயத்தி.

அயத்துக் கந்தகன், அஞ்சன பாஷாணம் a kind of native arsenic.

அயத்துக்கு உருக்கி, இரத்த மண்டலிப் பூண்டு, a water plant capable of melting iron.

அயத் துடுப்பு, இரும்பினாற் செய்த ஓர் அகப்பை, an iron ladle.

அயத் தூள், சாம்பல் நிறமான இரும்புத் தூள், iron dust. A fine greyish black powder containing not less than 80% of metallic iron; oxide.

அயத்தை ஈயமாக்கி, வீழி, falling root — Stroemia tetrandra; Chilli fruited capter — Cadaba indica. It is so called from its use in the conversion of iron into lead as per process of Tamil alchemical science.

அயத் தொட்டி, இரும்புத் தொட்டி, iron kettle; 2. ஓர் வகைப் பிறவிப் பாஷாணம், இது கல்லுறையில் பொன் போலவிருக்கும், a kind of native arsenic. It resembles gold when rubbed on the touchstone; 3. ஓர் வைப்புப் பாஷாணம், வங்கம், நாதம், சூதம், கெந்தி, இலிங்கம், தாரம் முதலியவைகளைப் பொடித்துக் காரமான குகையிலுருக்கிட அது வருகித்

arsenias.

(8) Citrate of iron and ammoniac
— Ferri et ammoniac.

(9) Tartrated iron — Ferrum
tartaratum.

அய மலம், இரும்புத் துரு, iron rust.

அய மலை, இரும் பெடுக்கு மலை,
a mountain containing iron ores:

அய மலைச் சத்து, இதினாற் காய்ம்
இரும்புத் தூண் — போலாகும்.
essence prepared from iron ore for
invigorating and strengthening the
system.

அயமவாதி, வசம்பு, sweet flag —
Acorus calamus.

அய மாரகம், see அயமரம்.

அய மாரணம், அரச மரம், peepul
tree — Ficus religiosa.

அய மாரம், see அய மாரகம்.

அயமி, வெண் கடுகு, white mustard
— Sinapis alba.

அயமிரா, செந்தும்பை, a species of
red leucas.

அய மீயமாச்சி, see அயத்தை
மீயமாக்கி.

அயத்துக்கு உருக்

அய முருக்கு, பே
இரும்பை ஐந்து
தேர்ந்தெடுத்த எஃ
by melting iron f
process laid down
treatise on metals.

அய மூவானதி,
பச்சிலை, a pla
shooting up like a s
sarmentosa alias La

அய மோதகம், (அ
water; இரும்பு க
mineral water co
solution — Chalybe

அயம், நீர் water; 2.
— Nerium odorum;
4. ஆடு, sheep; 5
6. பிண்டம், fo
செந்தூரம், red o
அயப் பொடி, iron
சலம், foil - Phylis
21. சேறு, mire; 12
metallic iron mech
- pulverised iron..

அயம் செம்பாக்கி,
பழச்சாறு, the ju
of the plant — M
e.f. Ventilago madi

அயம் பருத்தி, செம்ப
— Gossypium arbo

அயம் பற்றி, இரும்பை யிழுப்பது
அதாவது காந்தம், loadstone from
its power of attraction of iron fittings.

அயம்பாதி, see அயம வாதி.

அயம் பெறு புழுக்கை, ஆட்டுப்
புழுக்கை, as in

“அயம் பெறு புழுக்கை யெல்லா
மதிள் சலம் விட்டசைத்து”

(பராச சேகரம்)

அயம்மியம், செந்துவரை, red gram,
i.e. Dhol — *Cajanus indicus*.

அயரசதம், அயவெள்ளி, silver
prepared out of iron by a special
process laid down in Siddhar's science.

அய ரசம், இரத்தத்தைச் சுத்தி செய்து
உடம்பிற்குப் பலத்தைக் கொடுக்கு
மருந்து, a tonic which strengthens
the system by purifying and improving
the quality of the blood — Hematic
tonic.

அயரு, தண்ணீர் விட்டான், a plant
— *Aspharagus racemosa*.

அயர்ச்சி, அழலை, heat; 2. பலவீனம்,
weakness; 3. உணர் வழிவு,
unconsciousness; 4. களைப்பு,
fatigue; 5. மறதி, forgetfulness; 6.
சோர்வு, langour, faintness; 7.
வருத்தம், distress.

அயர்தல், சோர்தல், to become weary
2. உணர் வழிதல், to become

unconscious in swooning; 3.
தளருதல், to become tired.

அயர்தி, சோர்வு faintness; 2.
உணர்வழிவு, loss of consciousness.

அயர்ந்த நித்திரை, சோர்வினால்
மெய் மறந்த தூக்கம், sleep from
exhaustion in which one is completely
deprived of his consciousness. Deep
sleep.

அயர்வு, உன்மத்தம், suspension of
sensitivity — Stupor; 2. தளர்வு,
enfeebled state of the body
Langour; 3. வருத்தம், pain; 4.
வெறுப்பு, disgust.

அயலி வயிர்த்தல், உன்மத்தந் தீரல்,
recovery from stupor; 2. சோர்வு
நீங்கல் regaining consciousness.

அயலி, சிற்றரத்தை, lesser galangal
— *Alpinia galanga* (minor); 2.
வெண்கடுகு, white mustard
Brassica alba.

அயலோகச் சிலை, அயமலை a
mountain containing iron ore; 2.
இரும்புக் கல், stone like iron; iron
stone.

அயல், காரம் pungency.

அயல்தல், காரமாகுதல் becoming
acid.

அயவ கண்டம், முகமுசுக்கை, bristly
bryonia — *Bryonia scabra*.

அய வகல், இரும்பினால் செய்த அகல், a small shallow round basin made of iron.

அயவட்சார மயம், (அ + யவட்சாரம் + மயம்) தர்க்கிய சக்தியில்லாத not consisting of nitrogen — Non nitrogenous.

அயவணம், ஒட்டகம், camel.

அயவம், ஓர் வகை குடற் புழு, one of the seven species of worms in the intestines.

அயவல்லி, கோவை, Indian caper — Bryonia grandis.

அயவாரி, வசம்பு, sweet flag — Acorous calamus; 2. செந்நாகதானி, crimson flowered prickly pear — Opuntia monacantha.

அய வாரிதி, see அயவாரி.

அய வாருகம், செந்நாயுருவி, a red species of the plant — Acyranthos aspera.

அயவி, சிற்றரத்தை, lesser galangal — Alpinia galangal (minor) See அயவி.

அயவிகம், see அயவி.

அயவிகாரம், செப்பு நெருஞ்சில், red paltri — Indigofera cncaphylla alias. Hcdysarum prostatum. It is so called from its red flowers.

அய விருதயம், கடினமனது, iron heart.

அய வில்லை, சர்க்கரையும், இரும்புஞ் சேர்ந்த ஓர் வில்லை, a small cake of sugar and iron — Iron lozenges.

அய வீர பிரவக்கிரம், ஓர் வகை அயச் செந்தூரம், peroxide of iron.

அய வுப்பு, இரத்த விருத்திக்காகக் கொடுக்கும் இரும்பு சேர்ந்த உப்பு an iron salt acting on the red corpuscles of the blood; 2. தூள் அல்லது தகடாக வுள்ள சிவப்பு இரும்புப்பு, an iron salt in crimson scales or plates — Iron tannate.

NOTE: The size of the red blood corpuscles diminished by (CO₂) carbon dioxed and increased by oxygen; but the number is increased by small doses of mercury.

அய வுப்புள்ள, இரும்புப்புச் சேர்ந்துள்ள, containing particles of iron salt.

அய வுருக்கு, எஃகு steel which is a very hard flexible from of iron; 2. எருக்கு, giant swallow wort — Calotropis gigantea.

அய வூற்று, இரும்பு சேர்ந்த நீருள்ள ஊற்று, chalybeate water spring.

அய வெட்டு, அயச் சவுடு நீங்கிக் களிம்பூற லற்றுப் போகும்படிப் புடமிட்டெடுத்த செந்தூரம், துகள்

நீங்கி இரும்புச் சிந்தூரம், இதனால் காயம் வலுத்திறுகும். red oxide of iron in which the dross and the other impurities are got rid of by calcining. it by a special process. It is useful in strengthening the system.

அய வெள்ளை, இரும்பைப் புடம் போட்டெடுத்த பற்பம், calcined powder of iron — Ferrous oxide. See அய பற்பம்.

அயறு, புண், sore; 2. புண்ணின் செதில் the scab of a wound or the excrecence resulting from a sore.

அயனம், பிறப்பு, birth; 2. மூப்பு oldness; 3. பூ. flower; 4. கண்ணின் குழி, the orbit of the eye.

அயனாகம், (அயம் + நாகம் = iron + zinc) இரும்பும் நாகமும் கலந்த உலோகம், an alloy of iron and zinc.

அயனாதி வடகம் புடமிட்ட காந்தம், இரும்பு இவைகளுடன் மூலிகைகளைக் கியாழ மிட்டுக் கடைச் சரக்குகளைச் சூரணித்துச் சேர்த்தரைத்த குளிகை, இதனால் நீராமை, கவிசை, பாண்டு காமாலை, மகோதரம் முதலியன போம், a medicinal pill prepared by pounding the ashes of iron and magnet with certain powdered drugs in a decoction of green herbs. It is prescribed for ovarian tumour, ascites, dropsy, jaundice, distension of the abdomen etc.

அய னாமத்தி, கோவை, see அயவல்லி.

அய னாயகன், காந்தம், loadstone.

அயன் செம்பு, நாகப் பச்சை, a mineral containing copper.

அயன் முப்பு, (பரிபாஷை) தலைப் பிண்டம், the first - born foetus.

அயா, தளர்ச்சி, faintness.

அயாகம், ஊமத்தை, a deleterious shrub causing stupor or intoxication; Dhatura plant — Dhatura fastuosa.

அயாச, புணர்ச்சிக்குத் தகுதியல்லாத, unfit for copulation.

அயாஞ்சி, நிலப்பனை, a medicinal shrub — Curculigo orchioides.

அயாநம், இயற்கைக் குணம், natural quality.

அயாந்திர மாகம், கருங் காக்கணம், crow creeper — Clitoria ternatea.

அயா மரம், see அயமரம்.

அயாரியம், நெட்டிச் செடி, cork-plant.

அயாலி, கோரை a species of grass — Cyperus.

அயா வுயிர்த்தல், பெருமூச் செரிதல், to make a single deep respiration; to sign; 2. மூர்ச்சை தெளிதல், recovering from faintness; 3. கொப்புளித்தல், gagging.

அயானம், இயற்கைக் குணம், natural quality; 2. சுபர்வம், nature.

அயிகம்,

அயிகா, ஊமத்தை, dhatura plant — Dhatura fastuosa; 2. இலவு மரம், அல்லது இலவ மரம், silk - cotton tree.

அயிங்கவலை, குடைமீன், bluish-green sardine fish — Clupea fimbriate.

அயிஞ்சி, see அயாஞ்சி.

அயிஞ்சிரம், கருஞ்சுரை, a plant — Capparis Sepiraia alias Cacuts opuntia.

அயினம், மான்றோல், deer skin.

அயித்திரம், கருங் காக்கணம், crow creeper — Clitoria ternatea.

அயிநார், குழந்தைகட்குத் தொண்டையில் சப்தத்துட னுண்டாகுமோர் ஈளை நோய், a disease of the windpipe in children accompanied by a sharp barking cough and difficulty of breathing — Croup. The correct spelling is ஐநார் (கபம் + நார்)

அயிப்பை, ஓர் செடி, a shrub

அயிமவதி, கொக்கிறகு, stork's feather.

அயிரசம், ஊமத்தங்காய், see அயிகம், 2. கருமத்தை, a black variety of datura — Stramonium fastuosa (nigra)

அயிர மாளிகை, எருமை buffalo.

அயிரம், கண்ட சருக்கரை, sugar-candy.

அயிரா, பதம், சார்வேளை, a kind of cleome plant.

அயிரி, நெட்டிப் புல், a kind of grass — Pith grass — Typha angustifolia.

அயிரியம், நெட்டி, solah - pith plant — Aeschy nomene aspera.

அயிரை, ஓர் சிறு மீன் a small river fish; Herring fish — Cobitio thermalis; 2. நுண் மணல், fine sand.

அயிரை மீன் see அயிரை.

அயிர், இரும்பு iron; 2. சர்க்கரை sugar — Saccharine; 3. கருப்பங் கட்டி அல்லது வெல்லம், a coarse kind of sugar from sugar-cane — Jaggery; 4. வெள் வேலம்பட்டை, the bark of white Acacia — Acacia leucophloea; 5. நுண் மணல், fine sand; 6. கண்ட சருக்கரை, sugar - candy; 7. சிறுநீர், urine; 8. யானைக் காஞ்சொறி, a species of nettle — Tragia involucrata.

அயிலம், இலுப்பை வேர்ப் பட்டை the root bark of the flower dropping tree — Bassia longifolia.

அயிலல், உண்டல் to take food (including eating and drinking)

அயிலாலி, செந்நாரை, a red variety of crane — Tantalus gangeticus.

அயிலி, சதுரக் கள்ளி, square spurge — Euphorbia antiquorum.

அயிலிடம், சிற்றரத்தை see அயலிகம்.

அயிலுதல், see அயிலல்.

அயிலேயம், முசுமுசுக்கை rough bristly Bryonia plant — Eryonia scabra.

அயிலை, see அயிரை.

அயில் இரும்பு iron; 2. உண்ணல், to take food; 3. கோரை, a kind of grass — Sedge; 4. சத்திரம் வைக்குங் கத்தி, a knife with which surgical operations are performed; 5. முசுமுசுக்கை, see அயிலேயம்; 6. அழகு beauty.

அயில்தல், உண்டல், eating; 2. குடித்தல், drinking.

அயில் பட்டை, வேலம் பட்டை, the bark of Acacia tree — Acacia leucophloea.

அயில் வித்தல் உண்பித்தல், feeding.

அயில்வு, அயிறல், see அயிலல்.

அயிலாலி, செந்நாவி, a species of நாவி, red aconite — Aconitum ferox.

அயிற் பூசம், செந்நெல்லி, a red variety of gooseberry — Phyllanthus emblica.

அயினார் ஈழை, a disease of the windpipe in children, accompanied by a short barking cough and difficulty of breathing — Croup.

அயினாசம், செம்பசலை, red pursalane.

அயினி, சோறு boiled rice; 2. உணவு, food; 3. நீராகாரம் cold-rice water.

அயினிக் கீரை, மணலிக் கீரை, a bitter kitchen herb — Gisekia pharmacioides.

அயின்றல், உண்டல், eating.

அயுட்சடம் ஏழிலைப்பாலை, the leaves of a plant — Alstonia scholaris.

அயோகம், நோயைக் கண்டிக்காத மருந்து, in-efficacy of a remedy; 2. முறைப் பிசகான வைத்தியம், improper treatment; 3. சரியானபடிக் கொடுக்காத மருந்து, non-application or misapplication proper remedies; 4. போதுமான அளவில்லாத மருந்து, insufficient dosage; 5. குறைவாகப் புகட்டு மருந்து, partial and deficient medication.

NOTE: The treatment brings about an aggravation of the Doshas incarcerated in the organism and produces tympanites with a catching pain in the chest, thirst, epileptic fits and burning sensation in the body.

அயோக்கிரம், உலக்கை, pestle; 2. சுத்தி, hammer.

அயோமயம், முழுவது மிரும்பினால் செய்யப்பட்டது, wholly or completely made of iron.

அயோமலம், இரும்புக் கிட்டம், the scoria of molten iron; the scum of iron.

அயோ விதாலம், நெல்லரிசி, rice.

அயோற்கம், அரப்பொடி, iron filings.

அயோனி, யோனியல்லாத மற்றவிடம், any part of the body in a female except the genital.

அயோனிகம், யோனியிற் பிறவாமை, not born through the vagina.

அயோனிகள், யோனி வழியாகப் பிறக்காத ஆண், one not taking his birth through the vaginal canal — said of the Davas.

அயோனிகை, யோனியின் வழியாய்ப் பிறக்காத பெண், a female not born through the vagina.

அய்யம், கடுகு, mustard.

அய்யவி, அய்யலி, சிறு கடுகு, small mustard — Brassica juncea.

அய்யலோசிதம், செம் பொடுதலை, which see.

அய்யாலு, see அய்யம்.

அய்விரலி, see ஐவிரலி.

அர, பாம்பு snake. See அரவு.

அரகண்டரி, பாசிப்பயறு, green gram.

அரகதி, செவ்வல்லி, red lily — Nymphae rubra.

அரகம், ஓர் பூடு, a plant — Blyxa ottandra; 2. கம்பிழ், another plant — Gardenia enneandra.

அரக்கக் குரியான், மருள், bewilderment of the mind.

அரக்கம், நன்னாரி Indian sarasparilla — Hemidesmus indicus alias Peripodca indica; 2. திருநாமப் பாலை, wild sarasaparilla — Smilax macrophylla; 3. எருக்கு, giant swallow wort — Calotropis gigantea; 4. அகில், a fragrant wood — Agil; 5. அவலாக்கு, seed - lac melted and formed into thin cakes — Shellac; 6. இரத்தம், blood; 7. அரக்கரிசி, seed-lac.

அரக்கரிசி, அரிசியைப் போன்ற அரக்கு, இதைக் கொடுக்க வைப்பதால் பிசின் தன்மையும், நிறமும் குறையும், (lac+rice), granulated form of the stick-lac separated from the twigs of the tree — Seed -lac. It is deprived of its resinous quality and part of its coloring matter by boiling.

NOTE: When lac is melted over a fire and squeezed through a long sack (gunny) into troughs, it spreads into thin flakes known as shellac. If it is formed into rounded masses, it is button lac; if into larger pieces, it is sheet lac or piece lac.

For further particulars see under அரக்கு.

அரக்கல், தேய்த்தல், rubbing; 2. அரைத்தல், grinding.

அரக்காணி, செம்புளிச்சை, a kind of fragrant wood tree like cedar.

அரக் காந்தம், see அரக்குக் காந்தம்.

அரக் காம்பல், செவ்வாம்பல், red water-lily — Nymphae rubra.

அரக்கி, கடுக்காய், Indian gall-nut — Terminalia chebula; 2. பாஷாணம், arsenic; 3. சேங்கொட்டை, marking nut — Semecarpus anacardium; 4. கல்லுப்பு, a kind of prepared salt; salt dug out from the bods of salt deposited at the bottom of the sea. 5. மனோசிலை, red arsenic — Arsenicum rubrum.

அரக்கி நடத்தல், துடைகள் உராயும்படி நடத்தல், to walk in a way in which the thighs rub against each other — said of a stout man — Waggle or Waddle.

அரக்கிழங்கு, அரருட்டு கிழங்கு, கூவாமாவுக் கிழங்கு, the root of

a plant; arrow root — Curcuma angustifolia.

அரக்கினிரதம், கொம்பாக்கினாற் செய்த கஷாயம், decoction prepared from stick-lac.

அரக்கு, இது ஒரு பூச்சியினின்று கழியும் வஸ்து. இதைத் தவறுதலாகப் பிசினென்ச் சொல்வதுண்டு. அப்பூச்சிகளின் பெண் வகை, மரங்களின் கிளைகளில் தொளைகளிட்டு அவைகளுள் முட்டையிட்டு வசிக்கும்போது அவைகளினுடம்பி னின்றி கழியும் பிசின் போன்ற வஸ்துதான் அரக்கு. அதை எங்கும் சாயம் போடுவதற்காகவும், மசி கூடுகாகவும் உபயோகப்படுத்துவதுண்டு. அரக்கில் அரக்குப் புளிப்பு என்று சொல்லுமொரு விதமான புளிப்புத் தங்கி நிற்கும்.

வைத்தியர்கள், நாட்பட்ட குடல் நோய்களுக்கு அதை மருந்தாக உபயோகிப்பார்கள். அதுவு மின்றி நல்லெண்ணெயோடு அதை மற்றச் சரக்குகளுடன் சேர்த்துத் தைலமிறக்கி நாட்பட்ட சுரத்தாலடி பட்டுப் பலஹீனப் பட்டவர்களுக்குத் தலை முழுகக் கொடுப்பதுண்டு.

அரக்குக் கஷாயத்தை அகீம்கள் (யுனானி வைத்தியர்) புண்கள் கழுவுவதற்குப் யோகிப்பார்கள்.

அரக்குக் கஷாயத்தில் கடுகெண்ணெய், மஞ்சனாத்தி முதலியவைகளைக் கூட்டிப்

பலவினத்தா லேற்பட்ட தளர்ச்சிக்கு உடம்பிற் பூச வுபயோகிப்ப துண்டு. இதில் அடியிற் கண்டபடி பல வகை யுண்டு. it is a product of Coccus lacca hemiptera, which is an insect, but it is improperly considered to be a gum.

The female of this insect makes holes in the bark of certain trees in order to lay its eggs in and the incrustation there is called lac and it is infact formed by the exudation from the bodies of the insects. It is universally employed for dyeing red and it is also used in the preparation of native ink. A peculiar acid (புளிப்பு) is found in lac and it is called laccic acid.

Vaidyans prescribe lac medicinally in long standing bowel complaints. It is also mixed with gingelly oil for external application to the head, in cases of debility from continued fever.

Tincture of lac is a favourite with Hakeems for cleaning and washing. A decoction of the stick lac, mustard seed oil, and the pounded root of Morinda citrifolia (dyeing mulberry), is used for ancinting the body in cases of general debility. There are different varieties, of this substance viz:—

1. பச்சை யரக்கு, gum lac.

2. சிவப்பரக்கு, செம்பரக்கு, red lac — sold in the bazaar in the form square cakes.

3. கட்டியரக்கு, lump wax; seed lac melted into masses.

4. முத்திரை யரக்கு அல்லது செய்மெழுகு, scaling wax or gum lac incorporated with resin.

5. அரிசி யரக்கு, seed lac appearing in a granulated form. It is deprived of its resinous quality.

6. அவலரக்கு, shell jac. The most common form in which the lac is known.

7. கொம்பரக்கு, stick lac, a substance in its natural state, sticking to the twigs of the tree.

NOTE: The insect Coccus lacca (Indian origin) should not be confounded with that of the mexican cochineal insect called 'Coccus cacti' introduced into India from Mexico by the East India company about the year 1799.

அரக்கு, சாதி விங்கம், vermilion; cinnabar — Red sulphide of mercury; 2. சாராயம், arrack; 3. செய்மெழுகு, scaling wax; 4. அரக்கு மஞ்சள், saffron root; 5. அவலரக்கு, shellac; 6. சிவப்பு red.

அரக்குக் கச்சி, செம் முள்ளங்கி, a red variety of country radish — Raphanus sativus alias R. radicula; 2. கெம்பு முள்ளங்கி, அல்லது சிவப்பு முள்ளங்கி, red country — radish Daucus carota.

அரக்குக் காந்தம், ஓர் வகைச் சிகப்புக் காந்தக்கல், a kind of red magnetic iron stone used in medicines. It forms one of the 120 kinds of உபரச்ச் சரக்கு, or natural substances.

அரக்குக் குகை, ஓர்விதக் குகை, a kind of crucible for melting metals; 2. சிவப்புக் குகை, a red crucible.

அரக்குக் குப்பி, சிகப்புப் புட்டி, a red bottle.

அரக்குச் சந்தனாதி, கொம்பரக் குடள் சில கடைச் சரக்குகளை நல்லெண்ணையில் சேர்த்துக் காய்ச்சி வடிக்கு மோர் வகைத் தைலம். இதை உடம்பில் தேய்ப்பதனால் தீராத சுரம் தீரும், a medicated oil prepared by boiling a mixture of gingelly oil mixed with other ingredients (bazaar drugs) and then filtered for use. Anointing this over the body is said to be an infallible cure in cases of persistent and chronic fevers.

அரக்குதல், அரைத்தல், grinding; 2. தேய்த்தல், rubbing; 3. நெளிந்து நடத்தல், walking with sharp turns in a zigzag manner.

அரக்குத் தைலம், கொப்பரக்கைச் சேர்த்து வடித்த தைலம். இதை

வயித்தியர்கள் நாட்பட்ட சுரத்தினால் உடம்பு மெலிந்தவர்களுக்குத் தலை முழுகக் கொடுப்ப துண்டு, a medicinal oil prepared using the stick lac and some other ingredients for external application on the head, in cases of debility from continued fever.

அரக்கு நாயகி, செங் குருந்து, red carany — gluta travancoria.

அரக்கு நீர், இரத்த நீர், the serum of the blood; 2. ஓர் வாசனை நீர், a perfumed water; 3. சாதிவிங்கம் கலந்த நீர், vermilion water.

அரக்குப் புளிப்பு, அரக்கினின்று தயாரிக்குமோர் வகைப் புளிப்பு, a peculiar acid prepared from lac — Laccic acid.

அரக்குப் பேய்ப் பீர்க்கு, மெழுகுப் பேய்ப் பீர்க்கு, a kind of bitter luffa — Luffa anara.

அரக்கு மஞ்சள், மஞ்சள் வேர்க் கொம்பு, கருஞ்சிவப்பு மஞ்சள், saffron root dark-red saffron — Curcuma longa; 2. சிவப்பு மஞ்சள், red saffron.

அரக்கு மெழுகு, அரக்கின் பச்சை மெழுகு, lac in its raw state.

அரக்கு ரோஜா, சிவப்பு ரோஜாப் பூ, a kind of dark red rose.

அரக்கு வகத்தி, சிற்றகத்தி, a small variety of the Agathi tree — Cassia cuspidata alias C. acgyptiaca.

அரக்கு வட்டச் சாரவண, சிவப்பு வட்டச் சாரணை, the red variety of a plant.

அரக் கெண்ணெய், கொம்பரக்குடன் அமுக்கிறா வேர், பசும்பால், பழங்காடி, நல்லெண்ணெய், சில கடைச் சரக்குகள் முதலியவைகளைச் சேர்த்துக் காய்ச்சித் தயாரித்த தலை முழுக்கு எண்ணெய், a medicated oil anointed preparatory to bath. It is prepared by boiling stick lac, Indian winter cherry and other ingredients in a mixture of cow's milk, seasoned vinegar and gingellyoil Shellac oil.

அரங்கல், அழிதல், destroying; 2. அழுந்தல், being pressed down.

அரங்கல் களிம்பு, கட்டிகளைக் கறைக்கவும் பழுக்க அல்லது அழுந்திப் போகும் படிச் செய்யவும், வீக்கங்களை மிருதுவாக்கவு முபயோகிக்கு மேர் வகைக் களிம்பு, an ointment or paste used in medical practice for reducing, ripening, suppressing or suppurating an abscess.

அரங்கு, கருப்பம், pregnancy.

அரங்குதல், உருகுதல், melting.

அரசகம், செம்மணத்தி, a kind of fragrant wood tree.

அரசங் கள்ளு, அரச மரத்தினின்று வடியும் பதினி, the liquid product of the tree (Pecpul) Ficus religiosa. It is used religiosa.

அரச நாபி, ஓர் வகைச் சிவந்த நாபி, a kind of red aconite.

அரச மரம், அரசு, peepul tree — Ficus religiosa; 2. பூவரச மரம், portia tree.

அரசம், (அ+ரசம்) சார மில்லாதது, that which is without sap or juice; sapless or wanting in juice; 2. மூல நோய், piles; 3. இரத்த மூலம், haemorrhoids; 4. அரச மரம், peepul tree.

அரசம் பட்டை, அரச மரத்தின் பட்டை, the bark of the peepul tree.

அரசம் பதினி, see அரசங் கள்ளு.

அரசம் புல்லுருவி, அரச மரத்தின் மேல் முளைத்திருக்கும் புல்லுருவி, a parasite on the peepul tree.

அரசன், கார்முகிற் பாஷாணம், a kind of native arsenic; 2. துரிசு, copper acetate; 3. வாண செந்தி, stick or roll sulphur; 4. பூவரசு, portia tree — Thespesia populnae.

அரசன் கன்னி, செந்தகம், sulphur.

அரசன் தோல், அரசன் பட்டை, which see.

அரசன் பட்டை பூவரசன் பட்டை, the bark of the portia or tulip tree — Thespesia populnae c.f. அரசம் பட்டை.

அரசன் ரசம், பூவரசு மரத்தின் பட்டை, பூ காய் முதலியவைகளின் ரசம், the juse of the bark, flower, or fruit of the tulip tree; 2. சூதம், mercury.

அரசன், ராசிதம், செவ்விள நீர், water in the red tender cocconut.

அரசன் விரோதி, கோவை, Indian caper — Bryonia grandis; 2. பூவரசு, portia tree — Thespesia populnae; 3. பூப் பருத்தி, இதுவே பூவரசு, flowering cotton — same as portia tree.

அரசாக்கினி, வெண் கடம்பு, white indian oak — Barrington recemosa alias Eugenia racemosa.

அரசாணி, அரசங் கொம்பு, the twig of the peepul tree.

அரசாணிக் காய், பூசணிக் காய், pumpkin — Cucurbita maxima alias C.moschata.

அரசாணிக் கால், அரச மரத்தின் கொம்பு, a twig or slender stem of the peepul tree.

அரசாமியம், செவ்வகத்தி, a red species of the Agathi tree — Coronilla cocinea.

அரசாள், கரும்பு, sugar-cane — Saccharum officinarum.

அரசானம், அரசமரம், which see; 2. அரசத்தை, galagal, Alpinia (genus) —

Alpinia galangal, 3. பேரரத்தை, greater galangal — Alpinia galangal (major)

அரசிகம், இரசமின்மை, saplessness; 2. சுவையில்லாமை, tastelessness.

அரசிகள், சுவை யறியாதவன், one who is incapable of feeling taste.

அரசு, அரச மரம், இது வடமொழியில் 'போதி தருவம்' எனவும், தமிழில் மரங்களுள் அரசனெனவும் வழங்கும். இது ஒரு பெரிய மரம், தெய்வீகத் தன்மை யுள்ளதால் கோயில், குளம், ஆற்றங்கரை, சத்திர முதலியவிடங்களில் இதைப் பார்க்கலாம். இதன் கிளைகளில் விஷ்ணு பிறந்தாரென்றும், புத்தர் கயை ஷேத்திரத்தில் இதனடியிலுட்கார்ந்து ஞானத்தைப் பெற்ற காரணம் பற்றி இதற்குப் 'போதிமரம்' என்ற பெயர் வந்த தென்றும், சொல்வதுண்டு. வட வாக்கினி குதிரை ரூபமாய் இதனுள் வசிப்பதா லிதற்கு அசுவத்த மென்றும் பெயர் ஏற்பட்ட தெனவும் கூறுவார். இதன் விதை குளிர்ச்சியைத் தருவதால் அதை லேகியத்திலும், சூரணத்திலுஞ் சேர்த்துக் கொடுப்பதுண்டு. இதை சொறி, சிரங்கு, விக்கல் முதலியவைகளுக்கு உள்ளுக்குக் கொடுக்கப்படும். இதன் கனி, சீரண சக்தியைத் தருவதுடன் மலத்தையும் இளக்குங் குணமும் வாய்ந்தது. இதன் பட்டையின் குழம்பு வீக்கத்தை வாங்கும், இதன் சாம்பலைத் தண்ணீரி லுற

வைத்துத் தெளிந்தவுடன் கொடுக்க விக்கலை நிறுத்தும். அடியிற் கண்டபடி இச்சாறியில் பல வகைகளுண்டு, it is called in Sanskrit 'the Bodhidruma' (knowledge tree) and in Tamil it is termed "the kind of trees". The other names of this tree are: — Holy fig tree, and Peepul tree or Wisdom tree — *Ficus religiosa*. It is a large tree held very sacred and is generally met with near temple, tanks, banks of rivers, ghauts, choultriea and other public places. Vishnu is said to have born among its branched and hence it is called the 'Vishnu tree'. Buddha was seated under this tree a Gaya in Bihar, when he had enlight ement. Hence it is called the 'Bodhi tree'. It is said that the great, Fire (வடவாக்கினி), resides in this tree as a horse and therefore it is called Asvatham. (Asvam = a horse). It has tapering leaves. Medicinally, its seed is cooling to the system and it is also an alterative. It is therefore prescribed in electuary and in medicinal powders. The leaves and young shoots are good purgatives; an infusion of the bark is given internally in scabies; the ripe fruit is a laxative. A paste of powdered bark is an absorbent in inflammatory swellings. The ashes of the bark dissolved in water and filtered, is a good remedy in cases of hiccough. The different varieties of this genus are:—

1. கொடியரசு, short tailed peepul — *Ficus Arnottiana*.
2. புண்ணியலரசு, sacred fig — same as *Ficus religiosa*.
3. பூவரசு, flowering peepul portia tree — Same as *Thespesia populnea*.
4. கல்லரசு, wild peepul. — *Urostigma arnottianum*.
5. மலையரசு, hill peepul — *Ficus vagans*.

அரசு, பூவரசு மரம். இது மஞ்சட் பூக்களை யுடையவோர் பெரிய மரம். இதன் பட்டை உடம்பிற்கு வலுவையுண்டாக்கும். பட்டைக் கஷாயம் புண்களைக் கழுவ வுதவும். இதை உள்ளுக்குக் கொடுக்கச் சொறி சிரங்கு முதலிய சரும நோய்கள் தீரும், the flowering peepul — *Thespesia populnea* or *Hibiscus popul noides*. It is a large tree with yellow flowers. The bark is medically a mild astringent tonic. The decoction of the bark is used externally as a wash for the parts affected with scabies.

For full particulars see under பூவரசு.

அரசோனம், வெள்ளைப் பூண்டு, garlic — *Allium sativum*.

அரடு, ஓர் மரம், Indian trumpet flower — *Colosanthus indica*.

அரட்டல், புரட்டல், நோயால் கிடைக்காக்காத தன்மை, restlessness due to pain, disease or approaching death; finding no comfort in any position of the body said of a patient.

அரணம், கருஞ் சீரகம், black cumin seed — *Nigella sativa*.

அரணி, ஆயுள் வேதத்திற் சொல்லியுள்ள ஓர் பூடு, a plant described in Ayurveda; 2. தீக்கடைக் கோல், a wooden instrument for kindling fire by friction; 3. சூரியன், the sun; 4. காடு, forest; 5. தீத்தட்டிக் கல், a species of quartz which strikes fire with steel — Flint; 6. கன்னி முத்திரை அதாவது அல்குல் சவ்வு, the fold of mucous membrane at the vaginal entrance — Hymen; 7. முள்ளை, Indian headache tree — *Premna spinosa*.

அரணிசம், see அரணி.

அரணி, கேது, See அரணி.

அரணித்த பரு, கட்டி, an abscess or boil; a matured wart.

அரணிய கசம், காட்டு யானை, wild-elephant.

அரணி யசணம், காட்டுச் சீரகம், wild cumin seed — *Vernonia anthelmintica*.

அரணிய கதலி, காட்டு வாழை, the wood plantain or the wild plantain — *Musa superba*.

அரயணி யகம், மலை வேம்பு, mountain neem *Melia sempevirens*.

அரணிய கற்பாசி, காட்டுப் பருத்திச் செடி, wild cotton shrub *Cochlospermum Gossypium*.

அரணிய காக்கை, காட்டுக் காக்கை wild crow.

அரணிய குதம்பம், காட்டுச் செந்திருக்க மரம், a plant; false saffron; flame tree *Carthamus tinctorius*.

அரணிய குலத்திகை, ஓர் செடி, a plant — *Glycine Labialis*.

அரணிய கேது, ஓர் செடி, a plant (unidentified).

அரணிய கோலி, ஓர் கறி வகை the name of a vegetable.

அரணிய சடகம், காட்டுக் கவுதாரி, wild partridge.

அரணிய சாரணை, காட்டிஞ்சி, wild ginger — *Zingiber ligulatum*.

அரணிய சாலி, செவ்வகில், a red species of Agil which is a valuable fragrant wood; 2. காட்டரிசி, wild rice — *Oryza mutica*.

அரணிய சீரம், காட்டுச் சீரகம், wild cumin seed. See அரணிய கணம்.

அரணிய சோகி, செம்முள்ளிக் கிரை, common naid dye — *Barleria prionitis*.

அரணியஞ்ச பத்திகம், பெரிய முள்ளங்கி, a medicinal plant said to act on mercury.

அரணிய தானியம், காட்டரிசி, see அரணிய சாலி.

அரணிய திலகம், காட்டெள், wild sesamum containing no oil.

அரணிய துளசி, காட்டுத் துளசி, wild basil *Ocimum adsendons*.

அரணிய மாட்சிகம், ஓர் ஈ, gad fly.

அரணிய மார்ச்சாரம், காட்டுப் பூனை, a wild cat *Felis chaus*.

அரணிய முட்கம், காட்டு அவரை, a kind of wild bean.

அரணிய யகவன், ஒநாய், wolf; 2. நரி, jackal.

அரணிய ராசன், சிங்கம், lion.

அரணிய வாயசம், ஓர் பறவை; காட்டுக் காக்கை, raven.

அரணியா, காட்டுக் கரணை, Indian pavetta *Pavetta indica*; 2. காட்டு மூங்கில், Jungle Bamboo *Dracontium poly phyllum*.

அரணை, உடும்பைப் போலிரு நாக்குடையதும், பல்லியைப் போன்றதுமான ஓர் விஷப் பிராணி. இது தலைப்பக்கம் உரை போன்ற அமைப்புடன், முதுகில் சிலாம்புகளுள்ள தாயும்,

பக்கங்களில் சொர சொரப்புள்ள தாயும், வால் நீண்டுமிருக்கும். இது கடித்தாலுடம்பு முழுவதும் நடுக்கங் கண்டு, காக்குத் தடித்து, நுரை தள்ளும். 'அரணை கடித்தால் மரணம்' எனச் சொல்வதுண்டு. அரணையில் பல வகை அரணைகள் உண்டு. காவேரி, சேலம், கோயம்புத்தூர் இவ்விடங்களில் இவைகளை விசேஷமாய்க் காணலாம், a horse lizard with red tail. It is a reptile having double tongue like the guana and resembling the lizard in its structure. It is a class of reptiles that have heads covered with shields. It is 5½ itchs long. Its tongue is slender, free, exertile and terminating in a fork. It has scales on the back and it is granular on the sides. Its tail is very long. Its licking is considered poisonous and it is marked by tremor, and thick tongue. There is a Tamil proverb viz "If a streaked lizard bites death ensues." The reptile is very common on the Coramandel coast, Salem and Coimbatore, especially near the banks of the Cauvery *Cabrita leschenaultii*.

NOTE: The other South Indian species are:

1. *Acanthodactylus nilgherriensis*.
2. Nilgherries;
3. *Calosaura leschanaultii*.
4. *Lacerta leschenaultii*.

See also பாம்பரணை.

அரணைக் கடி, see அரணை நக்கி.

அரணை நக்கி, அரணை நாவினால் நக்குதல், licking of a lizard (sarpa).

அரணை வாற் சுருட்டை, ஓர் வகைச் சுருட்டைப் பாம்பு, a kind of snake with a tail like that of the green lizard— Lizard tail carpet snake.

அரணை வாற் துடிப்பு, அரணையின் வாற் துடித்தாற் போல மனிதருக்கு நாடி விரைவாகத் துடித்தல், violent pulsation like the flirt or flutter of a lizard's tail.

அரதம், காதினமை earlessness; congenital absence of the ears — Anotia.

அரதனம், மிருத பாஷாணம், a kind of native arsenic; நவமணிப் பொதுப் பெயர். a common name for the nine kinds of gems.

அரதனாகரம், சமுத்திரம் ocean.

அரத்தகம், செம்பஞ்சு, red or brazil cotton, *Gossypium barbadanse* (*acuminatum*)

அரத்தம், சிவப்பு, red; 2. செம்பருத்தி, tree cotton — *Gossypium arboreum*; 3. செம்பரத்தை, shoe-flower — *Hibiscus muta-bilis*; 4. அரக்கு, (lac) which see; 5. இரத்தம், blood; 6. குங்குமப் பூ, English saffron — *Crocus sativus*; 7. செங்கடம்பு, small indian oak — *Barrington acutangula*; 8. செம்பஞ்சு, see அரத்தகம்; 9.

செம் மெழுகு, red sealing wax; 10. பவளம் coral; 11. பொன், gold; 12. செங்கமுநீர் அல்லது செங்குவளை, red water-lily; 13. செம்பரத்தை, red shoe flower — *Hibiscus rosa - sinensis* (typica) 12. சமுத்திரக் கடம்பு, seaside India) oak — *Barringtonia racemosa*; 14. கடம்பு, common kadambu *Anthocephalus cadambo*.

அரத்தனம், இரத்தினம், ruby — Corundum.

அரத்தாங்கம், (அரத்த + அங்கம்), red body); பவளம்; coral)

அரத்தி, செவ்வல்லி, red water-lily — *Nympaca edulis*.

அரத்திதம், செவ்வா மணக்கு, a red variety of Castor plant — *Ricinus communis*.

அரத்தினி, முழங்கை, elbow — Cubitus.

அரத்து வாக்கி, கருஞ்சிரகம், see அரணம்.

அரத்தை, இது ஓர் வாசனை வேர். இது சாதாரணமாகச் சிற்றரத்தை, பேரரத்தை யென இருவகைப்படும். இவை நிறத்தில் வித்தியாசப்படும். இன்னுமொரு விதமுண்டு; அது மேற்கூறிய விரண்டையும் விட மிகச் சிறியது. வெற்றிலை வேரைப் போலிருக்கும். அதுதான் அரத்தை. சிலேட்டுமத்தைப் போக்குங்

குணமுடையது. வடமொழியில் அதற்குத் 'தும்பிராஷ்டகம்' எனப் பெயர். சக்கைப் போல் அதன் வேரைக் கஷாயம் வைத்துச் சுரம், வாதப் பிடிப்பு, பீனிச நோய் முதலியவைகளுக்குக் கொடுக்கலாம். அதன் விதைக்கும் மேற்கூறியுள்ள குணங்கள் உண்டு. a fragrant root called Galangal — Alpinia genus. The roots are known by their thick tuberlike aromatic rhizomes. There are two kinds of it namely, the Greater Galangal or kinds drug — Alpinia galangal (major) and Lesser galangal or the Chinese galangal — Alpinia officinarum. These may be distinguished from one another by their colour.

There is another smaller variety with still quicker qualities. It should not be confounded with the root of the betel leaf plant. It is called 'Nodding galangal' — Alpinia nutans.

The root is given in infusion in fevers, rheumatism and catarrhal affections even as ginger is given and its seeds possess similar medicinal virtues or properties.

அரத்தை, பசவை, which see; 2. முடக்கற்றான், a plant called palsy curer — *Cardiospermum balicacabum*.

அரத்தை இரண்டு, இருவகை அரத்தை அதாவது சிற்றரத்தை, பேரரத்தை, the two kinds of galangal, viz — Alpinia galangal (minor) and Alpinia galangal (major).

அரத் தொகுத்தி, செவ்வரத்தி, which see.

அரத் தோற் பலம், செங்கழுநீர் red waterlily — *Nymphaea odorata*.

அர நெல்லி, விளங்கம், balsam tree — *Garuga pinnata*; 2. அரு நெல்லி, country star goose berry — *Phyllanthus distichus*.

அரந்தம், செங்கழுநீர், a sweet smelling red water-lily — *Nymphaea odorata*; 2. தாமரை, lotus — *Nelumbium speciosum*; 3. கடுக்காய், chebulic myrobalan — *Terminalia chebula*; 4. கற்பரி பாஷாணம், a kind of arsenic.

அரந்தளி, அரந்தெல்லி, பட்டை மரம், இரைஞ்சி, bark tree — *Antiaris toxicaria*.

அரந்தை, சொரி கொன்னை, Indian calosanthos — *Oroxylum indicum*; 2. சுரவெட்டை, high temperature in fever; 3. பாரிச சன்னி, which see.

அரபருத்தம், வாழை, plaintain tree — *Musa paradisiaca*.

அரபி, ஓர் வகைக் கடுக்காய், a variety of Chebulic Myrobalan — *Terminalia chebula*.

அரபிக் கடுக்காய், Arabian gall-nut. See அரபி,

அரபிக் குக்கில், see நீலக் குக்குலு.

அரபி போளம், ஓர் வகைப் போளம், scocotrine aloe — *Aloe socotrine*.

அரபிப் பிசின், ஓர்வகைப் பிசின், gum arabic — African gum.

அரபீசம், (அரள் + பீசம்) பாதரசம் mercury.

அரப் பதுமம், துளசி, holy or sacred basil — *Ocimum sanctum*; 2. செந்தாமரை, red lotus *Nelumbium speciosum*.

அரப்பு, see அரைப்பு washing tree — *Albizia amara*.

அரப்பு மரம், ஊஞ்ச மரம், title from the leaves being used to wash with — *Albizia amara*. See ஊஞ்சமரம்.

அரப் பொடி, இரும்புத் தூள், iron filings — *Ferri limatura*.

அரமனாபம், வாழை plantain tree *Musa paradisiaca*.

அரமாரவம், நாயுருவிப் பூடு a plant; Indian burr *Achyranthes aspera*.

அரமான குலை, ஓர்வகைக் குலை நோய், a severe piercing pain

அரமி, கடுக்காய், gall nut; see அரபி.

அரமியம், பிரமிப்பூடு, diabetes plant — *Gratiola moncieri*; நாயுருவி Indian burr — *Herpestis moncieri*. See அரமாரவம்.

அரமீனக் கல், சிமைக் காவிக் கல், (foreign + ochre + stone), Armenian stone or Cabul earth.

அரமீன், ஓர் வகைக் கடல் மீன், இதன் முதுகில் அரம் போன்ற முட்கள் பாய்ந்திருக்கும், a kind of sea fish File fish. It is a name given to certain fishes on account of the granulated file like structure on their backs.

அரமுறி, இரும்பு முறிச்செடி, a kind of her well known especially for its root; silvery leaved indigo or arabian indigo *Indigofera argentia*; 2. எஃகு steel.

அர மேகலா, ஓர் ஆயுள் வேத நூல், an Ayurvedic science.

அரம், உருக்கு, steel 2. இரணம் wound; 3. வெட்டி வேர்; khus khus root *Andro pogon muricatus*.

அரம்பை, அரம்பைக் கனி, வாழை plantain tree *Musa paradisiaca*. 2. அசமதாகம் அல்லது ஒமம் *Sison ammi*.

அரம் மீன், see அர மீன்.

அரயக் கொம்மை, ஓர் பூவாழை, true banana *Musa sapientum* (champa.)

அரயால், அரசு, peccul tree *Ficus religiosa*.

அரலி, see அலரி.

அரலை, கடல் sea; 2. கழலைக் கட்டி, a wen or tumour; 3. விதை, seed; 4. கோழை, phlegm.

அரல், சிலேட்டுமம், a phlegmatic humour of the system.

அரவக் கடி, பாம்புக்கடி, snake bite.

அரவக் கிரீடி, கிரிப் பூடு, indian snake root or mungoose plant — Ophiorrhiza mungos.

அர வணைத்தல், தழுவிக்கொள்ளல், to embrace.

அரவந் தீண்டல், பாம்புக் கடித்தல், snake bite.

அரவப் பகை, கருடன், brahminy kite.

அரவ மணி, உருத்திராட்சமணி, a bead sacred to Siva — Elocarpus tuberculatus; 2. நாக ரத்தினம், a kind of ruby said to be found on the heads of certain aged cobras.

அரவ மணிக்கல், மணிக்குடல், a membrane in the cavity of the abdomen serving to retain the intestines and their appendages in their proper position — Mesentery.

அரவ மாகம், அவல், flattened rice obtained from fried paddy by pounding it.

அரவம், பாம்பு snake in general; 2. குங்கும மரம், a fragrant tree — Grocus sativus 3. அதிமதுரம், which see.

அரவாட்டிப் பச்சை, தொழு கண்ணி, telegraph plant or moving plant — Desmodium gyrans alias Hedysarum gyrans.

அரவாய்க் கடிப்பகை, வேப்பிலை, இவ்விலை, அரம் அல்லது ரம்பத்தைப் போன்ற விளிம்புடையதாலிப் பெயர் வாய்ந்துள்ளது. Margosa or Neem tree — Azadirachta indica. It is so called from its saw-like edges.

அரவி காந்தகம், சிவப்பு இண்டங் கொடி, sensitive plant — Mimosa rubicaulis.

அரவிந்தம், தாமரை, lotus flower — Nelumbium speciosum; 2. நாரை, crane; 3. இரசம், mercury; 4. செம்பு, copper.

அரவிந்து, அரன்விந்து இரசம், mercury.

அரவின் விஷத்துக் காதி, கப்புச் சடைச்சி, a plant, (unidentified).

அரவீசம், see அரன்பீசம்.

அரவு, பாம்பு snake; 2. விந்து semen; 3. சத்தம், sound.

அரவு கடிப்பகை, வேப்பிலை margosa leaf — Azadirachta indica. See, அரவாய்க் கடிப்பை.

அரவுயிர்ப்பு, பாம்பின் மூச்சு, snake's breath.

அரவைத்தல், புடமிடுதல், calcining.

அரளல், பிரமித்தல், to be amazed; 2. பயப்படல், to be frightened.

அரளி, பீநாறி fetid tree — Sterculia foetida; 2. அலரி, oleander — Nerium odorum.

அரளி தொக்கு, பீநாறிப் பட்டை the bark of அரளி, which see.

அரளி வேர், அலரி வேர் oleander root — (root of) Nerium odorum.

அரனாதி, கார்முகிற் பாஷாணம், a kind of prepared arsenic.

அரன், மஞ்சள் turmeric.

அரன் சிறுகு, மான் செவிக் கள்ளி, a kind of spurge the leaves of which resemble the ears of a deer.

அரன்பாகிகம், செவ்வாழை, red or royal banana — Musa sapientum (rubra)

அரன் பிரசாதனம், செவ்வள்ளி, red sweet potato or Pondicherry potato — Dioscorea purpurea (rubella)

அரன் பீசம், இரசம், mercury, See அரபீசம்.

அரன் பூசை மரம், செம்மந்தாரை; pink and yellow mountain ebony — Bauhinia variegata (purpurascens)

அரன் பெண்டூர், கந்தகம், sulphur.

அரன் மகாபீசம், செவ்வகா, sack tree — Salvadore persica.

அரன் மகி, மஞ்சள் turmeric — Curcuma longa.

அரின் முப்பு, தலைப்பிண்டம், the first foetus. NOTE:— It is so called from being used for preparing a universal salt by a secret process known to Siddhars.

அரன் விந்து, இரசம், mercury.

அரன் றலையணி, அறுகு, bent grass — Cynodon dactylon.

அரா, நாகமல்லி, ringworm root — Rhinacan thus communis; 2. பாம்பு, snake.

அராகம், பொன், gold; 2. சிவப்பு, redness; 3. ஆசையின்மை, absence of desire; 4. இச்சை, passion.

அராந்தல், ஓர் காட்டுப் பலா, tender wild jack — Pajanelia Rheedii.

அராபதம், வண்டு a humming insect; beetle.

அராமதம் பாணி, கிரீப்பிள்ளை, mungoose — Herpestese mungo. It is also called Indian inchneumon or Pharaoh's cat.

அராம்பை, கழுதைத் தும்பை, donkey's toombay.

அராலம், குங்கிலியம், the resin of the plant — Shorea robusta; 2. விபச்சாரி, a prostitute.

அராஸி, பில்லிப் பிச்சு, fetid holly
— Mappia foetida (typica).

அராவாரம், திராட்சைப் பழம், grapes
— Vitis vinefera (fruit of)

அரா வைரி, மயில் peacock; 2. கிரி,
mungoose — Herpestes mungo; 3.
கருடன், brahmini kite — Haliastur
indicus.

அராணம், குங்கிலியம் a hard, dark
coloured, brittle, resinous substance
which exudes from the trees of
Dammara genus in the Eastern islands.
Resin of Shorea robusta; 2.
இருவாட்சி, double flowered jasmine
— Tuscan jasmine; 3. வெள்ளைக்
குங்கிலியம், white dammer —
Boswellia serrata.

அரி, காற்று air, wind; 2. சந்திரன்,
moon; 3. குன்று, hill 4. அரிசி, rice;
5. அரித்தல், சலித்தல், to operate
on with a sieve; 6. சிறிது சிறிதாகக்
கடித்தல், to bite little by little;
to gnaw or to nibble; 7. ஒளி, a
ray of light; 8. கடல், sea; 9. சிங்கம்,
lion; 10. கண்வரி, lines in the white
of the eyes; 11. கிளிப்பிள்ளை, parrot;
12. குதிரை, horse; 13. குரங்கு,
monkey; 14. செம்மறியாட்டுக் கடா,
ram; 15. நெருப்பு, fire; 16. தவளை,
frog; 17. நிறம், colour; 18.
நெருக்கம், closeness as of the hair;
19. பாம்பு, snake; 20. நெற்கதிர்,
the ear of paddy; 21. பச்சை green;
22. வலிவு, strength; 23. வரி line;
24. மூங்கில், bamboo; 25.
மழைத்தாரல், drizzling; 26.

மரவயிரம், the solid core inter;
27. மரகதம், emerald; 28. பன்றி,
pig; 29. புகை, smoke; 30. வண்டு,
beetle; 31. மெல்லிய தன்மை,
softness; 32. உட்டுளை, inner hollow
space; 33. நீர்த்துளி, a drop of water;
34. மஞ்சள் நிறம், yellow colour;
35. கொடி வேலி, Ceylon lead-wort
— Plumbago Zeylanica; 36. துளசி,
holy basil — Ocimum sanctum. 37.
அன்னம், boiled rice; 38. குன்மம்,
indigestion; dyspepsia; 39. குயில்,
Indian cuckoo; 40. கள், toddy; 41.
காசம், asthma; 42. மயில் peacock;
43. கருங்கிளி, black parrot; 44.
கிழா நெல்லி, small-leaved feather
foil — Phyllanthus polyphyllus; 45.
கொள்ளின் வேர், gram root; 46.
தான்றிக் காய், Devils' abode —
Terminalia belerica; 47. பனை
மட்டைக் கருக்கு, the edge of the
palmyra leaf stalk; 48. தூக்கம், sleep;
49. மஞ்சள், turmeric — Curcuma
longa; 50. நெற்குடு, heat from a
heap of paddy; 51. வெண்புகை,
white smoke; 52. பச்சை கலந்த
வெண்ணிறம், greenish white; 53.
அரிநெல்லி, star gooseberry —
Phyllanthus distichus; 54. கருங்காலி,
black catechu — Acacia catechu
(sundra); 55. அரிதகி, (கடுக்காய்),
a species of Country gall-nut —
Terminalia chebula; 56. விசங்க
பட்சி, a kind of bird; 57. அரிபூச்சி
அல்லது புழு, a burrowing insect
or worm; 58. கரம், fever; 59.
சூரியன், the sun.

NOTE: அரி, as in சதையை
அரித்தல், corroding the skin. It

is sometimes used as a prefix in
the names of plants as அரிச்சந்தனம்,
அரிசாந்தி, etc, and also as a suffix
as in விரண அரி, திமிரி அரி, to
mean removing the sore, removing
ophthalmia.

அரி கந்தம், செஞ் சந்தனம், red sandal
paste — Petrocarpus santalinus.

அரகரப்பன், குழந்தைகளுக்குப் பெண்
குறி, ஆண் குறி முதலிய
விடங்களில் புற்றுண்டாகி உருவை
யழிக்குமோர் வாதக் கரப்பான், a
kind of eczema common in children,
arising in the genitals in children,
of a sore — A kind of itching
eczema.

அரிகரி, அத்திக் கொழுந்து, the tender
leaves of the fig tree..

அரி காந்தி, விட்டுணுக் கிராந்தி,
monkey wort, Vishnu plant —
Evolvulus absinoides alias
E.angustifolius.

அரிகாரம், சீனக்காரம், China alkali;
2. பொரிகாரம், alum — Alumen.
It is a double salt composed of
sulphate of potash and sulphate of
ammonia.

அரி கிட்டி, காட்டுப் பன்றி, wild
hog.

அரி கிரந்தி, சிக்கிரம் பரவிச் சதையை
அரித்து அழுகச் செய்யுமோர்
வகைக் கிரந்தி, an ulcer which
spread rapidly and destructively,

eating away the tissues. It is marked
by sloughing particles in the discharge
— Phagedenic ulcer.

அரி கீரை, see அறு கீரை.

அரி கேசா, இருவேலி, cuscus root
— Andropogon muricatus.

அரி கேந்திர தாரி, மல்லிகை jasmine.

அரிக்கல், தின வெடுத்தல், itching.

அரிக் காந்தி, see அரிகாந்தி.

அரிக்கா மரம், ஆத்தி மரம், mountain
ebony — Bauhinia racemosa.

அரிக்கி, கடுக்காய், Indian gall-nut —
Terminalia chebula.

அரிக்கி யந்தம், பூனைக்காலி, cat bean
— Mucana pruriens.

அரிக்கிராவி, ஓர் வகை நெல், a kind
of paddy.

அரிக்குதல், போக்குதல், removing; 2.
அழிக்குதல், destroying.

அரிக்குரம், காட்டுக் கருணைக்
கிழங்கு, a plant — Amorphophallus
campamulatus; 2. ஓர் பூடு, a plant
— Curculigo orchioides.

அரிக் குறடு, அறுக்குங் குறடு, saw
forceps.

அரிசத்தி, அரிதாரம், orpiment —
yellow sulphuret of arsenic; 2.

மஞ்சள், turmeric; 3. தாமரைப் பூந்தாது, filaments of the lotus flower.

அரி சந்தானம், see அரிச்சந்தனம்.

அரி சந்திரா, செவ்வெருக்கு, red species of madar plant — Calotropis gigantea.

அரிசம், மிளகு, black pepper — Piper nigrum; 2. மஞ்சள், turmeric, indian saffron — Curcuma longa; 3. மூலம், piles or haemorrhoids; 4. பாபமுளை, a vascular tumour in the rectum.

அரி சம்மாரிகம், நரிக்கொன்னை, horse cassia — Cassia marginata.

அரிசய மங்கு, கொன்றை, common cassia — Cassia fistula.

அரிசயம், எலுமிச்சை, lime — Citrus medica acida; 2. சரக்கொன்றை, kings' tree or Indian Laburnum — Cassia fistula.

அரிசர நவ்வல், நரி நவ்வல், சிறு நாவல், Ruddy black plum — Eugenia rubicunda.

அரிசரி, அந்திக் கொழுந்து, see அரிகரி.

அரிச ரோகம், மூல நோய், a polypoid growth of the veins in the rectum of persons suffering from impaired digestion — Hemorrhoid

அரிச ரோகினி மூலத்தால் வருந்துவது, afflicted with hemorrhoids.

அரிசலம், see அரிசயம்.

அரிச வார்த்தமன், கண்ணில் உண்டாகும் ஓர் வகைக் கட்டி, a tumour in the corner of the eye.

அரிசவிதம், சேங் கொட்டை, dhoby's nut — Semicarpus anacardium.

அரிசனத் துவயம், மஞ்சள், turmeric — Curcuma longa; 2. மரமஞ்சள், tree turmeric — Coscinium fenestratum.

அரிசனம், மஞ்சள், turmeric — Curcuma longa.

அரிசனி, குத்தல் வலி, pricking or piercing pain.

அரி சன்னியம், நரிப் பயற்றங் கொடி, fox-gram — Rothia trifoliata.

அரிசா, பெருங்குமிழ், kandahar tree — Gmelina arborea.

அரிசாகிதம், see அரிசா.

அரிசாரணம், மாலி விங்கம், sacred lingam tree — Cretaeva religiosa.

அரிசாரம், பழுப்பு, essence of yellow colour.

அரிசி, நெற் குத்திய வரிசி, husked paddy — Rice; 2. வைத்தியத்

திற்குதவும் அறுவகை யரிசிகள், அவையாவன: the six kinds of seeds or rice used in medicines. They are derived from the following herbaceous plants viz:—

1. கார்போகரிசி, hazel leaved psoralea — Psoralea corylifoila.
2. வாலுளுவை யரிசி, spindle tree — Celastrus paniculata.
3. திப்பிலி யரிசி, (berries of) Charica roxburghii.
4. வெட்பாலை யரிசி அல்லது விளா வரிசி, (seeds of) Wrightia tinctoria.
5. மூங்கி லரிசி, bamboo seed — Bambusa arundinacea.
6. ஏலரிசி, amomum cardomum.

3. பத்தி யத்திற் குதவும் கஞ்சிக்காக உபயோகிக்கும் அரிசி வகைகள், the different kinds of rice used in the course of diet, when taking medicine viz:—

1. புழுங்க லரிசி boiled rice.
2. யவா அல்லது வாற்கோதுமை யரிசி, barley rice.
3. கோதுமை அரிசி, wheat rice.
4. சவ்வரிசி, Sago.

5. கருங் குருவை யரிசி, black paddy containing red coloured rice.

NOTE: The rice mentioned in No.5 (கருங் குருவை யரிசி) is considered the best of all kinds mentioned in Tamil medical science. It is even recommended as the best diet for Yogis and Sidhars while taking Kalpam for longevity or while sitting at yoga practice. for details see under கறாங் குருவை யரிசி.

அரிசிக் கஞ்சி, அரிசியை யுடைத்துக் காய்ச்சங் கஞ்சி, rice conjee (Rice — Oriza sativa).

அரிசிக் கம்பு, ஓர் வகைக் கம்பு, a kind of red millet.

அரிசிக் கழுநீர், see அரிசி களைந்த நீர்.

அரிசிக் களைந்த நீர், அரிசி கழுவி ய நீர் the water with which the fine bran on rice is washed and cleaned.

அரிசிக் காடி, அரிசிக் கஞ்சியைப் புளிக்க வைத்து அதனின்றும் வடித்த காடி. இதற்குக் காஞ்சிக் மென்றும் பெயர் உண்டு. an acetus fermentation of powdered rice — Rice ferment or Grain Vinegar — Acetum of chemists; 2. புளித்த கஞ்சி, sour conjee; 3. கருங் குருவை அரிசியைக் கொண்டு போகர் 7000-ல் சொல்லியபடித் தயாரித்த ஆறு மாதத்திய காடி. இது தமிழ்

வைத்தியத்தில் மருந்துகள் அரைத்துப் புடமிடுவதற்கு மிக்க உபயோகப்படும். இதைத் தான் பரிபாஷையாகப் 'பழச்சாறு' என்று சொல்லப்படும். acetic acid prepared from the husked black paddy of the above kind as per process laid down in Bogar (7000). The liquid conjee to be fermented is kept in earthen jars or pots just covering the mouth with a piece of white cloth and exposing the same to the hot sun for six months (between February and July) when the acetification is said to be accomplished. This is known by the secret term 'Pazhacharu' which is highly recommended in Tamil Medicine for use in the preparation of medicines of high potency such as calcined metals. It is of great use in Alchemy also.

அரிசிங்கா மூலி, சிறியாணங்கை, a plant with peculiar virtues of curing the snake-bites. *Polygala glabra*. It is opposed to பெரியாணங்கை — *Polygala telephioides* alias *P.terphyllifolia*.

அரிசிங்கி, அழகைக் குறைக்கு மோர் வகை விரண நோய், a kind of ulcerous disease affecting the beauty.

அரிசி சாராயம், அரிசியைப் புளிக்க வைத்து அதனின்றி வடிக்குமோர் மது, a liquor distilled from the solution of jaggery and malted grain of *oryza sativa* — Liquor of rice.

அரிசிச் சோளம், ஓர் வகைப் பெரிய சோளம், a kind of big millet used as food — *Holcus saccharatus*.

அரிசித் திப்பிலி, சிறு திப்பிலி, a small variety of long pepper — *Piper longum*.

அரிசிப் பல், சிறிய வெண்மையான பல், small white tooth.

அரிசிப் பிட்டு, மாப்பிட்டு, a kind of pastry.

அரிசிப் புல், மத்தங் காய்ப் புல், a kind of grass — *Cynosurus Egyptianus*; 2. கம்பரிசி, a species of husked red millet.

அரிசியரக்கு, பொடியரக்கு, Lac-grain of the size of rice.

அரிசியலந்தை, நரி யிலந்தை, a small species of jujube — *Zizyphus horrida*.

அரி சிரங்கு, நமைச்ச லோடு கூடிய சிரங்கு அதாவது சொறி சிரங்கு, a skin disease due to a species of minute mite — Itch.

அரிசு, வேம்பு, *margosa* — *Azadirachta indica*; 2. மிளகுக் கொடி, Black pepper creeper — *Piper nigrum* 3. தேன், honey.

அரி சுவை, மிளகு, black pepper — *Piper nigrum*.

அரிசோ பகந்தர விரணம், மூலப் பவுத்திரம், piles and fistula.

அரிசோமம், ஓர் வகைச் சோமப் பூடு, a kind of Soma plant.

அரிசோ ரோகம், ஆண் குறியில் சிறு சிறு முளைகள் போலெழும்பிப் புண்ணாகி இரத்த மொழுகு மோர் வகை மேகப் புண், a venereal sore giving rise to small vesicles on the penis with itching sensation. It is attended with discharge of blood from the affected parts.

அரிசோ வர்த்தம ரோகம், கண்ணிமைப் பாகங்களில் சதை வளர்ந்து, வெள்ளரி விதைகளைப் போன்ற சிரங்குகளுண்டாகிச் சிவந்து எரிச்சலையு மினுமினுப்பையும் சிறிது வலியையு முண்டாக்குமோர் விதக் கண்ணோய். a morbid growth of flesh resulting in small rough papillae in the eye lids resembling cucumber seeds. It gives rise to inflammation, with some burning sensation and glossines.

அரிச் சந்தனம், ஐந்தருக்களி லொன்று, one of the five trees of the celestial world; 2. செஞ்சந்தனம், red-sandal — *Pterocarpus santalinus*.

அரிச்சாவி, பெருங்குமிழ், see அரிசா.

அரிச்சனம், மருத மரம், leathery *murdah* — *Terminalia tomentosa* alias *T.alata*, 2. எருக்கு, a milky shrub; giant swallow-wort — *Calotropis gigantea*.

அரிச் சோளம், வெள்ளைச் சோளம், white millet.

அரிச் சோளகம், நரி யிஞ்சு, small date *Phoenix farinifera*.

அரிட்டம், கடுகு ரோகினி, black hellibore, bear's foot — *Helliborus niger*; 2. வேம்பு, *margosa* tree — *Azadirachta indica* 3. மூலத்தி லுண்டாகு மோர் நோய், a kind of hemorrhoids, See அரிஷம்.

அரிட ரோகினி, கடுகு ரோகினி, see அரிட்டம்.

அரிட லோசனம், நரி வழுக்கை அல்லது பிரமிப்பூடு, diabetes plant — *Gratiola monieria*.

அரிட்டகம், பூவந்திக் கொட்டை, soap-nut — *Sapindus trifoliatus*; 2. நோயால் வருந்தல், suffering from disease.

அரிட்டம், தாம்பிரம், copper — *Cuprum*; 2. வெள்ளைப் பூடு, garlic — *Allium sativum*; 3. வேம்பு, *margosa* — *Azadirachta indica*; 4. முட்டை, egg; 5. காக்கை, crow, 6. கள், toddy; 7. நில வேம்பு, a medicinal plant — *Justicia paniculata*; 8. கடுகு ரோகினி, see அரிட்டம்; 9. மிளகு, black pepper — *Piper nigrum*; 10. மோர், butter milk; 11. சீமை நில வேம்பு, which see; 12. ஓர் மரம், soap-berry tree — *Sapindus detergens* (Roxb) alias *S.trifoliatus*, Its fruits are used in washing; soap-nut. See அரிட்டகம்; 13. ஓர்வித நோய், a kind of disease.

அரிட்டம் போக்கி, வெள்ளைப் பூடு,
garlic — *Allium sativum*.

அரிட்டத்தல், கொல்லல், killing.

அரிட்டை, கடுகு ரோகினி, see
அரிடம்.

அரிஷம், மூல நோய், அதாவது
ஆசனவாயில் ஏற்படும்
இரணத்தோடு கூடிய முளை,
ஆயுள் வேதப்படி இது
அறுவகைப்படும், piles or
hemorrhoids; an inflamed tumour
about the verge of the anus. According
to Ayurveda, it consists of six
varieties, viz.

1. வாதா ரிஷம், that which is
produced from the deranged Vayu
(wind or air) in the body.
2. பித்தா ருஷம், a form of piles
produced from the effects of
aggravated condition of the bile.
3. சிலேட்டு மாரிஷம், one caused
by the deranged phlegm in the
system.
4. திரிதோஷா ரிஷம், piles due
to the concerted action of all
the three humours in the system.
5. இரத்தா ரிஷம், a form of piles
arising from the deranged
condition of blood —
Hemorrhoides; Bleeding piles.

6. கர்ப்பா ரிஷம், another variety
of piles due to congenital or
hereditary causes.

அரிஷ்டகம், வேம்பு margosa tree —
Azadiracta indica.

அரிஷ்டக் கிரகம், பிரசவ வீடு, lying-in
chamber.

அரிஷ்டம், பிரசவிக்கும் அறை, a
room in which a woman is confined
— lying-in chamber; 2. மரணக் குறி,
the sign or symptom of approaching
death; 3. மோர், butter milk; 4.
பமுரச்ச் சாராயம், vinous spirit; a
distilled mixture; 5. கட்டு, bandage;
6. மருளுமத்தை, A kind of *Datura*
plant.

7. உடம்பிலுள்ள தாதுக்களின்
வலிவு குறைந்து அதனால்
உடம்பில் பல கோளாறுகள்
உண்டாவதற்கு இடமுண்டாகி,
மருந்து கொடுப்பதனால் நோய்கள்
வசப்படாமலும், வேறு விதமாய்த்
தீர்க்க முடியாமலும், கடைசியாக
ஏற்படும் மரணத்திற் குண்டான
குறிகள், the symptoms which are
developed by the deranged bodily
humours in the organism of a man
at a time when they have passed
beyond all medical cure, and when
the body serves as a mere passive
back-ground for these phenomena,
awaiting its impending dissolution —
unfavourable symptoms foreboding
death — Fatal symptoms.

8. மூலிகை, கடைச் சரக்கு
முதலிய மருந்துகளைக்
கியாமமாகக் காய்ச்சி வெல்லத்திற்
கரைத்துப் புளிக்க வைத்து வடிக்கு
மோர் விதக் குடிநீர். ஆயுள்
வேதப்படித் தயாரித்த மேற்கண்ட
காடியை, மருந்து மதுபானத்திற்குச்
சமமாகவே சொல்லலாம். இதில்
பலவித மூலிகைகளின் சத்துக்கள்
சேருவதால் இது உடம்பின்
தோஷங்களைப் போக்கிப் பல
நோய்களையும் எளிதில்
குணப்படுத்தக் கூடிய தன்மை
வாய்ந்தது. இது பசியை
யுண்டாக்குவது மன்றிச், சில
வேளைகளில் வயிற்று வலி,
வயிற்றுப் பிசம், மகோதரம், சுரம்,
உதிரக்கட்டி, செரியாமை, மூலம்
முதலிய நோய்களையும்
கண்டிக்கும், an alcoholic solution
or extract of the medicinal principles
of herbs and certain bazaar drugs
mixed in a solution of jaggery allowed
to ferment and thereafter filtered. (In
Ayurvedha), it is a species of wine
(fermented liquor) highly efficacious
owing to the concerted action of
a variety of drugs entering into its
composition. It proves curative in
a large number of diseases, tends
to subdue the deranged humours of
the body and is a good appetiser.
It proves beneficial and sometimes
curative in cases of colic pain,
distension of the stomach, abdominal
dropsy, fever, enlarged spleen
indigestion, piles etc.

NOTE: In pharmacy it is so called
from its usually possessing colour,

flavour and properties of the drugs
contained in it. The strength of the
tinctures varies from 1 to 65 per
cent, according to the active principles
of the drug or drugs made use of.
In allopathic, medicine, there are 72
official tinctures besides the 31 in
the National Formulary.

அரிணம், சந்தனம் sandal; 2. சிவப்பு,
red colour; 3. மான், deer; 4.
வெண்ணிறம், white colour; 5.
யானை elephant; 6. பொன்; gold;
7. எலுமிச்சை lime — *Citrus*
medica-acida.

அரிணி, வஞ்சிக் கொடி, water rattan
— *Calamus rotang*.

அரிணை, கள் toddy; any fermented
liquor.

அரிதகி, கடுக்காய், chebulic myrobalan
— *Terninalia chebula*. (Literally) the
term means clearing bowels.

அரிதகி கஷாயம், கடுக்காயை, விதை
நீக்கி நசுக்கித் தண்ணீரிலிட்டுக்
காய்ச்சி வடித்த கஷாயம், a
decoction prepared out of the curshed
gall-nut after removing the seed. It
is used as a purgative.

அரிதகி காய், பச்சைக் கடுக்காய், raw
or green gallnut or myrobalan.

அரித கிருதம், வாந்தி குமட்டல்
முதலிய பித்த நோய்களுக்காக,
விதை நீக்கிய கடுக்காயோடு வேறு
சில மருந்துச் சரக்குகளையும்

நெய்யிலிட்டுக் காய்ச்சி யெடுத்த ஓர் ஆயுள் வேத மருந்து, a medicinal ghee prepared for internal use by mixing the gall-nut rind with other drugs and boiling the same in ghee. It is an Ayurvedic preparation used in nausea and other bilious complaints.

அரிதகி லேகியம், மலம் தாராளமாகப் போவதற்காகக் கடுக்காயைக் கொண்டு தயாரித்த வோர் லேகியம், an ecleuary prepared with gall nut as chief ingredient. It is used as a laxative in constipation.

அரிதகி வடகம், கடுக்காயை அரைத்து மாத்திரையாக வுபயோகிக்கு மருந்து, pills prepared from gall-nut powder.

அரித சம்மிதை, பொதுவாக நோய்களையும், மருந்துகளையும் பற்றியும், முக்கியமாகப் பெண்களின் ரோகங்களையும் குழந்தைகளின் நோய்களையும் பற்றியும் கூறுமோர் ஆயுள்வேத நூல், an ancient work on the treatment of diseases and on pharmacy in general and also of diseases of women and children in particular, by a person named Haritha.

அரித சாகதம், முருங்கை, the Moringa tree — Hyperanthera Moringa.

அரிதம், மஞ்சள், turmeric — Curcuma longa; 2. நீல நிறம், blue colour; 3. பொன்னிறப் பச்சை, yellowish green; 4. பசும் புல்தரை, green turf.

அரிதம்சம், மஞ்ச பத்திரி, which see.

அரித வெலி, மஞ்சள் நிறமான வோர் வகையெலி. இது கடித்தால் அக்கினி மந்தம், கொட்டாவி, மயிர்க்கூச்செறிதல்

முதலியவைகளை உண்டாக்கும். a kind of yellow rat, the bite of which causes, loss of appetite, yawning impaired digestion, horripillation i.e. hair standing on end, etc.

அரிதள கல்பம், அரிதாரத்தி னுபயோகத்தைப் பற்றிக் கூறுமோர் ஆயுள் வேத நூல், an Ayurvedic treatise on the preparations and medicinal uses of yellow orpiment.

அரிதளம், தாளக பாஷாணம், a kind of arsenic, yellow oxide of arsenic; 2. பொன்னரிதாரம், yellow orpiment or yellow sulphuret of arsenic.

அரிதாசம், செம்பை, a flowering tree — Corcilla scsban.

அரிதாரக் கட்டு, தாளகக் கட்டு, consolidated orpiment. This is done by a peculiar process described in Siddhar's science.

அரிதார செந்தூரி, கப்புச் சடைச்சி, a plant (unidentified).

அரிதார நாகம், தலைச்சன் பிள்ளையின் தலைமண்டையோட்டினின்று தயாரிக்கு மோர் அண்டச் சுண்ணம், a kind of calcium compound prepared out of the skull of the first born child.

அரிதார நீற்றி, முட்பலா, a kind of plant capable of calcining orpiment.

அரிதார பந்தனி, சப்புச் சடைச்சி, an unidentified drug; it is capable of consolidating orpiment.

அரிதார பாஷிகம், நரி வெங்காயம், a plant — Erythronium indicum.

அரிதாரப் புகை, அகஸ்தியர் வயித்த காவியத்திற் சொல்லியுள்ள வோர் மருந்துப் புகை, a kind of fumigation described in Agastya's treatise on medicine. 2. கைகா லுளைச்சல், கறடு, முதலியவைகளுக்கு அரிதாரத்தைக் கொண்டு போடும் புகை, இதன் விவரத்திற்கு அகத்தியர் வைத்திய காவியம், 1500 யைப் பார்க்கவும். the smoke of orpiment used for curing pain in the limbs and other rheumatic complaints. for particulars refer to Agastya Vaidya Kavyam 1500

அரிதாரம், பாஷாணத்தோடு கந்தகங் கலந்துண்டாகிய வோர் சரக்கு, yellow sulphuret of arsenic or yellow orpiment; 2. தாளக பாஷாணம், arsenic sulphide; 3. பொன்னரிதாரம், golden coloured orpiment; 4. கஸ்தூரி, musk of deer, e.f.

“மான் வயிற்றி லொள்ளரிதாரம் பிறக்கும்.”

NOTE: It is also called எலிக்கூடு பாஷாணம் (Mouse arsenic) because of its use as rats' bane.

அரிதாரம், இது, சீனம், பர்மா, சுமுத்திரா, முதலிய விடங்களிலிருந்து இறக்குமதியாகுஞ் சரக்கு. இது எயுமிச்சம் பழுநிறமாக விருந்து, பிறகு பழுப்பு நிறமாக மாறும். இதன் துண்டுகள், கோணங்களாக அகப்படும். இதற்கு எலிக்கூட்டுப் பாஷாண மென்றும், பொன்னிற மென்றும், பலவகைப் பெயர்களுண்டு. இது மஞ்சளப் பிரகத்தைப் போலிருந்தாலும் மிக்கக் கனதியாக விருக்கும்.

இது அடியிற் கண்டபடி பலவகைத் தாயினும், கடைகளில் மூன்று வகையான சரக்குகள் தான் அகப்படும். ஒன்று பளபளப்புள்ள கம்பி பாய்ந்த சரக்கு. மற்றிரண்டும், மஞ்சள் நிறமான கட்டிகளாக விருக்கும். வைத்தியர்கள் இவைகளை விடாச் சரத்திற்கும், கோள வீக்கங்களுக்கும், சன்னி நோய் வகைகளுக்கும், உபயோகப்படுத்துவார்கள். இது பாஷாண வகையில் சேர்ந்துள்ளதைக் கருதியே இவை ஆயுள்வேதத்திலும், யுனானியிலும் கையாள மாட்டார்கள். it is native of and imported especially from China, Burma, Sumatra and other places. It is of a lemon colour, running often into red or brown. It is usually got in angular concretions. When thrown into fire, it emits a blue flame. It is also called 'the Rat poison', the Golden pigment, and 'kings' yellow sulphurat of arsenic or yellow arsenic'. It looks like yellow talc, but it is much heavier — Yellow sulphuret of arsenic.

Veidyans use this to check obstinate intermittent fevers, in glandular complaints, in apoplectic attacks and in certain leprosy affections. As it is classed under poisons, it is not used in Ayurveda and Unani systems of Medicines.

Although there are several kinds as mentioned below, only 3 kinds are sold in the bazaar viz — one in glistening golden scales Arsenicum flavum — and the other two in massive lumps of yellow colour — Arsenicum tersulphuratum and Arsenicum trisulphuratum (AS₂S₃)

1. கட்டரிதாரம், (Lump orpiment) — Arsenicum flavum.
2. கரட்டரிதாரம், orpiment got in large angulo-granular distinct concretions.
3. கனத்தி யரிதாரம், another variety of orpiment.
4. பொன்னரிதாரம், yellow orpiment or golden pigment or kinds' yellow Sulphuret of arsenic — Arsenicum trisulphidum (AS₂S₃). Employed as a pigment it is used mainly as a depilatory (the drug that removes the hair). it is also sometimes used as a medicine.
5. மடலரிதாரம், orpiment in flakes.

6. தகட்டரிதாரம் orpiment found in thin leaves or plates — Concentrated lamellar concretions or orpiment.

7. வைப்பரிதாரம், orpiment prepared (artificially) as per process of Siddhars' science.

8. தாளகம், Arsenicum tersulphuretum; used as a medicine.

9. கல்லரிதாரம், (stone orpiment) found in lumps.

NOTE: It is soft and flexible but not elastic. It consists of about 62 parts of arsenic (பாஷாணம்) and 38 parts of sulphur. The two kinds found in massive lumps (vide 1 and 9 mentioned above) are of a yellow colour, the fracture in one of these being dull and the other resinous.

அரிதார வஞ்சி, கொத்த மல்லி, இதற்குத் தனியா வென்ற பெயரும் உண்டு, coriander seed — Coriandrum sativum.

அரிதார விழுதிச்சி, தும்பி, moss creeper — Cassytha filiformis. It is supposed to have the virtue of reducing orpiment into ashes.

அரிதார வெண்ணெய், வலி, சொறி, சிரங்கு, கரப்பன், படை, ஆறாப்

புண் முதலியவைகளுக்கு, அரிதாரத்தை மற்றச் சரக்குகளுடன் நல்லெண்ணெயிலிட்டுத் தயாரிக்குமோர் மருந்தெண்ணெய், a medicinal oil prepared by boiling a mixture of gingelly oil with yellow orpiment as chief ingredient amongst several other drugs. It is used in aches, eczema, karpauing (கரப்பன்) etc.

அரிதாலம், அரிதாரம், which see; 2. மஞ்சள் நிறமான வோர் சாதிப் புறா, a high class pigeon of a yellow colour; golden pigeon — Carpophaga sylvatica alias C.pusilla; 3. பச்சைப் புறா, green pigeon — Crocopus chlorigaster alias Treron jerdoni; 4. வெண்ணிறமான மலையாள தேசத்து சாதிப் புறா, the bronze-backed imperial pigeon of Malabar — Carpophaga insignis.

அரிதாளகம், பொன்னரிதாரம், yellow orpiment — Yellow sulphuret of arsenic. See அரிதாரம்.

அரிதாளம், அரிதாளகம், which see.

அரிதின பாலை, திருநாமப் பாலை, oval-leaved China root — Smilax macrophylla.

அரிதின வயச்சி, காட்டு நன்னாரி, false sarsaparilla — Hemidesmus pubescens. 2. நன்னாரி, Indian sarsaparilla — Hemidesmus indica; 3. திருநாமப் பாலை, see அரிதின பாலை.

அரிது பச்சை greenness.

அரிதேவி நாதம், அரிதாரம், which see.

அரிதை, கடுக்காய், see அரிதகி.

அரித்தல், வடிக்கட்டல், to filter; 2. சிறிது சிறிதாகக் கடித்தல், gnawing; nibbling 3. தூசுகளை நீக்குதல், to separate or remove the impurities or rubbish; 4. அரிக்கல், which see.

அரித்திகா, நரிவிழி, a tree — Cardia obliqua. See அகுலி.

அரித்திர சிகை, தாமிரச் சிகை, a rare plant (unidentified) used in Alchemy. It is supposed to have the peculiar power of acting on copper.

அரித்திரப் பிரமேகம் பித்த வெட்டை, இதனால் மஞ்சள் நிறமாக வெள்ளை கண்டு, சூடாக எரிச்சலுடன் நீரிறங்கிக் கடுப்பையும் விருவிருப்பையும் முண்டாக்கும் மோர் வகைப் பிரமேகம், a kind of venereal disease marked by a discharge of yellow coloured pus and highly coloured urine accompanied by burning sensation and irritation — Acute gonorrhoea. See also அரித்திரப் பிரமேகம்.

அரித்திர மேகம், see அரித்திர மேகம்.

அரித்திரம், மஞ்சள் saffron — Curcuma longa; 2. சுக்காங்கல், limestone; 3. கந்தம், a fragrant root.

அரித்திரா, மஞ்சள், turmeric; அரித்திராபம், 2. மஞ்சட் கிழங்கின் மா, turmeric powder — Curcuma longa.

அரித்திரா சுரம், உடம்பு முழுவதிலும் மஞ்சள் நிறம் படர்ந்து, தடிப்பு, சயித்தியம், முக மினுமினுப்பு, கீல்களில் வீக்கம், நெஞ்சுலர்தல், சன்னிபாத சுரத்திற் குரிய குணங்கள், முதலியவைகளைக் காட்டுமோர் வகைச் சுரம். இது பித்தக் கோளாறினாலேற்பட்டுக் குடல்களைத் தாக்கும். a fever characterised by yellow colour of the skin, swelling chillness cold, glossy face, swelling and pain in the joints, dryness of the tongue with prostration and other symptoms of typhoid fever.

It is due to the degeneration of the liver and congestion of the mucous membrane of the stomach and the intestines — Yellow fever.

அரித்திராபம், மஞ்சள், see அரித்திரா; 2. மஞ்சள் நிறம் அல்லது பொன்னிறம், yellow or golden colour.

அரித்திரா போகம், பெண்கள் சம்போகத்தினாலுண்டாகிய பித்த வெட்டை, yellow diabetes (gonorrhoea) caused by sexual intercourse with women.

See அரித்திர பிரமேகம்.

அரித்திரா போகி, நின்று சிணுங்கி, a plant (unidentified) supposed to cure gonorrhoea.

அரித்திராப் பிரமேகம், see அரித்திரப் பிரமேகம். இதற்குத் தமிழில் பித்த வெட்டையெனப் பெயர். இதனால் தேள் கசக்கும். மூத்திரம் எரிச்சலை யுண்டாக்கி மஞ்சள் நிறமாக வெளிவரும். It is called yellow diabetes. Honey will taste bitter to any one suffering from this disease. Further, the urine passed will be yellow, and will also be attended with a burning sensation.

அரித்து, see அரிது.

அரித்துருமம், தும்பை, toombay plant — Leucas aspera.

அரிநாரி, குண்டு பனை, a species of palmyra Borassus flabellifer.

அரி நிம்பம், மலை வேம்பு, mountain neem or hill neem — Melia composita.

அரி நிறக்கல், நீலக்கல், a precious stone of the corundum class and of various shades of blue — Sapphire.

அரிநுகர் மூலம், கோரைக் கிழங்கு, coray root Cyperus rotundus.

அரிநெல்லி, see அருநெல்லி.

அரிபாலுக்கம், தக்கோலம், one of the five aromatics; a fragrant drug chewed with betel; 2. வாசனை மிளகு, fragrant pepper — Piper cubeba.

அரி பிளவை, சதையை அரித்துக் குடைந்து கொண்டு போகு மோர் வகைப் பிளவைப் புண், இதில் சதை அழுகி வெளிப்படும், a hard deep seated and painful inflammation of the skin (sub-cutaneous tissue) which invades the surrounding tissues and burrows under the skin leaving a deep irregular cavity. It is accompanied by constitutional disturbances — a kind of carbuncle; 2. ஓர் வகை விஷப் புண், இதனால் சதை அழுகிக் காணும், a kind of ulcer which spreads rapidly and destructively, eating away the tissues.

It is marked by sloughing particles in the discharge — Phagedenic ulcer.

அரிபுண், மூக்கு, கண் புருவம் முதலிய விடங்களில் பரவி சதையை அரித்துக் கொண்டு போய்ப் புண்ணாகச் செய்து நீடித்து நிற்கும் ஓர் கிரந்தி நோய், a chronic ulceration of the skin in the nose, eyes, eyelids etc. persisting for years. It invades the surrounding tissues also developing malignancy. 2. மூக்கை யரிக்கும் புண் — Rodent ulcer of the nose.

அரிபுதை, இரவு night.

அரி புழு, சதையை அரித்துத் தின்னும் புழு, a germ which is often found on sores, ulcers etc, and which burrows into the skin and feeds upon the surrounding organism — Burrowing parasite, It infests men as well as domestic animals.

அரிப் பிரியம், நேய மரம், a tree (unidentified) 2. சங்கு, couch; 3. கடம்பு indian oak tree Eugenia racemosa.

அப்பிரியை, துளசி, holy basil — Ocimum sanctum.

அரிப் பிளா, பெண் சிங்கம், the female of the lion — Lioness.

அரிப்பு, தினவு, itching — Pruritus; 2. அரித்தல், gnawing; corrosion — as on the skin.

அரிப்புப் படை, உடம்பில் படர்ந்து நமைச்சலை யுண்டாக்குமோர் சரும நோய், a general term for parasitic diseases of the skin characterised by itching sensation — A kind of ringworm.

அரிப் புழுக்கல், சோறு, boiled rice.

அரிப்பூ, ஓர் பூடு, a flowering plant — Lantana indica.

அரி மகத்துவம், தேக்கு, teakwood — Tectona grandis.

அரி மஞ்சரி, குப்பை மேனி, rubbish plant — Acalypha indica. It is an antidote to poisonous bites.

அரிமணல், நுண்மணல், fine sand; 2. சலித்த மணல், sieved sand.

அரி மணி, மரகதம், emerald, which is a precious stone.

அரிமண்டகம், பனிப்பயறு. இது பனியைக் கொண்டு விளையும், dew grame. It is so called from the pulse being brought to perfection by night dew.

அரி மண்டை, கடலை Bengal gram — Cicer arietinum.

அரிமதா, வெள் வேல், white babool — white bark acacia — Acacia leucophloea; 2. நவரை வாழை, a species of plantain.

அரி மலம், மாலி லிங்கம், lingam tree — Crataeva religiosa.

அரமல், see அரிமலம்.

அரிமா, ஆண் சிங்கம், the lion. See அரிப்பினா, 2. ஒட்டுமா மரம், graft mango tree.

அரிமான், see அரிமா.

அரிமின், அதிதாரம், witch see.

அரி மூத்திரம், சிங்கத்தின் மூத்திரம், இது மிகக் காரம் வாய்ந்ததுடன் விஷத் தன்மையுமுள்ளது. உடம்பிற் பட்டால் புண்ணாகும். இதனால் செம்பு பழுக்கும். lion's urine which is said to be highly pungent and corrosive on the skin. It is supposed to have the power of acting on copper if used in a special process.

அரிமேதம், உடம்பில் நமைச்சலை யுண்டாக்குமோர் வகை மேக

நோய், a kind of venereal disease causing great irritation and itching sensation on the skin.

அரி மேதகம், ஓர் பூச்சி, an insect.

அரி மேகம், பீவேல மரம், a fetid mimosa — Vachellia farnesiana; 2. குடை வேல், umbrella thorn babool — Acacia farnesiana.

அரிமைதா, வெள்வேல், see அரிமதா.

அரிமோதகி, நவகு, honey thorn — Canthium umbellatum.

அரிய கண்டகி, வளையலுப்பு, crude common salt educed from bangle earth. It is supposed to possess medicinal properties; Glass-gall — Fel vitri.

அரியகம், கொன்றை மரம், a flower tree — Cassia; 2. நோயை யுண்டாக்கும் பேய், a demon causing illness.

அரியசம், சரக்கொன்றை, indian laburnum — Cassia fistula.

அரிய சாரணம், மாலிலிங்கம், see அரிமலம்.

அரிய சாரணை, சாரணைக் கொடி, a creeper — Trianthena monogyne.

அரயணைச் செல்வி, அரிதாரம், which see.

அரிய பச்சை வங்காளப் பச்சை அதாவது செம்பின் களிம்பு, sub-acetate of copper — Verdigris.

அரியமா, சூரியன், the sun.

அரிய மான், ஓர் பூடு, the Asclepias plant.

அரியல், கள் toddy, fermented liquor; 2. அரிதல், reaping; parting asunder; 3. அறுத்தல், cutting; 4. துண்டித்தல், amputating.

அரியவனாதி, இலவங்கப் பட்டை, cinnamon — Cinnomum zylanicum.

அரியாசம், ஓர் வாசனைத் திரவியம், a fragrant substance.

அரியாணம், பெருங்காசி அல்லது பெருஞ்சிரகம், Indian fennel — Anethum feeniculum.

அரியா யோகம், மருந்து, medicine; 2. மருந்துக் கூட்டு, medicinal preparation; a mixture of medicine.

அரியாலுக்கம், see அறிபாலுக்கம்.

அரியான், குருவை நெல், a kind of paddy reaped in 60 days.

அரியின் திப்பிலி, அரிசித் திப்பிலி, long-pepper — Piper longum.

அரியுண் மூலம், கோரைக் கிழங்கு, coray root; — Cyperus rotundus. See அரிநுகர் மூலம்.

அரியுப்பு, கறியுப்பு, common salt — Calcium chloride.

அரியூர்தி, கருடன் brahminy kite.

அரியேறு, ஆண் சிங்கம், the lion, see அரிமா.

அரியோகிதம், நாகப்படக் கற்றாழை, an aloe resembling the hood of a cobra. It is said to be thornless.

அரி ரோகணி, பீத ரோகணி, which see.

அரிலாதிக்கம், நாட்டு வாழை, country plantain — Musa paradisiaca.

அரில், மூங்கில், bamboo — Bambusa arundinacea; 2. சிறிய காடு, a low jungle; 3. சிறுபுதர், a small dense bush.

அரிவாகை, பன்றி வாகை, bastard rose wood — Dalbergia paniculata.

அரிவாசி, குதிரைப் பல் பாஷாணம், a kind of arsenic.

அரிவாட் கள்ளன், அறிவான் பிடிப்பதனால் கணுக்கையி லுண்டாகும் மோர் வீக்கம் அல்லது நோய், a horny swelling on the palm of the hand due to constant handling of the sickle — Clavus.

அறவாட் சொண்டன், ஓர் விதக் கடற்கொக்கு, a sea bird like the heron with the beak resembling the sickle.

அரிவாண் மணை, see அரிவாண் மணை.

அரிவாண் மணைப் பூண்டு, (அரிவாண் + மணை + பூண்டு = Sickle (knife) + seat + plant) இது வோர் தாழ்ந்த செடி, It is an erect under shrub. Mysore balah — *Sida mysorensis* alias *Surticaefolia*.

2. இதுவோர் முட்செடி, இதன் முட்களா லிதற் கிப்பெயர் வாய்ந்தது. பூ சிறியது, வெண்மை நிறம் வாய்ந்தது. மருந்திற்குதவும், prickly balah; alder-leaved sida, Naugah balah — *Sida spinosa* (alnifolia) alias *Sida alba*. It is a thorny shrub and it is so called from its spines; its flowers are small and white. It has medicinal properties.

3. அரிவாளைப்போ விலைகளையுடைய ஓர் பூடு. இதற்கு அரிவாண் மூக்கன் அல்லது காயப் பூண்டு என்றும் பெயர். A plant the leaves of which resemble a sickle; sickle-leaf plant; wound plant — *Sida acuta*. It is used for curing wounds.

NOTE: மலைதாங்கி, வட்டத்திருப்பி, பொள் முசட்டை, நிலத் துத்தி, அரிவாண் மணைப் பூண்டு all come under one botanical group viz *Sida*.

அரிவாண் மூக்கன், அரிவாளைப் போன்ற மூக்குடைய ஓர் பறவை, a heron with a beak like a sickle. 2. காயப் பூடு, sickle-leaved plant or wound plant — *Sida acuta*.

See அரிவாண் மணைப் பூண்டு.

அரிவாலுக்கம், முசுமுசுக்கை, rough Bryonia — *Bryonia scabra*; 2. ஏலா வாலுக்கம், அதாவது பேரேலம் greater cardamom.

அரிவாண் கள்ளன், see அரிவாண் கள்ளன்.

அரிவாண் சொண்டன், see அரிவாண் சொண்டன்.

அரிவாண் மணை, கறி அரியும் கருவி, a knife fixed to a long piece of wood, used in the kitchen for slicing curries.

அரிவாண் முகம், காயப் பூண்டு, wound plant — *Sida acuta*.

அரிவாண் மூக்கன், see அரிவாண் மூக்கன்.

அரிவாண் மூக்கு, பிளிரை see அரிவாண் மூக்கன்.

அரிவாண் பூக்குப் பச்சிலை, ஆயுதத்தாலுண்டான காயத்தை ஆற்றுந் தன்மையுள்ள ஓர் வகைப் பச்சிலைப் பூடு. இதற்குக் காயப்பூண்டு என்ற பெயரு முண்டு a plant used for curing cut wounds or injuries — *Sida acuta*. See அரிவாண் முகம்.

அரிவிக் கள்ளன், see அரிவாண் கள்ளன்.

அரிவிடந் தீண்டி, செய்யான், a venomous centipede.

அரிவீகம், நெடு நாரை, fragrant cherry nutmeg — *Polyalthia fragrans*.

அரிவை, இருபது அல்லது இருபத்தைந்து வயதுக் குட்பட்ட பெண், a woman of any age between 20 and 25; 2. பெண் women in general.

அரினி கோழி, கருங்கோழி black-fowl; 2. மேற்றோல் கருப்பாயுள்ள கோழி, a fowl with dark skin.

அரிடம், கடுகு ரோகணி, black hellibore — *Helliborus nigher*.

அரிதர், ஓர் வடமொழி வைத்தியர், an Ayurvedic doctor.

அரு, அணு atom; 2. காயம், wound; 3. புண், ulcer; 4. அறிவு, intellect; 5. அட்டை, leech, 6. மாயை, the Maya.

அருசசனி, பேரேலம், greater cardomom — *Amomum subulatum* alias *Elettaria cardamum*:

அருகசாமி, சிறு கடலை, small bengal gram.

அருகஞ்சி, சிந்திற் கொடி, moon creeper; Bile killer — *Tinospora condifolia* or *Menispermum cordifolium*.

அருகணம், பச்சை மிளகாய், green chilly — *Capsicum frutescens*.

அருகணி, நான்முகப் பிரண்டை, square stalked vine — *Vitis quadrangularis* alias *Cissus quadrangulus*.

அருகணோதை, பச்சை வாழை, (green + plantain) Dwarf banana or Chinese banana — *Musa chinensis*.

அருகயம், சாதி முத்து, solid or genuine pearl.

அருகம், சிந்திற் கொடி, see அருகசி; 2. அகிற் கட்டை, agilwood. See அகில்.

அருகல், சாதல், dying; 2. அணைத்தல், embracing; 3. கிட்டல், approaching; 4. குறைதல், reducing.

அருகன் வாகனம் தாமரைப் பூ, lotus flower — *Nelumbium speciosum*.

அருகி, கள் toddy.

அருகிய ரத்தம், பூளைக்காலி, cat bean; cowitch plant — *Mucana pruriens* alias *Dolichos pruriens*.

அருகியன் மருதம், செம்பாலை, rosy milk-wort — *Asclepias rosea* alias *Periplcea esculenta*,

அருகு, see அருகல், 2. ஓரம் edge.

அருகுதல், குறைதல், to be reduced; 2. வலியுண்டாதல், paining.

அருகு வைத்தல் சூட்டுக் கோலிடல் to brand especially when children suffer from convulsions.

அருகேசனி, பேரேலம் see அருகசனி.

அருகோலம், அந்நி மல்லிகை, which see.

அருக்கசர், தேவ வைத்தியர், physicians of the Celestial world.

அருக்கணம், கொண்டைக் கடலை, Bengal gram — *Cicer arietinum*.

அருக்க நாள், ஞாயிற்றுக்கிழமை Sunday.

அருக்க பாதவம், வேப்ப மரம் *Margosa tree* — *Azadirachta indica*.

அருக்கம், எருக்கு *madar* — *Calotropis gigantea*; 2. தாம்பிரம் copper — *Cuprum*; 3. உணவு, food; 4. நெருப்பு, fire; 5. பளிங்கு, mica; 6. நீர்க்காக்கை, water-crow — *Cormorant*.

NOTE: The different species of water crows are:—

1. Large cormorant — *Graculus carbo*.
2. Small cormorant — *Graculus javanicus*.
3. Snake cormorant — *Plotus melanogastrea*. For further details see under நீர்க் காக்கை.

அருக்கம் பால், எருக்கம் பால், the milky juice of giant swallow wort — *Calotropis gigantea*.

அருக்கல், சுண்டக் காய்ச்சல், to boil down to a thick liquid. 2. அச்சம், fear.

அருக்களித்தல், அருவருத்தல் to loathe, 2. பயப்படுதல், to become frightened.

அருக்களிப்பு, அருவருப்பு, nausea, detestation.

அருக்கன், சூரியன், the sun; 2. சுக்கு, dried ginger; 3. பேரீஞ்சு, date fruit; 4. எருக்கு, *madar* plant — *Calotropis gigantea*.

அருக்கன் கொம்பு, சுக்கு dried ginger.

அருக்கன் கோபிகம், பொந்தம் புளிய மரம், elephant tamarind — *Adansonia digitata*.

அருக்கன் பாரி, நிலக்குரா, which see.

அருக்கன் பால், see அருக்கம் பால்.

அருக்காசன், யானை the elephant.

அருக்கிய திரவியம், பூசை முறைக்குதவும் வஸ்துக்கள், அதாவது அட்சதை, தருப்பை நுனி, வெண் கடுகு முதலானவை, substances or things essential for worship such as, rice, sacrificial grass, white mustard etc.

அருக்கி யந்தம், பூனைக்காலி, see அருகியரத்தம்.

அருக்கி யாதகம், see அருக்கியந்தம்.

அருக்கினம், நோயில்லாமை being healthy; to be free from disease.

அருக்கு, எருக்கு a milky shrub; giant swallow-wort — *Calotropis gigantea*; 2. அச்சம், fear; 3. அருமை, scarceness.

அருக்குசனி, சிந்திற் கொடி, see அருகஞ்சி.

அருக்குதல், சுருக்குதல், reducing in quantity; 2. சுண்டக் காய்ச்சல், boiling down into a thick liquid; 3. அழித்தல், to destroy; 4. விலக்குதல், to put a stop to.

அருக்கோ பலம், பளிங்கு, mica; 2. சூரிய காந்தக்கல், sun-stone — *Jasper*; 3. சூரிய காந்தப்பூ, sun flower — *Helianthus indicus*.

அருங்கலச் செவ்விதழ், பொற்றாமரை, red lotus — *Nelumbium speciosum*.

அருங்கலம், பொங்கு தாமரை, a kind of lotus, 2. பூவினுட் கருங் கமலம், the inner portion of the lotus.

அருங்கி சிரோகம், தலையிலேற்படும் ஓர் நோய், a disease of the head.

அருங்கிடை, பட்டினி starvation; 2. அதிகப்பட்டினி, complete starvation.

அருங்கிடையாய்க் கிடத்தல், நோயாற் பீடிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாய்க் கிடத்தல், being bed-ridden owing to protracted illness.

அருங்கினி, மேடவர்த்தமம், கண்ணின் இமையைப் பற்றிய வேர் வகை நோய், a disease affecting the eye-lids, chiefly when winking.

அருங் கோடை, சுடு வெயிற் காலம், the hottest season of the year; 2. அக்கினி நட்சத்திரம், one of the days when Sirius or the dog star rises and sets with the sun — Dog-days.

NOTE: Sirius is a large and bright star of the first magnitude, whose rising and setting with the sun gives the name to the dog-days.

அருசகம், சேங் கொட்டை, the nut of the tree — *Semicarpus anacardium*.

அருசகா, பப்பரப்புளி, brahmin tamarind — *Adansonia digitata*.

அருசம், சிந்தில் moon creeper — *Menispermum cordifolium*; 2. மூலம், piles or hemorrhoids; 3. மூங்கில் வளர்ந்த சதை, a fleshy growth from the mucous surface of the nose — *Polypus*.

அருசா குமிழ், பெருங்குமிழ், bell vervain — *Gmelina arborea*.

அருசாரை, நாளா a plant which see.

அருசாவிரா, see அருசா குமிழ்.

அருசி, சுவையின்மை, tastelessness; 2. பசியின்மை, want or loss of appetite, 3. பித்த வரோசிகம், loathing food through biliousness; 4. உணவில் விருப்பமிருந்தும் சாப்பிட முடியாமை, inability to eat although inclined.

அருசிகரம், நீர் விளா, water wood-apple — Capparis nurvala.

அருசி சூலை, அருசியை யுண்டாக்கும் ஓர்விதச் சூலை, a piercing pain in the stomach giving rise to loss of appetite or tastelessness a kind of colic arising from gastralgia.

அருசிப் பித்தம், பித்தக் கோளாறினாலுணவை வெறுக்குமோர் வகை நோய், a disease which lessens the appetite for food; aversion for food due to excessive secretion of bile in the system — Biliousness. See also அரோசிகம்.

அருசி யார்த்தம், பூனைக்காலி, cat bean — Mucana pruriens.

அருசிராணம், பழுக்கச் செய்து ஆற்றும் மருந்து, a remedy which causes a wound to ripen and heal.

அருசீன வயசி, திருநாமப்பாலை, oval leaved China root — Smilax macrophylla.

அருசுராணம், புண் கழுவும் நீர், a kind of medical preparation to wash wounds — Lotion.

அருசுளம், see அருச்சுளம்.

அருச்சந்தம், பித்தளை brass.

அருச்சியம், உவர்ப்பில்லாதது, that which is not brackish.

அருச்சுளம், எருக்கஞ் செடி, madar plant — Calotropis gigantea; 2. பொன் gold; 3. மருத மரம், arjun tree — Terminalia alata; 4. வெண்மை, whiteness; 5. மயில், peacock; 6. புல், grass; 7. அரக்கு, lac; 8. கடப்பம் பூ, the flower of the Cadamba tree — Barringtonia racemosa; 9. வெள்விழி மேல், கடப்பம் பூ நிறமான படலத்தை யுண்டாக்கு மோர்வகைக் கண்ணோய், a disease of the eye in which a yellow-coloured coating is formed in the white portion of the eye.

அருச்சுளி, ஓர் பாம்பு, a kind of snake; 2. தலைப்பிடிக்கி, a procuress, a bawd; 3. பசு, cow.

அருஞ்சிலைக் கல், கெண்டகச் சிலை, a kind of black stone used in medicine. It is one of 120 natural bodies according to Tamil Medical science.

அருஞ் சுரம், கொடிய சுரம், a severe type of fever — Hyperpyrexia.

அருஞ் சோதி, ஓர் வகைச் சிகப்பு நெல், a kind of red paddy.

அருடம், மிளகு, black pepper — Piper nigrum; 2. பூனைக்காஞ் சொறி, cat-bean — Mucana pruriens.

அருட்கரம், சேங் கொட்டை marking-nut tree — Semicarpus anacardium.

அருட்சத்தி, அருட் சித்தி, பாதரசம், mercury.

அருட் சிலை, கருங்கல், a black granite, See அருங்சிலைக் கல்.

அருட்சோதி, கௌரி பாஷாணம், a kind of arsenic.

அருட்டம், கடுகு ரோகிணி, black hellebore — Helleborus nigar; 2. வேம்பு, margosa tree — Azadirachta indica; 3. முட்டை, egg; 4. மிளகு, black pepper — Piper nigrum.

அருட்டன், மிளகு, see அருட்டம்.

அருட்டி, நடுக்கம், fear; 2. மிளகு black pepper, See அருட்டம்.

அருட்டு விழிக்கச் செய், awaken.

அருட்டை, கடுகு ரோகணி, see அருட்டம்.

அருஷிரோகம், தலையில் வேர்க்குருவைப் போல் கண்டு அங்கு அனேகம் கண்களை யுண்டாக்கி அவைகளிலிருந்து ஊன்

வடியும்படிச் செய்யுமோர் விரண நோய், a form of eczema formed on the scalp resulting in minute papules of firm consistence and of a deep red colour. It is marked by excessive discharge of serum — Eczematoid seborrhoea.

NOTE: Women are not affected by this disease owing to their delicate constitution, and monthly discharge of vitiated blood.

அருண கமலம், செந்தாமரை, red lotus — Nelumbium speciosum.

அருண குட்டம், வாயு சம்பந்தத்தினாலுடம்பு முழுதும் கருஞ் சிவப்பான தழும்புகள் பரவிக் குத்தல் வலியை யுண்டாக்கித் திமிர் கண்டு, துன்புறுத்துமோர் வகைக் குட்டநோய், a kind of leprosy which owes its origin to an exuberance of the deranged Vayu. The lesions consist of well-defined reddish brown patches spreading in nature. It is marked by pricking and piercing pain and insensibility of the skin to the touch — Macular leprosy.

அருணச் சிவப்பு, அருண நிறம், சூரியனைப் போன்ற சிவந்த நிறம், crimson red colour like that of the sun.

அருண பகம், மிளகு see அருட்டம்.

அருண புட்பம் ஓர் வகை புல்லின் பூ, the blossom of a certain grass; 2. ஓர் பூடு, a plant — Pentapetes phoenica.

அருமணி, மாணிக்கம், a precious stone of a fiery red colour supposed to be found on the head of certain very old deadly cobras.

அருணம், எலுமிச்சை lime — Citrus medica-acida; . செம்மறி யாடு, ram or ewe; 3. மான் deer 4. பொன் gold; 5. யானை, elephant; 6. செம்பு, copper, 7. சிந்தாரம், red lead or red oxide; 8. அதிக சிவந்த நிறம், crimson red colour; 9. கருமை கலந்த சிவப்பு, dark red; 10. விடியல், dawn; 11. சிவந்த தழும்பு படர்ந்ததும், திமிர் வாய்ந்ததுமான ஓர் வகைக் குட்டம், a kind of leprosy with reddish brown spots and insensibility of the skin. See அருண குட்டம், 12. ஓர் சிறிய விஷப் பிராணி, (as in அருணவெலி, a little poisonous animal (rat); 13. ஓர் பூடு, a plant — Rottleria tinctoria; 14. சிகப்புப் பசு, red cow; 15. கெம்பு, ruby.

அருணா, பாழ் நிலம், waste land.

அருண லோசனம், புறா, pigeon; 2. சிவந்த கண், இது கோபத்தைக் காட்டும், red-eye indicating anger.

அருணவம், கடல் sea; 2. நீர், water.

அருண வூரி, இந்திர கோபப் பூச்சி, an insect of crimson red colour, appearing in the rainy season, Lady fly or Scarlet moth — Muthella occidentalis.

அருண வெலி, ஓர் வகைக் கருஞ் சிவப்பெலி, a rat of a dark red colour.

அருண வேலி, செங்கொடு வேலி, Ceylon lead wort — Plumbago Zeylanica.

அருண னாசனம், புறா a pigeon; 2. சிவந்த கண், bloody eye.

அருண னீற புட்டி, சிவப்பு அவரி, oleander — Nerium odorum.

அருணன், சூரியன், the sun 2. ஊமையன், the dumb; 3. வயிரம், diamond; 4. புதன், mercury; 5. ஏகம்பச் சாரம், a kind of mineral salt used in alchemy.

அருணா, அதி விடயம், which see; 2. மஞ்சிட்டி, saffron tree — Bixa ovellana; 3. கபிலச் சிகப்பு, raddish brown colour.

அருணாக் கிரசன், கருடன், brahmin kite.

அருணாதி, வேம்பு, neem tree — Azadirachta indica.

அருணாதி யெலி, அருணம் முதல் ஆறுவித விஷமுள்ள எலிகள், இவைகள் கடிப்பதனால் சன்னிபாதக் குறிகளுடன் இரத்தம் வடிதல், கட்டிகள் எழும்புதல், முதலியவைகளை யுண்டாக்கும், the six kinds of poisonous rate. Their bits are characterised by symptoms

of Typhoid, hemorrhage, apperance of boils, abscesses and so on; 2. அருணி, மான் சாதிப் பெண், (in crotic science) a woman of deer-like nature.

அருணாத் தும்சன், சடாயு a fabulous powerful bird supposed to have lived in the epic period; an invulnerable beron said to have been slain by Ravana.

அருணிளம், நன்னாரி Indian Sarsaparilla — Hemidesmus indicus; 2. திருநாமப் பாலை, wild sarsaparilla — Smilax macrophylla.

அருணினைவு, மனதின் குணத்தி வெள்ளு, one of the good qualities of the mind.

அருணை, பாலை a desert.

அருணோதயம், விடியற்காலை, the break of day, early morning; 2. சூரியோதயம் sunrise.

அருணோ பலம், கெம்பு ruby.

அருண் மரம் முதிராத மாதுளை, an unripe pomegranate.

அருதா சதாப்பிலை, இது குழந்தைகட்கு, மேற்பூச வுதவும், a fragrant potherb called herb grace — Ruta graveolens. It is rubbed for perfuming the body of children while giving them a bath.

See அர்வதா and அருதா.

அருதா வேசனி, பெருங்காளான், a kind of large mushroom.

அருத்த சாமம், நடு இராத்திரி, midnight.

அருத்த நாள், பாதி நாள், half day; 2. உச்சிப் பொழுது, midday— Noon.

அருத்த நிசா, see அருத்த சாமம்.

அருத்த பாகம், சமப் பங்கு, equal part.

அருத்தம், பொன், gold; 2. குக்கில், a resinous gum; 3. பாதி, half.

அருத்த யாமம், see அருத்த சாமம்.

அருத்த ராத்திரி, see அருத்த சாமம்.

அருத்த ராணி, செம்பருத்தி, red cotton — Gossypium arboreum.

அருத்தல், உண்பித்தல், feeding; 2 அனுபவித்தல், expriencing the fruits of aciton performed in former births.

அருத்தி, பாதம், foot; 2. கள், toddy; 3. ஆசை desire.

அருத்திர மாசு, பம்பளிமாசு, Batavian orange — Citrus decumana typica.

அருத்திரம், மர மஞ்சள், tree — turmeric — Coscinum fenestratum.

அருத்திராங்கம், சிகாரம், the sacred letter 'Si'

அருத் திராளி, see அருத்திராளி.

அருத்துதல், உண்பித்தல், feeding; 2. பாதியாகச் செய்தல், to divide into two; 3. அனுபவிக்கச் செய்தல், to cause to experience.

அருத் துருமம், வெள் வேலமரம், white babool — *Acacia lucophloea*.

அருத்துரோகிதம், பரங்கி யாமணக்கு, papaw — *Carica papaya*.

அரு நங்கன், நாகப் பாம்பு, cobra.

அருநீர், கண்ணீர், tears.

அருநீர்த் ததும்பல், சதா நீரொழுகும் ஓர் கண்ணோய், an eye-disease attended always with tears.

அருநீலியம், சிறுநீலி, small-leaved indigo plant.

அரு நெல்லி, வரி நெல்லி, இம்மரம் தென்னிந்தியாவில் சாதாரணமாய் எங்குங் காணப்படும். தோட்டங்களில் அதிகமாகப் பயிரிடப்படும். இதன் காய் மஞ்சளாகவும், மேற்புரம் வரிவரியாகவுமிருப்பதால் இதற்கு 'அரிநெல்லி' யென்று பெயர். நெல்லிக்காயைப் போல் புளிப்பாக இருக்கும். உள்ளே கடினமான கொட்டை யுண்டு. இது புளிப்பாக விருக்கும். பச்சையாகத்

தின்பதுண்டு. ஊறுகாய்க்கு முதலும். யுனானி வைத்தியர்கள் இதைச் சர்க்கரைப் பாகுடன் சேர்த்துச் சர்ப்பத்தாக உபயோகப்படுத்துவார்கள். இதன் வேர்க் கடியம் பித்தத்தினால் வரும் அரோசிகம், சுரம், வாந்தி இவைகளைக் குணப்படுத்தும். a small tree called country star goos — berry; Brazil cherry — *Phyllanthus distchus*. This is commonly seen everywhere in S.India and is much cultivated in gardens. Its yellow fruit is streaked with lines and is sour like the gooseberry fruit. It has a hard stone in the inside. It is sour to the taste and is eaten raw. It is also pickled and preserved. A Unani syrup is prepared out of it. The decoction of the root is given in cases of nausea fever, vomiting etc. The root is an active purgative and the seed is also used as a cathartic.

2. கருநெல்லி, இது அகப்படுவது மிகவும் அரிது. மலைகளின் உச்சிகளில் மாத்திர மகப்படுமென்று கருதப்படும். இதற்கு ஆச்சரியப்படத்தக்க குணங்களுண்டு. சித்தர்கள் இதைக் காயகற்பத்திற்காக உபயோகிப்பார்கள். black gooseberry — *Phyllanthus reticulatus*.

The variety referred to by Siddhars is a rare fruit and is said to be found only on hill-tops. It is said to have extraordinary virtues and is very useful in medicines.

Siddhars use this to strengthen the system and for promoting longevity.

3. கருவேம்பு, balsam tree — *Garuga pinnata*.

அருநெல்லிப் பழம், ஓர்வகைப் பழம், a kind of fruit — *Chillic Millic*.

அரு நெறி, பாலை வனம், desert.

அருநேரளி, பிடங்கு நாரி, a plant (unidentified)

அருந்தங்கம், முத்திரை seal.

அருந்தல், புசித்தல், to eat; 2. குடித்தல், to drink.

அருந்திடல், உண்ணுதல், eating.

அருந்துதல், see அருந்தல்.

அருந்தும்மட்டிக்காய், சிறு தும்மட்டி, a small species of Bryonia, frequently used in medicine — *Bryonia callosa*.

அருபாகம், கையாந்தகரை, a medicinal herb known as Eclipse plant — *Eclipta prostrata*.

அருப்பகம், பலமில்லாதது, that which is not strong even as a child is; 2. விலங்கின் குட்டி, the young one of a species of animals.

அருப்பகன், குழந்தை, a child.

அருப்பம், கள் toddy or liquor of vine; 2. மோர், butter-milk or sour milk; 3. இடித்தமா, the meal of grains finely pounded and sifted; 4. பிட்டு, pastry made of flour; 5. பனி, dew; 6. கீரை, vegetable greens; 7. தொடரிப் பூடு, a species of *Scutia*; prickly Buck-thorn — *Scutia indica* alias *Rhamnus circumcissus*; 8. முகரோகம், a disease of the face; 9. காடு, forest; 10. நோய் துக்கம், murder; 12. துக்கம், grief.

அருப்பம் பூச்சி, ஓர் வகைப் பச்சைப் பூச்சி, a kind of green insect.

அருப்பலம், அனிச்ச மரம், ringworm tree — *Rhinacanthus communis*; 2. புல்லரிசி, the seed of a grass.

NOTE: It is a sensitive tree whose flower droops when exposed or even smelt.

அருப்பு, தயிர் curd.

அரு மணவள், ஓர் வகையகில், one of the four varieties of Agilwood, See அகில்.

அரு மரம், முதிர்ந்த மாதுளை மரம், a fully grown pomegranate — *Punica granatum*.

அரு மருந்து, அமிர்தம் nectar, ambrosia; 2. பெரு மருந்து, Indian birthwort — *Aristolochia indica*.

அருமம், see அருமன் அல்லது அர்மம்.

அருமன், கண்ணிலுண்டாகும் கழலையைப் போன்ற வோர் சிறிய கட்டி. இது சிறிய சதைத் துணுக்கைப் போல் தசை நார் நரம்புகள் பொருந்தியிருக்கும். இதில் ஐந்து விதமுண்டு, cyst-like papilla or protruberance in the region of the eye. It is very thick and looks like a piece of skin covered with fibres of flesh. It is of 5 kinds.

அரு மூலி மூர்ச்சை தெளியும்படி மூக்கில் நசியமிடுமோர் மலை மூலிகை, a mountain herb used to sniff up to recovering consciousness.

அரு மேதகம், ஓர் வகை அக்கினிக் கிடம், a venomous creature the bite of which gives rise to a swelling or a boil.

அரும பண்டம், கிடைக்காத பொருள், that which cannot be easily obtained.

அரும பத்தியம், கடும் பத்தியம் strict regimen or diet.

அரும்பம், சாலாங்க பாஷாணம், a kind of arsenic.

அரும்பல், முளைத்தல், sprouting; 2. பூத்தல், blossoming.

அரும்பி, குங்கும பாஷாணம், a kind of prepared arsenic.

அரும பிஞ்சு, மிக்க விளங்காய், a very tender unripe fruit.

அரும பிணி, தீராத நோய், an incurable or a chronic disease. See அசாத்திய ரோகம்.

அரும பிரசவம், கஷ்டப்பட்டுப் பிள்ளை பெறுதல், a difficult labour; painful delivery — Dystocia.

NOTE: It is due to such foetal irregularities as displacements of the arms, excessive size, plural pregnancy, monsters etc. — Fetal delivery. In the cases of mothers, painful delivery may be due to contracted pelvis, rigid vaginal passages, weakness of the womb, etc — Maternal delivery.

அரும்பு, பூவரும்பு, the first shoot or growth of a flower — Bud.

அரும்புதல், முகிழ்தல், opening as a bud does; 2. பொழுத்தல், sprouting, 3. வளரல், growing.

அருவதா, சதாப்பிலை, a pot-herb with fragrant leaves, Rue — Ruta graveolans, See அர்வதா; 2. கழலை, tumour.

அருவதான், சதாப்பிலை, see அருவதா.

அருவருப்பு, அரோசிகம், nausea, 2. வெறுப்பு, loathing, abomination.

அருவருளி மூலி, சிற்றாமணக்கு, small - seeded castor-oil plant — Ricinus communis.

அருவல், இறுகப் பிடிக்குமோர் வலி, a gripping pain. 2. அருவதல் அதாவது கண் கரித்தல், irritation of the eyes.

அருவி, திளைத்தாள், millet stubble.

அருவித் தின்னுதல், மிகவுந் துன்புறுத்துதல், causing great pain.

அருவி நீர்ததும்பல், கண்ணி ளின்று தாரையாக நீர் வழியு மோர் கண்ணோய், an eye disease characterised by the secretion and discharge of tears — Lachrymation.

அருவி பாய்தல், (metaphorically) கண்ணீர் சொரிதல், shedding tears.

அருவு; அத்தி, fig — Ficus glomerata.

அருவுடம்பு, நுண்ணுடம்பு அல்லது குக்கும சீரம், the subtle or the astral body.

அருவதல், see அருவல்.

அருவுரு, உருவமற்றது immaterial body; 2. அணுவைப் போன்ற வுரு, the minutest body.

அருளகம், வெள்ளெருக்கு, white Madar plant — Calotropis gigantea (albiflora) alias Aselepias gigantea.

அருளக்க மயம், தூதுவளை, three-lobed nightshade — Solanum trilobatum.

அருளம், பொன் gold.

அருளரிசி, வெட்பாலையரிசி, the seeds of Medicinal Echites — Holarrhena anti-dysenterica; 2. குடசப் பாலை, a plant — Holanthena codaga.

அருள ரோசிகம், புல்லுருவி, a parasitic plant — Loranthus (genus).

அருளல், தூக்கம் விழித்தல் to keep awake.

அருளவம், அழிஞ்சில், ancola fruit plant — Alangium lamarckii alias A. decapetatum; 2. பெரு மரம், fetid tree — Plumosa alba.

அருளாசி, வேம்பு see அருளுறுதி.

அருளாதி, குடசப் பாலை அல்லது வெட்பாலை, see அருளரிசி; 2. தூதுவளை, a plant see அருளக்க மயம்.

அருளாதிக் கியாமும், வயிற்றிரைச்சல், இரத்தக் கடுப்பு, இவைகள் தீருவதற்கு, வெட்பாலை யரிசியுடன், கடைச் சரக்குகளைச் சேர்த்துச் செய்த கியாமும், a decoction extracted from the seeds of dyer's oleander mixed with other bazaar drugs. It is prescribed for rambling noise in the stomach, dysentery etc.

அருளா தோதியம், புளிப்பிலந்தை, sour jujuba — Zizyphus jujuba.

அருளாந்தை, பாளை யுடைச்சி, indian colasanthus — Oroxyllum indicum.

அருளாபு, சாரணை, nasar junghi plant
— *Trianthema monogyna*.

அருளாபோகிகம், புளி மாதுளை, sour
pome. granate — *Punica granatum*.

அருளாப்பு, see அருளாபு.

அருளான வன்னம், தங்கம், refined
gold.

அருளி, வீரம் corrosive sublimate; 2.
இருள்மரம், iron wood of Ceylon
— *Mesuaferrea*.

அருளுத்த சாரம், ஊர்க்குருவி, Indian
house sparrow — *Passer Indicus*.

அருளுபதி, see அருளுறுதி.

அருளுவம், see அருளவம்.

அருளுறுதி, வேம்பு, the morgosa tree
— *Melia Azadirachta*.

அருளோதியம், புளிப்புக் கொடி
முந்திரி, sour grapes — *Vitis vinifera*.

அருள், இரும்பகம், (இருள்) ironwood
tree of ceylon — *Mesua ferrea*.

NOTE: It is a tree supposed to
belong to the Meliacia genus. It has
the same medicinal properties as of
the Margosa tree.

அருள்சோதி, கௌரி பாஷாணம், a
kind of arsenic.

அருள் நிமேஷக வர்த்தமம், வாயு
இமைச்சந்தில் நிற்கும்போது
இமைகள் ஓயாது துடிக்கவும்,
அல்லது ஒருவேளை துடிக்கவும்,
ஒரு வேளை மூடவும்,
அப்படிக்கின்றி அடிக்காமலும்
மூடாமலும் இருக்கவும்,
செய்யுமோர்வகைக் கண்ணோய், a
spasmodic twitching of the muscles
of the eyes and of the eyelids due
to the presence of Vayu in that
region — Winking spasm.

This condition may be constant
or may prevail only at times

அருள் பாத மூலி, நரிப்பாலை, fox
milk-wort *Oxys telma wallichil*.

அருள் மரம், முதிர்ந்த மாதுளை மரம்,
an old pomegranate tree.

அருள் ரேகை, உள்ளங்கையினி லோர்
ரேகை, இது புத்தி ரேகையைத்
தொட்டுக் கொண்டு சந்திர
மேட்டில் வளைந்திருக்கும். இந்த
ரேகையுள்ளோர், தங்களுக்குள்
மறைந்திருக்கும் அருள் சக்தியை,
அறியமாட்டார். இதனால்
புத்தியும், ஆலோசனையும் அதிகம்
ஏற்படும், (in palmistry) the line
of intuition on the palm. It generally
extends from the line of intellect
to the elevation below the little finger
of the palms. Persons having this
line in their palms are not themselves
aware of the power lying dormant
in them but they may be very
intelligent and wise.

அருள் விருக்கம், பஞ்சதரு, five kinds
of holy trees.

அருஞ்சிகை, பரவுதலை யுடைய
விரணம், (lit) a sore that spreads;
a spreading sore.

அருஞ்சிகை, ரோகம், பித்தத்தினால்
தலையில் திணையைப் போலும்
கடுகைப் போலும், அனேக
கொப்புளங்களை யுண்டாக்குமோர்
விரண நோய், a disease of the
scalp characterised by the formation
of small pustules, inflammation itching
and burning sensation — Eczematoid
seborrhoea. See அருஞ்சிகை
ரோகம்.

அருதா, நாகதாணி, snake-hood fig —
Opuntia dillenii; 2. பாம்பாட்டிகள்
உபயோகிக்குமோர் வகை வேர், a
root used by snake charmers for
snake bites; 3. சதாப்பிலை, indian
rue — *Ruta graveolens*.

See அருவதா அல்லது அர்வதா.

அருபம், ஆகாயம், sky; 2. உருவ
மற்றது, formless; 3. வெள் விழியில்
நீர் கோர்த்து, வடிந்து, கண்
மத்தியில் எரிச்சலுண்டாகிப் பிளை
கட்டிப் பகல் வெளிச்சம், மங்கிய
விளக்கு வெளிச்சத்தைப் போற்
காணப்படும்படிச் செய்யுமோர்
கண்ணோய், a disease causing
dimness of vision attended with
swelling of the ocular conjunctive,
burning sensation and mucopurulent
discharge.

அருபவலி, உள்வலி, internal pain;
2. உடம்பினுள் மறைந்திருக்கும்
வல்லமை, potential energy.

அருபி, கற்பூரம், camphor; 2. குங்கும
பாஷாணம், a kind of red arsenic.

அருபி மணல், வெள்ளி மணல், sand
mixed with silver — Silver ore.

அரசே கண்டு, கருணைக் கிழங்கு,
elephant yam — *Dracontium
polyphyllum*.

அரசே கானம், see அரசே கண்டு.

அரசேசானகம், புளிப்புக்
கொழுமிச்சை, sour Citron — *Citrus
aurantium (bigaradia)*.

அரசேசிகம், வாழை, plantain tree —
Musa paradisiaca.

அரசேசோனிதம், புளிப்பு நாவல், sour
jamoon — *Eugenia jambolana*.

அரசேணவம், கருப்புக் கடலை black
bengal gram — *Cicer arctinum*.

அருணாகப் பூ, கடுக்காய்ப் பூ chebulic
myrobalan galls.

NOTE: The gall-like excrescences are
found on the leaves and young
branches of *Terminalia chebula*. These
excrescences are wrongly considered
to be the flowers of the plant and
so they go by this name.

அரேணுகம், கடுக்காய் வேர், the root of the gall-nut tree — Terminalia chebula; 2. காட்டு மிளகு, wild pepper, flat-branched pepper — Piper attenuatum; 3. வால் மிளகு, tailed pepper — Piper cubeba.

அரேணுகை, காட்டு மிளகு, see அரேணுகம்.

அரே ரூட்டிமா, see அரோ ரூட்டுமா.

அரே வதகம், முட்பலரசு, thorny palau, thorny coral tree — Erythrina stricta.

அரை, இடுப்பு, waist; 2. பாதி, half; 3. அடிவயிறு, abdomen; 4. அல்குல், the genital of a female; 5. அரசு, peepul tree — Ficus religiosa; 6. தொடைக் கவுட்டி, the groin; 7. அரைத்தல் to grind, to macerate, to triturate; 8. அடி மரம், the trunk of a tree.

அரைகல், அம்மி, grinding stone; 2. கலுவம், a kind of grindstone peculiarly made for grinding medicines. It is generally designed to be 10" x 7" x 2" and 1" edge all round with a tiger's face on one of its ends.

அரைக் கடி, தொடைச் சந்தில் தினவுண்டாகிச் சொரிவதனா விரணமாகித் துன்புறுத்துமோர்வகைப் படை dhoby's itch — Tenia circinata. It is attended with itching.

அரைக் கடுவன், இடுப்பு, தொடைச் சந்து, குறி, இவ்விடங்களில் படர்ந்து காணுமோர் வகைப் படை. இதனால், சொறி, சிரங்கு புண், நமைச்ச லிவைவாண்டாகும், a parasitic skin disease like ringworm marked by brownish eczematous patches on the inside of the thighs, lips, groins, and the genitals — Tinea cruris.

அரைக்கட்டி, see அரையாப்பு and அரையாப்புக் கட்டி.

அரைக்கண், குறைந்த பார்வை, partial sight; 2. பாதி மூடிய கண், half-closed eyes.

அரைக்கண் நித்திரை, அரைத்தூக்கம், sleep with half closed eyes or partial sleep.

அரைக்கல், அரைத்தல் to grind to a very fine powder — Triturate.

அரைக் காசப் புல், பூனைப்புல், a species of grass (unidentified).

அரைக்கால், எட்டி லொன்று, one eighth part.

அரைக் கீரை, see அறுகீரை.

அரைக் குருடு, குறைந்த பார்வை, partial blindness — Amblyopia.

அரைக் குழந்தை, பிரசவித்த சிறு குழந்தை, a small new born child. See also அரைக் குழந்தை.

அரைக் குளம், ஒரு படி, a madras measure; 2. அரை மரக்கால், half a maraccal.

அரைக் கூறு, பாதிப் பங்கு, half the portion or share.

அரைக் கூறு, காய்ந்த நீர், கை பொறுக்குஞ் குடள்ள நீர், half-boiled water; tapid water; lukewarm water.

அரைங்கரம், நான்கு நாழி, a measure.

அரை சிலை, கறி மசாலை அரைக்குங் கல், அம்மி, a horizontal stone used for grinding curry ingredients.

அரை செலவு, மசாலை வர்க்கம், curry - stuffs.

அரை சோறு, செரியா வன்னம், undigested food; 2. பாதி வெந்த சோறு, half-boiled rice; 3. பிரசவித்த பெண்ணுக்குக் கொடுக்கு முணவு, diet given to a woman in confinement.

அரை சோறு போற் கழிதல், செரியாத அன்னங் கலந்த கழிச்சல், diarrhoea with fluid stools containing undigested food — Lienteric diarrhoea.

அரைச் சந்து வாதம், கீழ் முதுகும் கீழரைச் சந்தும் நொந்து, வாதம் அவ்விடங்களில் தங்கி நிற்பதால் நடந்தால் உடல் வலியையுண்டாக்குமோர் வாத நோய், rheumatic affection of the waist and the groins due to the

presence of 'Vatha' in those parts. It is marked by pain in the lumber region and also pain in the other parts of the body when walking — Lumbago.

அரைத் தரைத்தல், முள் அரைத்ததையே மறுபடியும் அரைத்தல், as in அரைத்தரைத்துப் புடம் போடல், to grind again and again for purposes of calcination.

அரைத்தலை நோவு, தலையின் ஒரு பக்கத்து வலி, pain or aching on one side of the head — Hemisrania.

அரைத்தல், அரைக்குதல், grinding; 2. பொடித்தல், to triturate; 3. நோயி லமுந்தல், being involved in sickness.

அரைத்துச் சேவித்தல் அரைத்துத் தடவல், to grind and apply as a protective covering for swelling burns, wounds, ulcers etc.

அரைநா, முதலை, crocodile.

அரை நாழி, ஓர் அளவு, a pint.

அரை நாள், பாதி நாள், half a day; 2. நடுராத்திரி, midnight.

அரை நெக்கல், பாதி பழுத்த அல்லது அரைக்காயான, half-ripe.

அரை நெறி, தொடைச் சந்திற் காணும் நெரிக்கட்டி, a sympathetic bubo in the groins.

அரை படுதல், உரை படுதல், irritation due to rubbing; 2. பாதியாகப் பிளத்தல், breaking into two halves; 3. அரைக்கப்படுதல், being ground or macerated.

அரைபண்ணியெடுத்தல்,

கல்வத்திலிட்டரைத்தெடுத்துக் கொள்ளல், to take after grinding in a mortar.

அரை பிளவை, கவட்டியில் வருமோர்விதச் சிலந்தி, a non-venereal bubo in the groins — Inguinal bubo (non-venereal).

அரைப் பட்டினி கிடத்தல், அரைப்பசிக் காதத்தல், semi-starvation, the so called hunger cure.

அரைப் பணம், ஒன்றே காலணா, a coin equal to one anna and three pias; 2. அல்குல், the female genital.

அரைப்பு, இலுப்பைப் பிண்ணாக்கு, the oil cake of the seed of the Honey tree — *Bassia longifolia*.

அரைப்புக் கட்டி, see அரைப்பு.

அரைப்புளி, பத்தியத்திற்காக வேண்டி உணவில் பாதி புளியிடல், regulating the diet by adding to curries only half of the required quantity of tamarind.

அரைப்பூட்டு, இடுப்பின் பொருத்து, the joint of the thigh bone with the waist or loins — Groins.

அரைப்பை, அல்குல், the genital of a female.

அரை மண்டலம், 40 நாளிற் பாதி அதாவது 20 நாள். a period of 20 days.

அரை மனித னுழி, சிறு பையன் மூத்திரம், the urine of a young lad.

அரைய லிடுகை, தேய்த்தல், rubbing.

அரையல், துவையல், seasoning prepared for use in food to give it relish.

அரையனாடுதல், அரைத்துத் தூளாக்கல், to reduce to powder by grinding.

அரையனாடுதல், அரைத்துத் தூளாக்கல், to reduce to powder by grinding.

அரைய னிடுதல், see அரையனாடுதல்.

அரையன், தூள், powder.

அரையன் விரோதி, கோவை, a creeper — *Bryonia grandis*.

அரையாப்பு, பல மாதர்களைக் கூடுவதால் பிரமேக மல்லது விரணமேக சம்பந்தம் ஏற்பட்டும், பின்னர் நரம்புக் கோளாறினாலும், நோய் கொண்ட பெண்களைப் புணருவதால் வெள்ளை வெட்டை ஏற்படுவதாலும், இன்னும் பல

காரணங்களினாலும் ஜன நேந்திரி யங்களிற் தாபிதங் கண்டு, அங்கிருந்து அரையின் நிணநீர்க் கோளத்திற்குப் பரவிச் செல்வதனால் துடையிடுக்கி லல்லது கவட்டியில், நெறிகள் பெருத்துக் கட்டியைப் போற் காணும்படி வகை விரண நோய், இது ஆரம்பத்தில் கொட்டைப் பாக்களவாகக் கண்டு வரவரப் பெருத்துக் கோழிமுட்டை யளவாய் விடும், an inflammation and swelling of a lymphatic gland, genera in the groin, usually following chancroid, gonorrhoea, syphilitic infection or some other form of venereal disease — Inguinal bubo. It may swell from the size of an areca nut to that of an egg; 2. சாதாரணமாய், அரையில் வருமோர் வகைக் கட்டி, an ordinary bubo in the groins. Perhaps from the irritation of a sore on the food, the leg or the scrotum or from eczema or cancer of the external genitals.

NOTE: (Literally the term means (அரை + ஆப்பு = = waist + wedge). Such bubos may also arise in the armpit.

அரையாப்புக் கட்டி, see அரையாப்பு.

அரையிரவு, see அரையிருள்.

அரையிருள், நடு ராத்திரி, midnight.

அரையுப்பு, பாதி யுப்பு half of the required quantity of salt.

c.f. அரைப்புளி.

அரையுரல், குழியம்மி, கலுவம், a mortar.

அரை வயிறு, பாதி வயிறு, as in அரை வயிறு கொள்ளல், half bellyful as opposed to bellyful.

அரைவறுப்பு, பாதி வறுப்பு அல்லது இளம் வறுவல், half fried.

அரை வாசி, பாதி one half or semi; 2. பாதி மூச்சு, half-breath as opposed to full breath.

அரைவாதம், குழந்தைகட்கு இடுப்பின் கீழாகவும், கால்களிலு முண்டாகும் இளம்பிள்ளை வாதம், a kind of paralysis of the legs and the lower part of the body occurring in early childhood, due to congenital and other causes — Infantile paraplegia; 2. தொடைச்சந்தி லுண்டாகு மோர் வகை வாதம், paralytic pain in the groin — Bubonalgia.

அரைவாய் பாதி வாய் கொண்டது. half a mouthful.

அரை வுடம்பு, பாதி உடம்பு, one half of the body i.e. an emaciated body; 2. பாதி அளவாக இளைத்த உடம்பு body half reduced.

அரை வெறி, சிறு மயக்கம் partial intoxication; semi-consciousness.

அரை வேக்காடு, பாதி வேக வைத்தல், half-boiled.

அரோ, அத்தி, which see.

அரோக சந்தானப் புணர்ச்சி, நோயணுகாது உடம்பு திடமாயிருக்கும் பிள்ளையைப் பெற வேண்டித் தாய் தந்தையர்கள் புணருதல், that kind of sexual intercourse effected by parents in accordance with the doctrine of the Erotic science with a view to bring forth a strong and healthy child.

அரோ கணகம், நோயினின்றி விடுபடல், freeing oneself from disease.

அரோகணி, see அரோகணிக் கடுக்காய்.

அரோகணிக் கடுக்காய், ஓர் விதக் கடுக்காய், one of the varieties of gall nuts — Terminalia chebula.

அரோக திடகாத்திரம் நோயற்ற வலிவுள்ள உடம்பு, a sound and strong body.

அரோகம், நோயின்மை, சுகம் absence of disease, soundness of healthy woman.

அரோகி, நோயற்றவன், a healthy man; 2. நோயற்றவள், a healthy woman.

அரோகினி, see அரோகணிக் கடுக்காய்.

அரோகிதை, நோயின்மை freedom from disease; 2. நோயில்லா திருத்தல், to be free from illness.

அரோசக நாசனி, மாதுளை, pomegranate — Punica granatum.

அரோசகம், உணவில் அருவருப்பு, இதுவே அன்னத துவேஷம், அருசி, பித்த அரோசகம், முதலியன aversion for food; disgust for food; 2. சமியாக் குணம், indigestion; 3. பசியின்மை, wants or loss of appetite; 4. ஊனில் வெறுப்பு, having no relish for food; 5. உருசியைச் சரிவர உணராமை, dullness of the sense of taste — Ambly. geustia. See அரோசிகம்.

அரோசக ரோகம், நோயுற்ற காலங்களில், நாக்கு நரம்பின் சபாவம் கெட்டுப் போவதாலுண்டாகிற வோக்காளம், nausea due to the affection of the lingual nerve during illness; 2. திரிதோஷங்கள் தனித்தாவது அல்லது ஒன்று பட்டாவது, கோளாறடைவதனாலும், மனோ வியாகூலத்தினாலும், அன்னதாரை தடைப்பட்டு அதனால் எவ்வித உணவுகளிலும் விருப்பமில்லாமல் வெறுப்பை யுண்டாக்குமோர் வகை நோய், a disease due to the derangement of one or more of the Doshas or to the apathic state of the mind through grief etc. which blocks up the food-carrying channels viz. oesophagus etc. as well as the region of the heart, and thereby causes aversion to all sorts of food.

அரோச காசி, தும்புரவாலி அதாவது செந்துருக்கும், bastard saffron — Carthamus tinctorius.

அரோசனம், அருவருப்பு, disgust; to reject with disgust.

அரோசி, அருவருத்தல், to dislike; to reject with disgust.

அரோசிக கரம், பசியின்மை, மாந்தம் முதலியவைகளோடு கூடிய வோர்வகைச் கரம், fever accompanied by loss or dullness of appetite.

அரோசிகம், அருசி, tastelessness or loss of taste; bad taste in the mouth; 2. அருவருப்பு, dislike; 3. அன்னத துவேஷம் அதாவது ஊனில் வெறுப்பு, loathing for food — Apothymia; 4. ஒக்காளம், vomiting; nausea; 5. உணவில் வெறுப்பு, aversion to food — Anorexia. See அரோசகம்.

அரோசிகம் போக்கி, பசியின்மை அல்லது மாந்தத்தைப் போக்கு மருந்து, a medicine or tonic exciting the appetite — Appetizer.

அரோசிகை, பசியின்மை, loss of appetite — Anorexia; 2. உவட்டுதல், nausea; 3. ஒக்காளம், an inclination to vomit.

அரோ சித்தல், அருவருத்தல், the feeling of abhorrence.

அரோசிப்பு, see அரோசிகை.

அரோட்டுமா, see அரோ ருட்டுமா.

அரோணிக் கபாலி, கழுதைத் தும்பை, Indian borage Trichodesma indicum.

அரோ ருட்டு, அமெரிக்க தேசத்தில் விளையுமோர் செடி, இதன் வேர் அம்பு பாய்ந்த விரணத்தைப் போக்குவதா விப்பெயர். இது தோட்டத்திற் பயிராக்கப்பட்டு ஒரு வருஷத்திற்குப் பிறகு இதனடியிலுண்டான கிழங்கைத் தோண்டி எடுத்து அதனின்றி மாவு தயாரிக்கப்படும். West Indian arrow root — Maranta arundinacea. It is a native of America and the West Indian Islands. It is so named because of its root being employed by the Indians of the West Indies as a cure for wounds inflicted by poisoned arrows. It is a herb with fleshy tuberous rhizomes from which a pure nutritious medicinal food is prepared.

NOTE: This true arrow root plant is also cultivated in Eastern Bengal, the United Provinces the Southern States in India and also in Madras. The root powder is manufactured and largely consumed in India.

It should not be confounded with the East Indian arrow root known in Tamil as கூகைக் கிழங்கு Curcuma Angustifolia.

அரோருட்டுமா, அரோருட்டுச் செட்டியின் கிழங்கினின்றி தயாரித்த மாவு, கிழங்கை இடித்துத் தண்ணீர் விட்டு அலம்பிப் பிழிந்தெடுத்து, வடிக்கட்டித்

தெளிய வைத்த பிறகு அடியில் நிற்கும் வெளுப்பான பானம் அல்லது வண்டல்தான் இம்மாவ. இதைக் காய வைத்துப் பக்குவப்படுத்தி விற்கப்படும். இத ஒரு முக்கியமான ஆகாரமாகக் கொள்ளப்படும்.

இது சாகோ அரிசி முதலானவைகளின் பாகைவிட மிகவும் சிறந்தது. இதன் கஞ்சி, பலஹீனப்பட்ட நோயாளிகளுக்குப் பத்தியமாக உபயோகப்படும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். இதன் கஞ்சிக்குச் சிறிது சாதிக்காயைத் தூள் பண்ணிச் சேர்த்துச் சுரத்திற்கு உணவாகவும் கொடுக்கலாம். this arrow-root flour is obtained from the rasped tubers of this plant.

The tubers are cleaned, well pounded in water and then strained; the white sediment left behind forms the soft white flour which is dried and secured in packets for sale. It is more nutritious than Sago. It is a pure form of starch and is included as a light diet for invalids in their first of food. It can also be safely give to children. Conjee prepared from this with a little powdered nutmeg added to it is prescribed in fever.

NOTE: The arrow root flour obtained from the bazaar is frequently adulterated with the potato starch, which may be detected with the microscope, the granules of potato starch appearing larger.

அர்க்க காசம், வடமொழி வைத்திய நூல், the name of a Sanskrit work on Jurisprudence. See அர்க்க சிகிச்சை.

அர்க்க காந்தம், ஓர் பூடு a plant —Polonisia icosandra.

அர்க்க கீராதி தைலம், எருக்கம் பால், சதுரக் கள்ளிப் பால் ஆகிய விவைகளினிள் றெடுக்கு மோர்விதத் தைலம், an Ayurvedic medicinal oil extracted from the milk of Madar, and of the square spurge plants.

அர்க்க கேட்டம், மஞ்சள் சந்தளம், yellow-sandal wood paste.

அர்க்ககீராதி தைலம், see அர்க்க கீராதி தைலம்.

அர்க்க பந்து, தாமரைக் கொடி lotus creeper.

அர்க்கபரணி, எருக்கிலை, lightning leaf of Madar plant — Calotropis gigantea.

அர்க்க பத்திரை, ஆடு, தின்னாப் பாலை arkaplant; a kind of birth-wort — Aristo lochia indica.

அர்க்க பாதபம், வேப்ப மரம் Neem tree — Melia Azadirachta.

அர்க்க பித்த சமனி, காஞ்சிரை, அதாவது எட்டி, Indian poison nut — Strychnos nuxvomica.

அர்க்க புப்பி, சிற்றாமுட்டி; a plant; Ceylon pavonia — Hibiscus birtus alias Pavonia Zeylanica.

அர்க்க புப்பிகம், வேளைச் செடி, dog mustard plant — Gynandropsis pentaphylla.

அர்க்கப் பிரியா, செவ்வரத்தை, a plant —Hibiscus Rosa-sinensis.

அர்க்க மூலம், see அர்க்க பத்திரை.

அர்க்கம், பொன் gold; 2. எருக்கு, Madar plant — Calotropis gigantea; 3. செம்பு, copper, 4. பால் milk; 5. தருப்பை, sacrificial grass or Kusa grass — Eragrostis Cynosuroides alias Agrestis linearis; 6. தயிர், curd; 7. நெய், ghee; 8. அரிசி, rice; 9. கோதுமை, wheat; 10. கடுகு, mustard; 11. நீர்க் காக்கை, watercrow — Carmerant.

அர்க்கம் பால் எருக்கம் பால் Madar milk.

அர்க்க லவணம், வெடியுப்பு, saltpetre — Potassium nitrate.

அர்க்கன், நெருப்பு, fire.

அர்க்காகவம், சூரிய காந்தக் கல் sun-stone —Jasper; 2. ஓர் பூடு, a plant, Himalayan silver fir — Pinus Webbia.

அர்க்கி யாகம், சிற்றிலைப் பிளவு, a plant — Pterospermum suberifolium.

அர்க்குளா, ஓர் வகைக் கடல் மீன், இதுன் மேற்புறம் நீல நிறமாயும், அடிவயிறு வெள்ளியைப் போலவுமிருக்கும். இது நான்கு அங்குல நீளம் இருக்கும். seer-fish which is blue above and silvery white below its body. It is commonly about four inches in length.

அர்சா ரோகம், ஆசன வளையங்களில் மாமிச முளைகள் வளர்ந்து துன்புறுத்தும் மூல நோய், இத வாத பித்தம் கோளாறு அடைந்து குடல் வழியாய் மலவாயிலிற் பிரவேசித்து, அவ்விடத்தில் கோவை யுண்டு பண்ணும் a disease which gives rise to the growth of polypi or fleshy condylomata at the anus known as piles. This is caused by the deranged Vayu, and Pittam enraged by several aggravating causes and disledged from their natural seats, to pass through the large intestines and the descending colon where the disease originates.

For full particulars, See மூலநோய்.

அர்ச்சகம், எலுமிச்சந் துளசி, lemon basil plant — Ocimum gratissimum.

அர்ச்சகா கிரகம், பிரசவித்த 11ம் நாள் அல்லது 11ம் மாதத்தில் தாய் அல்லது குழந்தைக்குக் கிரக தோஷக் குற்றத்தினா வேற்படுமோர் வகை நோய், a disease due to meteo rological (planetary) changes affecting the mother or the child on the 11th day or in the 11th month after

delivery, through the influence of evil spirits.

அர்ச்சுணம், மருது, black murdah — Terminalia tomentosa alias T.arjuna;
2. வெள்விழியில் படலத்தை யெழுப்பு, அதில் முசல் இரத்தம் போன்ற சிகப்புப் புள்ளிகளாகக் காணப்படும்படிச் செய்யுமோர்வகைக் கண்ணோய், an eye-disease characterised by the appearance of dots or specks of the colour of hare's blood on the sclerotic coat of the eye, 3. பொன், gold; 4. வெள்ளி, silver; 5. ஓர் புல், a peculiar kind to grass; 6. கடப்பம் பூ, cadamba flower.

See அருச்சுணம்.

அர்ச்சுண விருட்சம், see அர்ச்சுணம்.

அர்த்தகம், சாதி லிங்கம் vermilion;
2. தண்ணீர், water.

அர்த்த கேசம், புன்னை punnay-oil plant — Calophyllum inophyllum.

அர்த்த சந்திர கபாடம், இருதயத்தி லுள்ள நாடி, பெரு நாடி, முதலியவைகளின் முகத்துவாரங்களைக் காப்பாற்ற வேண்டி, அவைகள் ஒவ்வொன்றிற்கும் முள்ள மூன்று கதவுகள். இதுதான் பிறைக் கபாடம், the three semi-lunar cuspid valves which guard the entrances leading to the aorta and the pulmonary artery.

அர்த்த சந்திரகம் வேளைச் செடி, black vailay plant — Gynandropois pentaphylla alias G. affinis.

அர்த்த சந்திரக் குறி, நகக் குறி, a semilunar impression of the finger - nail left by a male on the female breast etc, at sexual intercourse for the purpose of exciting sexual passion as laid down in the Erotic science of Kokkoga Muni.

அர்த்த சாமம், நடு ராத்திரி, midnight.

அர்த்த சித்தகம், நொச்சி, a plant — Vitex negundo.

அர்த்த தித்தம், ஓர் கசப்புச் செடி, a half-bitter plant — Gentiana chirata.

அர்த்த நாசிப் பழம், சவுரிக் காம்ப, a fruit of சவுரி, a plant — Trichosanthes palmata.

அர்த்த பக்குவம், பாதி பழுத்தது, half-ripened condition.

அர்த்த பரியங்கம், ஓர் யோக நிலை (அர்த்த half + பரியங்கம் reclining or recumbent posture) a particular reclining posture practised in meditation or Yoga.

அர்த்த பாதம், ஓர் செடி, a plant — Phyllanthus niruri.

அர்த்த பாராவதம், ஓர் வகைப் புறா, a kind of pigeon; 2. கவுதாரி, a partridge — Tetrax perdix.

அர்த்த பிதா பூதம், பூத வடிவமு, பூதத்தின் குணாதிசயங்களுக்கு மேற்படு மோர்வித நோய், a disease which is characterised by the facial expressions and qualities of a devil — Diabolism.

அர்த்த பிரசாதனி, பீத ரோகினி, a plant unidentified in S.India. It is said to be a Himalayan plant used in eye-diseases.

அர்த்த புட்டி, சிறு நாகப்பூ மரம், iron-wood of ceylon — Mesua ferrea.

அர்த்த பேத ரோகம், ஒற்றைத் தலைவலி, neuralgia or headache on one-side of the head-Hemicrania;
2. தலையின் ஒரு பக்கத்தில் குத்தல் வலிகண்டு வேதனை செய்வதுத் தவிர 15 நாள் அல்லது 15 மாதத்திற்கொருமுறை அதிகரித்துத் தானே சாந்தியடைவதாயுமிருக்கும். இது திரிதோஷத்தினாற் பிறக்கும். எப்பக்கத்தி லதிகரிக்கிறதோ அப்பக்கத்துக் கண்ணைக் கெடுக்கும். இல்லாவிடில் அப்பக்கத்துக் காதைச் செவிடாக்கும். a neuralgic disease of the head in which a violent and excruciating pain of a piercing nature is felt on one half of the cranium, which makes the patient feel giddy. It is due to the concerted action of the three Doshas. It may occur at regular intervals of a fortnight or a month or may not follow any distinct periodicity. It usually affects the eye or the ear on the said part.

அர்த்தம், பாதி, half.

அர்த்தம் கொள்ளல், பாதிப்புக்கு உட்கொள்ளல் அல்லது புசித்தல், to take internally half of any quantity.

அர்த்தம் பண்ணல், பாதியாகச் செய்தல், cutting into two equal parts.

அர்த்த ராத்திரி, நடு ராத்திரி, midnight;
2. மணி பூரகம், one of the six psychic centres of the body, situated at the navel region. It corresponds to the Epigastric centre of the human system.

அர்த்த ராத்திரி கரம், நடு இராத்திரியி லுண்டாகுங் காய்ச்சல், an attack of fever during midnight hours.

அர்த்த விருத்தை, நடு வயது, middle-aged.

அர்த்தனி, நோய், sickness; diseases.

அர்த்தாங்கத் திமிர், உடம்பினொரு பக்கத்தில் உணர்ச்சி யின்மை, absence of sensibility to pain on one side of the body — Hemi-analgesia; 2. உடம்பின் ஏதாவதொரு பாதியிலுணர்ச்சி யின்மை, loss of sensation in either half of the body — Hemi-anesthesia.

அர்த்தாங்கம், see அர்த்தாங்க வாதம், 2, பாதி உடம்பு one half of the body.

அர்த்தாங்க வலி, உடம்பினொரு பக்கத்து வலி, pain on one side of the body; 2. வாதத்தினா லுடம்பி லொருபக்க முண்டாகும் குத்தல் வலி, a neuralgic attack on one side of the body — Hemialgia; 3. உடம்பினொரு பகுதியிற் காணுங் காக்கை வலி, epilepsy affecting one half of the body Hemi epilepsy.

அர்த்தாங்க வாதம் இரத்த வோட்டம் பாதி உடம்பிற் குறைவதனால் அப்பக்கத்துக் கை, கால் முதலிய உறுப்புகள் உதவாமற் போகும்படிச் செய்யுமோர்வகை வாத நோய், இதனைத் தமிழில் பக்க வாதம் என்றும் பாரிச வாதம், என்றும் சொல்வர், paralysis of one side of the body due to insufficient circulation or supply of blood — Hemiplegia.

அர்த்தாங்க விசிவு பக்கவாதம், see அர்த்தாங்க வாதம்; 2. உடம்பி னொரு பக்கத்தில் வாயு பரவி அவ்விடத்து நரம்புகளுக்குக் காணுமிசிவு, convulsion on one side of the body arising from insufficient circulation of blood there, due to the deranged condition of Vayu.

அர்த்தாப்பு, உருளைக் கிழங்கு potato.

அர்த்தாவ பேதகம், தலையிலொரு பக்கங் காணும் வலி, pain on one side of the head — Hemisrania. See ஒற்றைத் தலைவலி.

அர்த்திதம், முகம் அல்லது வாயை ஒருபக்கமாய்த் திருப்பல், turning

the face or the mouth to one side as in Facial paralysis, Spasm of the jaw bones, Trismus, Hemiplegia etc; 2. முகம், கழுத்து இவைகளின் ஒரு பக்கத்திற் காணும் பாரிசவாயு, paralysis of the muscles on one side of the face and neck.

அர்த்தித வாதம், வாதங் கோபித்துத் தலை, முகம் ஆகிய விடங்களில் பரவி, ஒரு பாதியைத் தாக்கி, முகத்தை ஒருபக்கம் திருப்பி, நோவு, குத்தல் முதலிய குணங்களைக் காட்டுமோர் நோய்.

இது வெகுநேரம் உரத்துப் பேசுதல், சைத்திய வஸ்துக்களைப் புசித்தல், மிகவும் நகைத்தல், கொட்டாவி விடல், தலை மூட்டை எடுத்தல், மேடு பள்ளமான நிலங்களிற் படுத்தல், ஆகிய காரணங்களினா லுண்டாகும். இது, சாதாணமாகக் கர்ப்பினிகளையும், பிரசவித்த பெண்களையும், குழந்தை, கிழவர், பலஹீனர் முதலியவர்களையும் தாக்கும். அதவுமன்றி, அளவு கடந்த இரத்தப் போக்கினாலுமல்லது இரத்த மின்மையினாலும், இது உண்டாகும். இது 3 மாதத்திற் குள்ளானால் சாத்தியம், ஒரு வருஷத்திற் மேற்பட்டால் அசாத்தியம், a nervous disease due to the enraged condition of the local Vayu which spreads and finds lodgment in the regions of the head and the face. It distorts the face on one side. Motor paralysis of one side of the face — Facis hemiplegia.

It is said to arise from continuous talking in an extremely loud voice, chewing of hard and cold substances, loud laughter, yawning, carrying extremely heavy loads and lying in uneven places etc.

Generally pregnant women, mothers after parturition (delivery) infants, old and enfeebled persons etc, are liable to fall victims to this disease.

It is also said to result from excessive hemorrhage or loss of blood. It is curable if within three months but may become chronic after a year.

அர்த்திரா பிரமேககம் see அரித்திரப் பிரமேகம்.

அர்ப்பம், பனி dew; 2. பூண்டு, plant. See also அற்பம்.

அர்ப்புதம், பாம்பு snake; 2. கோரைக் கிழங்கு, coray root — Cyperus rotundus; 3. இமையைப் பற்றிய ஓர் வகைக் கண்ணோய், a disease of the eye-lid-Stye, 4. மார்பெலும்பின் மிருதுவான பாகம், the cartilage of a rib; 5. பாம்பைப் போன்ற பூதம், a domen like a serpent; 6. இரண்டு மாத்தியப் பிண்டத்தைப் போன்றது, a lond round mass of fleshy growth of the size of a two months foetus; 7. வீக்கம், swelling; 8. சதை வளர்த்தி polypus, 9. புரைக் கழலை, goitre; See அற்புதம்.

அர்ப்புத வர்த்தும் ரோகம், கண்ணிமையி னோரங்களில் மாமிச மொத்தையைப் போன்ற சதை வளர்ந்து சிவந்து வலியை யுண்டாக்கு மோர்விகக் கண்ணோய், an eye-disease marked by a morbid growth of flesh and inflammation on the margin of the eyelids — Zeissian stye.

அர்ப்புத விரணம், see அற்புத விரணம்.

அர்ப்புதா காரம், கட்டியைப் போன்றது, shaped like a tumour; 2. நருவிலி, common sebestan plant — Cordia Myxa.

அர்ப்புதின, கட்டி tumour; 2. வீக்கம், swelling.

அர்ப்பு தோட்ட ரோகம், உதடுகளிற் சிறிய பேரிச்சங் காயைப் போல் வீக்கத்தை யுண்டாக்குமோர். நோய், a disease of the lips characterised by a growth of flesh and swelling about the size of a small date fruit — Labio mycosis.

அர்ப்பம், சதை வளர்த்தியை யுண்டாக்கும் ஓர் வகைக் கண்ணோய், an eye disease marked by the manifest vegetation or polypus on the affected eye. See அருமன்.

அர்வதா, சதாப் பிலை, இது மிக்க வாசனையுள்ளது. தோட்டங்களிலும், பூந்தொட்டிகளிலும் வைத்துப் பயிராக்கப்படும். இதன் இலை

சிறியதாயும், உருசிக்கு அருவருப்புள்ளதாயு மிருக்கும். இது மாந்தத்தைப் போக்கக் கூடியது மன்றிக் குடலுக்கு வன்மையுந் தரக் கூடிய குணம் வாய்ந்தது. சூதகத்தையும் வெளிப்படுத்தும். இதனின்று கஷாயம், குடிநீர், முதலியன வடித்து மருந்துடன் கொடுப்பது முண்டு, a small shrubby plant called Indian Rue; Herb grace — Ruta graveolens alias R.angustifolia.

It possesses a strong peculiar odour, and a bitter naseous taste and is cultivated in gardens and in flower pots. The leaves are very small possessing considerable acrimony in their fresh state.

The leaf is medicinally a stimulant, carminative, stomachic, antispasmodic and emmanagogue. Infusion tincture, and fresh juice are prepared of these leaves. See அருவதா and அருதா.

அலக நீரணி, மர மஞ்சள், tree - turmeric — *Coscinium fenestratum*.

அலகப் பிரியம், மருது Murdah — *Terminalia tomentosa*.

அலகமான், திப்பிலி, long - pepper plant — *Piper longum*.

அலகம், யானைத் திப்பிலி, elephant pepper — *Scindapsus officinalis*; 2. வேப்பலகு, margosa stalk.

அலகாத்தம், தண்ணீர்ப் பாம்பு water snake.

அலகளுங்கு, திப்பிலி see அலகமான்.

அலகா, தொடைச் சந்து, groin.

அலகாபிதம், புளிப்பு முந்திரிகை sour grapes — *Vitis vinifera*.

அலகிடல், தானுக்கு பூட்டிடல், hook - swing to the jaw, see அலகு பூட்டல்.

அலகு, வைகறை, cowry, 2. மகிழம் விதை, the seed of the tree — *Mimusops elengi*; 3. மின்மினிப்பூச்சி firefly; glowworm; 4. அலகெலும்பு, jaw-bone — Maxilla (superior and inferior); 5. பொன்னாங்கண்ணி, an edible plant with yellow flower — *Illecebrum sessile*; 6. ஆண்பனை, male palmyra — *Borassus flebelliformis* (male plant); 7. அளவு, measure; 8. வேலின் முனை the spear-end, the pointed blade of a lance; 9. பெண் குறி, the genital of a female, mount of love — *Mons venerii*.

அலகு கிட்டுதல், சன்னி முதலிய தோஷங்களினாற் பல் கிட்டுதல், a spasmodic rigidity of the under-jaw on account of which the mouth cannot be opened — Lock jaw. it occurs invariably in cases of tetanus and other kindred diseases.

அலகு குத்தல், நாக்கு அல்லது உடம்பு முழுவதும் வெள்ளியாற் செய்த ஊசியைக் கொண்டு

குத்துதல், pricking the tongue or the whole body with silver pins. It is a suffering to which a person voluntarily subjects himself as an expression of penitence — Hook-swinging.

அலகு கோலி, அறுகு, a species of sacred grass — *Cynodon dactylon*; 2. கற்றாழை, aloe — *Aloe vera* (*officinalis*).

அலகுக்குரிய, தாடை யெலும்பின் சம்பந்தமான, pertaining to the jaw or the jawbone — Maxillary.

அலகுஞ்சம், மின் மினிப் பூச்சி, firefly, glow worm.

அலகு பருப்பு, பட்டாணிக் கடலை, pea.

அலகு பனை, ஆண் பனை long lobed palmyra (Indian palm) — *Borassus flebelli - formis* (male plant) alias *Arenga wightii*; 2. ஓர் வகை மடற்பனை, Nepal fan-palm — *Trachycarpus Martiana*; 3. சீனப்பனை, China fan-palm — *Trachycarpus excelsa*.

அலகு பாக்கு, மெல்லிய வில்லைகளாகக் கத்தரித்து வேக வைத்துச் சாயமேற்றின பளபளப்பான வோர்வகைப் பாக்கு sliced shining arca-nut boiled and coloured. It is sliced thin and boiled in the water in which its husk was boiled, to give it a reddish colour.

அலகு பீசன், பூனைப் பிடுங்கன், Indian linden — *Grewia scabrophylla*.

NOTE:— Compare *Mucanes pruriens* which is also called by this name.

அலகு பூட்டல், தானைத் திறவாதபடி வாய்க்குப் பூட்டிடல், தவத்தினரும், பிரார்த்தனை செலுத்துவோருஞ் செய்யும் செய்கை, locking the mouth with a silver wire running through the cheeks — Hookswing. This is done generally by religious people in fulfilment of a vow or by those who are given to austerities in their penance.

அலகு போடல், see அலகிடல்.

அலகு மாரகம், பூனைப் புல், a kind of grass, (unidentified).

அலகு மூலம், விவாமிச்சை வேர்; khus khus root — *Andropogon aromaticus*.

அலகு விறைப்பு, சிதளத்தினால் தாள் இறுகிப் போதல்; தாடை கிட்டுகை, the spasmodic rigidity of the under jaw from excessive cold — Lock jaw.

அல கூஷ்மன், மிக்க வெக்கை, intense heat.

அலகை, ஆனைக் கற்றாழை, wild aloe or the Elephant aloe — *Agave americana*; 2. கற்றாழை, Indian aloe — *Aloe vera* (*officinalis*) 3. பேய்க்கும்மட்டி, bitter apple — *Cucumis colocynthis*; 4. துளசி, holy basil — *Ocimum sanctum*; 5. தள் உடம்பின்

இரத்தம் உறிஞ்சப்படுவதாக எண்ணங் கொண்டு அதனால் உடம்பு வற்றிச் சித்தப் பிரமையை யுண்டாக்குமோர் பைசாசம், devily in which a person is led to an insane belief that some one sucks his blood and thereby gets himself reduced in body and confused in mind.

அலகைச் சாறு, கற்றாழைச் சாறு, the juice of indian aloe.

அலகைச் சுரம், கிழக்காய் நெல்லி, feather-foil — *Phyllanthus polyphyllus*.

அலகைத் தேர், பேய்த் தேர், an optical illusion causing remote objects to be seen double, owing to aerial refraction — Mirage.

அலகைப் புடோல், பேய்ப் புடோல், a bitter plant; wild snake gourd — *Tricosanthes baciniosa*.

அலகை மலடு, பேய் மலடு, barrenness or sterility due to hysteria; 2. பிசாசத்தினால் கருவற்று மலடாகுதல், the state of barrenness in woman suffering from demonomania.

அலக்கை சுரம், see அலகைச் சுரம்.

அலங் கங்கணம், வாலுளுவை, spindle tree — *Gymnosporia montana* alias *Celastrus paniculata*.

அலங்கம், திகைப் பூச்சி, an insect the contact of which is said to cause perplexity of mind.

அலங்கல், துளசி, holy basil — *Ocimum sanctum*; 2. தாழை, common screw pine of india — *Pandanus odoratissimus*; 3. தளிர், sprout.

அலங்கனாரு, முத்துச் சிப்பி, pearl oyster.

அலங்காரம், அழகு, beauty; 2. வெடிகாரம், a kind of arsenic; 3. சாதிக்க காய், nutmeg — *Myristica fragrans*; 4. பெருஞ்செம்பரத்தை, double, scarlet shoe-flower — *Hibiscus Rosa — sinensis*; 5. வால் மிளகு, tail pepper — *Piper cubeba*.

அலங்கார வர்ணம், சிவப்பு, red colour.

அலங்கார் தூளிதம், கூந்தற் பொடி, hair powder.

அலங்கிதம், கருவண்டு, black beetle.

அலங்கிதன், அரிதாரம், orpiment which adds beauty to the face.

அலங்கை, துளசி, see அலங்கல்.

அலசகம், உதர வாயு, gas or air in the stomach — Flatus; 2. செரியாமையினாலுண்டாகுமோர் வயிற்றுப் பொருமல், rumbling noise in the stomach due to indigestion; intumescence of the abdomen with constipation and wind; 3. வயிற்றுப் பிசம், tympanites, or gaseous distension of the stomach — Flatulence.

அலசக ரோகம், வயிற்றுப்பிசத்தினா

லேற்படும் நோய், a disease due to the distension of the abdomen on account of a morbid collection of air or gas in the stomach and in the intestines — Tympanites. The symptoms are — Excessive pain in the abdomen, rumbling noise in the intestines, the upward coursing of the Vayu, suppression of stool and flatus, niccough and eructation.

அலச குட்டம், இரத்த நிறமாக, ஆற்றிக் கிடக்குஞ் சிறு கூழாங் கற்களைப் போன்ற கொப்புளங்களை யுண்டாக்கி, அவைகள் உடைந்ததும் விரணமாகி நமைச்சலை யுண்டாக்குமோர் வகைக் குட்டம், a kind of leprosy marked by ulcers of the size of small pebbles which suppurate causing an itching sensation.

அலசத்துவம், சோம்பல், laziness.

அலசப் புண், சேற்றுப் புண், an affection caused by the contact of poisonous mire and appearing between the toes — Ground itch. See அலச விரண நோய்.

அலசம், அலிமுகப் பாண்டு, which see; 2. ஒதம், moisture; 3. ஓர் மரம், a tree; 4. மந்தம், dullness, sluggishness; want of appetite; inactivity of digestive organs.

அலச ரோகம், மந்தத்தினாற் குழந்தைகளுக்கு ரண மேற்படுமோர் கொடிய நோய், a disease in children arising from indigestion due

to the inactivity of the digestive organa.

அலசல், கழுவுதல், to clean; 2. சோம்பல், laziness.

அலச விரண நோய், அழுகற் பண்டம், புழுதி, சேறு, முதலியவைகளைப் பல தடவைகளிலும் மிதிப்பதினாற் பாதங்களி னோரத்திலும், விரற் சந்துகளிலும் சதையைத் தின்று வெளுத்துத் தினவையும் எரிச்சலை முண்டாக்குமோர் வித விரண நோய். இதனை விரற் புண் அல்லது சேற்றுப் புண் என்பர், an affection caused by rotten substances, poisonous mire etc, coming into contact with the feet. It appears between the toes and it is characterised by pain, burning, itching and exudation — Ground itch.

அலசி, ஓர் வித நத்தை, இது பாறைகளி லொட்டிக் கொண்டிருக்கும். இது உணவாகவும், தூண்டி விரையாகவு முபயோகப்படும், a genus of bivalvular shell-fish which sticks to rocks. It is largely used as food and also as a bait — Mussel; 2. பேய்ச் சுரைக்காயென்னு மோர்வகை மேகக் கட்டி. இது வெண்மையும் சிவப்புமான பல பருக்களாகக் கிளம்பி மிக்க வலியையுண்டாக்கும். (In Prameha) a dreadful syphilitic abscess which is of red and white colour studded over with blisters or exuding vesicles. It is marked by excessive pain. See also அலசை; 3. வீக்கத்தை யுண்டாக்குமோர் மேக விரணம், a

venerical sore causing swelling but (literally) the term means that which causes swelling.

அலசி ரோசம், இலிங்க விரணம், இது நோய் கொண்ட பெண்களைப் புணருவதால் அல்குலுக்குள்ளிருக்கும் விஷநீர், ஆண்குறியில் பட்டு, இலிங்கத்தின் மேலாவது, மலரை மூடிக்கொண்டிருக்கும் இலிங்க கவசத்தின் மேலாவது புண்ணுண்டாக்கிப் பிறகு உடம்பிலேறி வியாபித்து, மேகச் சொறி, மேக வூறல் முதலிய பலவித சரும நோய்களையும், எலும்பு நோய்களையும் முண்டாக்கும். a syphilitic sore on the genital (penis). Chancre. It is caused by infection in sexual intercourse with a woman suffering from venereal complaints. In its primary local seat, it is a hard or true chancre, wherefrom it extends through the lymphatics to the skin and to nearly all the tissues of the body, and even to the bones giving rise to various skin eruptions and diseases such as Condyloma, Eczema etc.

NOTE: (In Sukaidosha) an eruption or abscess formed on the penis due to the injudicious application of Sukai on it. It exhibits symptoms which are identical with those manifested in a case of அலசி in பிரமேகம்.

2. ஓர் வகை அற்ப விரணம், இது உடம்பில் வட்ட வடிவாய்த் தடித்தும் உயர்ந்தும் இருக்கின்ற

சிறு சிறு கட்டிகளை நெருக்கமாகப் பிறப்பிக்கும், அக்கட்டிகளின் முளையானது உள்ளமுந்தி நடுவில் பள்ளம் விழுந்திருப்பதுடன், அங்கிருந்து கொஞ்சம் சீழும் வடியும், a simple ulcer covered with fungous granulations projecting above the level of the skin with a depression in the centre and discharging pus — Fungous ulcer.

3. மேக சம்பந்தத்தினால் கருவிழிக்கு வெளியில் வீக்கத்தை யுண்டாக்கி அங்கு நோவையும், கடைவிழியில் நமைச்சலையும், இமைகளில் வெடிப்பையுமுண்டாக்கு மோர் விதக் கண்ணோய், an eye-disease with swelling in the cornea, irritation at the edge of the cornea and fissure on the eye-lids due to syphilitic causes — A kind of keratitis.

அலசி வர்த்தம் ரோகம், கண்ணிமைகளிற் கடினமான கட்டிகளை யுண்டாக்கி ஓயாமற் பிளையைத் தள்ளு மோர்வகைக் கண்ணோய், an eye-disease with abscess on the eye-lids giving rise to frequent muco-purulent discharges — Blepharo-adenoma.

அலசி விதை, ஆழி விரை, linseed;
2. அகத்திவிரை, seed of Sesbania.

அலகதல், தண்ணீரற் கழுவுதல், to wash or clean with water; to wash lightly.

அலகை, ஆற்றுத் தும்மட்டி, Citrullus

colocynthes 2. மேகத்தினாலுண்டான பேய்ச் சுரைக்காய்க் கட்டி, இது முதல் முதல் எவ்விடத்திலுண்டாகிறதோ அவ்விடத்துச் சருமத்தின் மேல் நெருப்பார் சுட்டதுபோலெரிச்சலையுண்டாக்கிக் கொண்டெழும்பிப்பிறகு கருப்பு சிகப்பு நிறங்களையுடைய கொப்புளங்களாக வுடம்பெங்கும் வியாபித்துப் பார்வைக்குப் பேய்ச் சுரைப்பிஞ்சைப் போலிருக்கும். இதனால் அதிக பேதி, தாகம், சோர்வு, சுரம், வலி, வேதனை முதலிய குணங்கள் ஏற்படும். இது 10 வகை மேகக் கட்டிகளிலொன்று, an abscess of the size of a young gourd fruit, arising from syphilis. Its primary local seat is attended with burning sensation, whence it extends all over the body through the lymphatics, developing dark and copper-hued ulcers.

It is marked by diarrhoea, thirst, languor, fever, pain and trouble. It is one of the 10 kinds of syphilitic abscesses described in the Ayurvedic science. See அலசி; 3. சேற்றுப் புண், a sore or ulcer between the toes due to poisonous mire; 4. வயிற்றுப் பிசம், tympanites; 5. ஓர் விஷப் பிராணி, a poisonous animal 6. ஓர் கொடி, காட்டுப் பிரண்டை, a climbing plant — Vitis dedata.

அலீஞ்சரம், மண்சாடி, an earthen vessel of various shapes and dimensions generally with a handle — A jar 2. தண்ணீர்க் குடம், an earthen pot

for holding water Water jar.

அலட்டு, அலைக்கழிப்பு, troubling one by causing him to move about restlessly.

அலட்டு சன்னி, உடம்பு அலண்டு போவதாலேற்படும் சன்னி, delirium caused through physical strain; 2. மிக்கக் காய்ச்சலினாலேற்படும் சன்னி, temporary disordered state of the mental faculties occurring in excessive fever — Febrile delirium; 3. வலிப்போடு கூடிய சன்னி, delirium accompanied with convulsions; 4. பிதற்று சன்னி, delirium accompanied by the utterance of meaningless words and sentences — Lingual delirium. See also பிரலாப சன்னி; 5. காயத்தினாலுடம்புக்கு அதிர்ச்சி கண்டு, அதனாலேற்படும் சன்னி, the delirium due to severe injuries and shock — Traumatic delirium.

அலட்டுதல், அலைக்கழித்தல், to trouble by causing one to move about restlessly; 2. பிதற்றுதல், to talk incoherently.

அலத்தகம், செம்பஞ்சுப் பூடு, red cotton shrub or West Indian cotton — Gossypium barbadense (acuminatum); 2. செம்பருத்தி, Bengal cotton Gossypium arborcum; 3. செம்பஞ்சுக் குழம்பு, red lac used by ladies for dyeing the feet.

அலத்தம், செம்பருத்தி, see அலத்தகம்.

அலத்தல், துன்பம் distress; 2.

துன்பப்படல், to suffer.

அலத்தி, மின்மினிப்பூச்சி, a winged insect which emits a brilliant light at night — Fire-fly.

அலத்திடு சன்னி, அதிகத் துன்பத்தை யுண்டாக்குமோர் வகைச் சன்னி, a kind of delirium giving rise to much trouble to the patient.

அலத்து, உழுரி, a kind of a herb with a saline taste, growing on the sandy soils. It is called Glass-wort — Salicornia herbaco.

அலத்துருஞ் சூலி, பெருஞ்சூலி, bridal conchplant — Hymenodictyon excelsum.

அலந்தம், கடுக்காய், ink-nut — Terminalia chebula.

அலந்தலை, மயக்கம், giddiness.

அலந்தல், மயிலடிக் குருந்து, false-peacock foot tree — Neburia linearis.

அலந்தாரி, எழுத்தாணிப் பூண்டு, style plant or sarment lettuce — Launea pinnatifida.

அலபனாதி, யகாரம், the last letter of the five sacred letters forming the mantram Panchaksharam (பஞ்சாட்சரம்).

அலப்பம், அங்கப்பிச்சு, which see.

அலப்புசா, சிவப்பம்மாள் பச்சரிசி, a

species of red raw rice plant — Euphorbia hypericifolia (rosea).

அலப்புதல், பிதற்றுதல், talking incoherently.

அலமரல், அச்சம் fear; 2. வருந்தல், agitation or suffering; 3. துக்கம், sorrow.

அலமான், திப்பிலி, long pepper — Piper longum.

அலமிளகு, திப்பிலி, see அலமான்.

அலமோசனாதி, see அலபனாதி.

அலம், தண்ணீர், water; 2. தேள், scorpion; 3. அலமரல், agitation of the mind; 4. பொன்னரிதாரம், yellow orpiment or sulphuret of arsenic; 5. இஞ்சி, ginger; 6. துயர் நோய், disease causing much distress; 7. சோற்றுப்பு, table salt; 8. நறும்பிசின், a kind of incense — Olibanum; 9. தேள் கொடுக்கு, scorpion's sting.

அலம்பல், கழுவல், washing.

அலம்பல் மரம் வெடங் குறுணி, இது வாசனை பொருந்தி வெள்ளைப் பூக்களையுடைய மரம். இது மலையாளத்தில் உற்பத்தியாகும். இதன் இலைகள் உதிர்ந்து துளிர்க்கும். பார்வைக்கு அழகாயிருக்கும். இதனின்று எடுக்கும் எண்ணெய்ச் சத்தைக் குருக்க ளெழும்பும் சரும நோய்க்கு மருந்தாக உபயோகிப்பார்கள். a

sharp toothed tree called also Savathi tree (சவதி மரம்); collar-bone tree; walking stick bignonia — Stercospermum Xylocarpum.

It is a tree with white fragrant flowers. It is a native of Malabar and its leaves are deciduous and ornamental. A thick fluid is extracted from the wood and it is of the colour and consistence of Stockholm tar, which the natives use as a remedy for scaly eruptions on the skin.

அலம்பி, தசநாடிகளி லொன்றாகிய, நாவிலோடு மோர் நாடி, one of the ten arteries existing or operating in the tongue — Lingual artery.

அலம்புசம், வாந்தி செய்தல், to vomit.

அலம்புசா, see அலம்பு.

அலம்புசை, see அலம்புருடை.

அலம்புடம், வாந்தி யெடுத்தல், vomiting.

அலம்புடை,

அலம்புருடன்,

அலம்புருடை, தசநாடிகளி லொன்று. இது மூலாதாரந் தொட்டுக் காதளவாய் நிற்பது, one of the ten tuberos vessels of the human body. It extends from the anal region up to the level of the ears.

அலரி, அழகு beauty; 2. கண் வரி, steaks or lines on the white of the eye; 3. கோமாரி, a cattle disease

— Rinderpest; 4. பூப்பொது, flower in general; 5. தேனீ, honey-bee; 6. கோதுமை wheat; 7. நீராவி, steam or vapour.

அலரி, ஓர் பூமரம். இது 6 அல்லது 8 அடி உயரமுள்ளது. வெளுத்த சிகப்புப் பூக்கள் பூக்கும். இதைச் சாதாரணமாய்த் தோட்டங்களிலும், ஆற்றங்கரைகளிலும் பார்க்கலாம். இதன் இலையைக் கசாயமிட்டு வீக்கங்களுக்கு ஒத்தடங் கொடுக்கலாம். உலர்ந்த இலைகளினின்று ஓர் விதக் களிம்பு செய்து மூட்டுப் பூச்சிக் கடிக்குப் பூசலாம். இதன் பூ, பூசைக்குரியது. இதில் அடியிற் கண்டபடி பலவகைகள் உண்டு, a flowering tree; Indian oleander — Nerium odorum alias N.indicum. It is a large spreading shrub 6 to 8 ft. high with pale-red fragrant flowers. It is common in gardens and near the banks of rivers and its flowers are offered to gods. A decoction of the leaves is used for fomenting in cases of swelling. A paste is prepared from the dried leaves and used externally for bug-bites. The following are the different varieties—

1. ஆற்றலரி, (River), Common Tamarisk — Polygonum barbatum alias Tamarix gallica.
2. ஈழத்தலரி, (Ceylon), Pagoda tree or Jasmine sponge — Plumeria acutifolia.
3. குங்கும வலரி, same as செவ்வலரி.

4. செவ்வலரி, (Red) oleander rosebay — Nerium odorum (roseum).
5. நீரலரி, (water) water gannair, Red shanks — Polygonum genus.
6. வெள்ளலரி, (white), Indian oleander — Nerium odorum (alba).
7. காட்டலரி, (Wild) Willow leaved water croton — Homonoya riparia.
8. பச்சையலரி, சீமையலரி அல்லது மஞ்சளலரி (Yellow), Exile oleandar or Foreign oleander or Yellow Oleander — Theretia nereifolia.
9. கொத்தலரி, (Cluster), Cluster gannair Kopsia fruticosa.
10. இரட்டை வெள்ளலரி, (Double) Nerium odorum (flore pleno-carneo).
11. இரட்டைச் சிவப்பலரி, (Double) Nerium odroum (flore pleno-rubro)

NOTE: There are different varieties of this both single and double, bearing flowers pink, deep-red, white and yellow. It is also pronounced as அரலி or அரளி.

அலரிக் கண்ணாடி, உடும்பின் நகம், the nail of a guana.

அலரிச போதம், உடும்பு, double-tongued lizard otherwise known

as guana — Lacerta iguana.

அலரிப்பட்டை, அலரி மரத்தின் பட்டை, இது களதியாயும், வெளிப்பக்கம் சாம்பல் நிறமும் உட்புறம் மஞ்சள் நிறமும் வாய்ந்திருக்கும். இதை வெட்டினால், மஞ்சள் நிறமான, வாசனையும், விருவிருப்பு முள்ள வோர் பிசின் ஒழுகும். படைகளுக்கு அதை அரைத்துக் குழைத்துப் போடுவதுண்டு, இப்பட்டையை எண்ணெயில் சேர்த்துக் கைமயிர்க்கி உடம்பில் செதில் செதிலாக உண்டாகும் குஷ்டத்திற் குபயோகிக்கலாம், the bark of the tree, Indian oleander — Nerium odorum. It is thick and its external surface is grey and the internal surface is yellow. The bark when cut, exudes a pale yellow, resinous sticky matter with a peculiar odour and a some what acrid and bitter taste. It is used externally as a repellent and made into a paste and applied in cases of ringworm. The oil extracted from the root is used in exfoliation of the skin in leprosy.

அலரி விழுந்தலை யழுவான், குண்டு பனை, a kind of male palmyra — Borrassus flebellifer (male plant).

அலரி வேர், அலரி மரத்தின் நஞ்சுத் தன்மையுள்ள வேர். இது சாதாரணமாகக் கோணலாயிருக்கும். இதில் ஓர் வகைப் புளிப்பும், விஷமுள்ள மஞ்சட் பசையும், மெழுகும், சர்க்கரையும், பொருந்தியிருக்கும்.

இதே மாதிரியான விஷம், பட்டையிலும் பூக்களிலுமுண்டு. இதைக் குட்டம், உடம்பிற்கானும், குரு, கொப்புளம், கட்டி முதலியவைகளுக்கு உபயோகிப்பதுண்டு. இதன் வேர் மிக்க விஷத்தன்மையுள்ளது. நமது நாட்டில் இதை நல்லெண்ணெயிற் கலந்து உட்கொண்டு தற்கொலை புரிந்து கொள்வார்கள். இதைத் தண்ணீரில் அரைத்து ஆண்குறிச் சிலந்திக்குத் தடவலாம். the poisonous root of the tree called Indian Willow. It is generally crooked and contains tannic acid, a kind of yellow poisonous resin, and also wax and sugar. Similar poison exists in the bark and the flowers. It is used in leprosy, eruptions on the skin, and boils. The root taken internally acts as a poison and it is sometimes taken with gingelly oil to commit suicide. It is also useful as an external application for ulcers or sores on the penis.

அலருடன் மாதா, பெருந் துளசி, large basil — Ocimum gratissimum.

அலருதல், மலருதல், blossoming; 2. விரிதல் expanding or opening even as a flower does.

அலர், மஞ்சள், turmeric; 2. மலர்ந்த பூ, blown flower; 3 நீர், water, 4. மிளகுக் கொடி, black-pepper creeper.

அலர்க்கம், வெள்ளெருக்கு, white madar — Calotropis gigantea (albiflora); 2. ஓர் வகைக் கிருமி, a kind of germ; 3. பேய் நாய், rabid dog.

அலர்தல், அலருதல், which see; 2. விரிதல், expanding.

அலர்ந்த பூ, மலர்ந்த பூ, full-blown flower; 2. கொத்தான் செடி, a twiggy plant; green thread creeper — Cassytha filiformis.

அலர்ந்தல், கொத்தான்; see அலர்ந்த பூ.

அலர்ப்பகம், விலா மிச்சை, see அலரு மூலம்.

அலர் முலை, விம்மிய முலை, distended breast of a woman, especially through lust.

அலவன், ஆண் நண்டு, a male crab; 2. பூனை, cat; 3. சந்திரன், moon; 4. இஞ்சி ரசம், ginger juice.

அலவை, வியபிசாரம், adultery.

அலவைப் பெண்டிர், சோர்ப் பெண், வியபிசாரி, a woman who expose her person or offers herself publicly for fewd purposes or for hire — A prostitute.

அலறி, நகம் nail.

அலறு சள்ளி, படுத்திருக்கும்போது அடிக்கடித் திடீரென அலறியலறி யெழுந் துட்காரச் செய்யும் மோர் விதச் சள்ளி பாதசரம், a kind of fever such as enteric in which the patient does not or will not take to his or her bed; 2. சுரமல்லாது வேறு நோயின் காரணத்தால் அலறி

யெழுந்துட்காரச் செய்யுமோர் வகைச் சன்னி, a delirium not attended with fever nor occurring in the course of it; it is characterised by a sudden uprise followed by an uproar.

அலறுதல், உரத்தமுதல், weeping aloud, making an uproar.

அலறுபித்தம், கூச்சலிடுமோர் பித்த நோய், a bilious disease accompanied by an uproar.

அலற்கம், நாய்களுக்கேற்படும் சுரம், a fever in dogs.

அலன்றல், சாதல், dying.

அலாகம், எருக்கு madar plant — Calotropis gigantea.

அலாசம், நாக்குப்புற்று, அதாவது நாக்கில் வருமோர் விரண நேய். இதனால் நாக்கின் அடியும், மூலமும் வெந்து, குருக்க ளெழும்பிச் சிழ்பிடித்துச் சிலநாள் கழிந்ததும் நாவுமரத்துப் பிரள வொட்டாமல் போகும்படி நேரிடும். இது இரத்தக் கெடுதியினாலும் கபக் கோளாறினாலும் மேற்படும், a severe inflammatory swelling and abscess about the under surface or root of the tongue, which if allowed to grow on unchecked, gives rise to numbness and immobility of the organ and also to rapid suppuration at the base. It is caused by deranged blood and Kapam — Cancer of the tongue.

அலாடம், கஞ்சா Indian hemp — Cannabis sativa.

அலாதிசுழ், வகாரம் one of the five sacred letter 'Va'.

அலாந்து, ஓர் விஷப் பிராணி, a poisonous animal.

அலாபதம், விலாமிச்சை, cuscus grass, see also அவகு மூலம்.

அலா பாதிசுழ், அம்மாள் பச்சரிசி, raw rice plant — Euphorbia hypericifolia.

அலாபு, சுரைக் கொடி, bottle - gourd creeper — Lagenaria vulgaris; 2. சுரைக் குடுக்கை, the shell of calabash.

அலாபுகம், சுரைக்காய், the fruit of the bottle-gourd creeper — Calabash.

அலாபுக ரோகம், கழுத்தினுட்புறத்தில் சுரைப் பிஞ்சைப் போற் சதை வளர்ந்து, சுவாசக் குழலையடைத்து மூச்சு விடுவதற்கு முடியாமல் வருத்துமோர் நோய், a tumour of the laryngeal region obstructing the respiratory passage and thereby rendering breath almost impossible.

அலா பொருகம், பெருங் கடுக்காய், a large species of chebulic myrobalan.

அலாரம், ஓர் விதக் கற்றாழை, a kind of Aloe plant.

அலாரி, அலாரிதா, see அவரி.

அலாருகம், பெருங்களா, large corandah — Carissa carandas (typica).

அலாவு, see அலாபு.

அலி, கொடுக் குள்ளது, in possession of a sting for example by a bee or a scorpion; 2. வாணம்பாடி, Indian cuckoo; 3. மது, சாராயம் spirituous liquor; 4. நறுவிழி, common sebsten — Cordia obliqua; 5. வைர மில்லாத மரம், a tree which is free from hardness in the central part of it — Pithy tree; 6. நெருப்பு, fire; 7. காக்கை, crow, 8. குயில், a singing bird Indian cuckoo — Cuculus orientalis; 9. வண்டு, beetle; 10. தேள், scorpion; 11. கள், toddy; 12. சோறு, boiled rice; 13. பேடி, an impotent man; 14. விதையில்லாத மனிதன், a man deprived of testes — Eunuch.

15. பெண்ணிலும் ஆணிலும் சேராத உறுப்பை யுடையவன். இது ஆணலி, பெண்ணலி யென விருவகைப்படும். ஆணுருவ மிகுந்திருந்தால் ஆணலி யென்றும், பெண்ணுருவ மிகுந்திருந்தால் பெண்ணலி யென்றும் சொல்வதுண்டு. an individual in whom will be found the co-existence of the incomplete development of the organs of both sexes i.e. ovaries and testicles or of at least one of each of the glands — Hermaphrodite. Hermaphroditism are of two kinds

according to the structural formation and development in the reproductive or sexual organs. If the male organ is more developed the individual is called the male hermaphrodite (ஆணலி) and if the female organ is developed more, the individual is called the shehermaphrodite (பெண்ணலி)

NOTE: This condition is usually due to some congenital formation of the genital organs, that makes the determination of the sex doubtful.

அலிகம், நெற்றி forehead; 2. நறுவலி, a plant. See அகுலி.

அலிகலவம், ஓர் விதக் காக்கை, a kind of carrion bird of the crow species.

அலிகை, நாணல், club grass, Bull rush — Scirpus dubius.

அலிசி, ஆளிவிதைச் செடி, a plant — Linum usitatissimum.

அலிசிருவிகம், உண்ணா The Uvita or the Soft palet.

அலிசி விதை, ஆளி விதை linseed.

அலிசிவிதை யெண்ணெய், ஆளி விதையினின் றெடுக்கு மோர்வித யெண்ணெய்.

அலிச் சர்ப்பம், ஓர் வகைப் பாம்பு, a kind of snake; 2. நீண்ட உருவத்தையும் வெளுத்த